



திருமந்திரம்
(திருமூலர்)

7, 8 & 9 தந்திரம் பாடல்கள் 1704-3047

tirumantiram of tirumUlar - part IIIa
part II 7, 8 & 9 tantirangkaL (verses 1704-3047)
(In Tamil script TSCII format ver. 1.7)

Etext input & PDF version : Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

Proof reading: Mr. Venkat Hariharan, Georgia, USA.

This pdf file is based on TSCInaimathi font embedded in the file. Hence this file can be viewed and printed on all computer platforms: Windows, Macintosh and Unix without the need to have the font installed in your computer.

© Project Madurai 2002

You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருமந்திரம் (திருமூலர்)
எழாம் தந்திரம் பாடல்கள் 1704-2121

1. ஆறு ஆதாரம்

1704

நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
 கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும்
 மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும்
 காலங்கண் டான்அடி காணலும் ஆமே.

1

1705

�ராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
 மேதாதி நாதாந்த மீதாம் பாராசக்தி
 போதா வயத்துஅ விகாரந்தனிற்போத
 மேதாதி ஆதார மீதான உண்மையே.

2

1706

மேல்என்றும் கீழ்என்று இரண்டற் காணுங்கால்
 தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும்
 பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரம்
 கார்ஒன்று கற்பகம் ஆகிநின்றானே.

3

1707

ஆதார சோதனை யாஸ்நாடி சுத்திகள்
 மேதாதி ஈரெண் காலந்தத்து விண்ணெணாளி
 போதா வயத்துப் புலன்கர ணம் புத்தி
 சாதா ரணங்கெட்டான் தான்சக மார்க்கமே.

4

1708

மேதாதி யாலே விடாதுஒம் எனத்தூண்டி
 ஆதார சோதனை அத்துவ சோதனை
 தாதுஆர மாசவே தானெழச் சாதித்தால்
 ஆதாரஞ் செய்போக மாவது காயமே.

5

1709

ஆறந்த மும்கூடி யாரும் உடம்பினில்
 கூறிய ஆதார மற்றும் குறிக்கொண்மின்
 ஆறிய அக்கரம் ஜம்பதின் மேலே
 ஊறிய ஆதாரத்து ஒரெழுத்து ஆமே.

6

1710

ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல்
 போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
 ஆகிய அக்கரம் ஜம்பது தத்துவம்
 ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே.

7

1711

ஆயு மலரின் அணிமலர் மேலது
 ஆய இதழும் பதினாறும் அங்குள
 தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
 மேய அறிவாய் விளைந்தது தானே.

8

2. அண்டவிங்கம் (உலக சிவம்)

1712

இலிங்கம தாவது யாரும் அறியார்
 இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
 இலிங்கம் தாவது எண்ணெண் கலையும்
 இலிங்கம தாக எடுத்தது உலகே.

1

1713

உலகில் எடுத்தது சத்தி முதலா
 உலகில் எடுத்தது சத்தி வடிவாய்
 உலகில் எடுத்தது சத்தி குணமாய்
 உலகில் எடுத்த சதாசிவன் தானே.

2

1714

போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
 ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம்
 ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம்
 ஆகம அத்துவா ஆறும் சிவமே.

3

1715

ஏத்தினர் எண்ணிலி தேவர்ளம் ஈசனை
 வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்று
 ஆர்த்தினர் அண்டங் கடந்து அப் புறநின்று
 காத்தனன் என்னும் கருத்தறி யாரே.

4

1716

ஒண்சுட ரோன் அயன் மால்பிர சாபதி
 ஒண்சுட ரான் இரவியோடு இந்திரன்
 கண்சுட ராகிக் கலந்தெங்கும் தேவர்கள்
 தண்சுட ராய்னங்கும் தற்பரம் ஆமே.

5

1717

தாபரத் துள்ளின்று அருளவல் லான்சிவன்
 மாபரத் துண்மை வழிபடு வாரில்லை
 மாபரத் துண்மை வழிபடு வாளர்க்கும்
 பூவகத்து உள்ளின்ற பொற்கொடி யாகுமே.

6

1718

தூவிய விமானமும் தூலமது ஆகுமால்
 ஆய சதாசிவம் ஆகுநற் சூக்குமம்
 ஆய பலிபீடம் பத்திர விங்கமாம்
 ஆய அரண்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே.

7

1719

முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும் அக்கொம்பு சிலைநீறு கோமளம்
அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம்
உய்த்த்தின் சாதனம் பூமண விங்கமே.

8

1720

துன்றும் தயிர்நெய் பால்துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல்ஓர தம்சலம்
வன்திறல் செங்கல் வடிவடை வில்வம்பொன்
தென்தியங்கு ஒன்றை தெளிசிவ விங்கமே.

9

172

மறையவர் அர்ச்சனை வண்படி கந்தான்
இறையவர் அர்ச்சனை யேயபொன் னாகும்
குறைவிலா வசியர்க்குக் கோமள மாகும்
துறையடைச் சூத்திரர் தொல்வாண விங்கமே.

1

10

1722

அது வணர்ந் தோன்னாரு தன்மையை நாடி
எதுஉண ராவகை நின்றனன் ஈசன்
புதுஉணர் வான் புவனங்கள் எட்டும்
இது உணர்ந்து என்னுடல் கோயில்கொண்டானே.

11

1723

அகவிட மாய்அறி யாமல் அடங்கும்
உகவிட மாய்நின்ற ஊனதன் உள்ளே
பகவிட மாம்முனம் பாவ வினாசன்
புகவிட மாய்நின்ற புண்ணியன் தானே.

12

1724

போது புனைகுழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும்
ஆதியுற நின்றது அப்பரி சாமே.

13

1725

தரையற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
திரைபொரு நீரது மஞ்சன சாலை
வரைதவழ் மஞ்சநீர் வானுடு மாலை
கரையற்ற நந்திக் கலையும்திக்காமே.

14

3. பிண்டவிங்கம் (உடற் சிவம்)

1726

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்

மானுடர் ஆக்கை வடிவ திருக்கூத்தே.

1

1727

உலந்திலர் பின்னும் உளரென நிற்பார்
நிலந்திரு நீர்தெளி யூனவை செய்யப்
புலந்திரு பூதங்கள் ஜந்தும் ஒன்றாக
வலந்தரு தேவரை வந்திசெய் யீரே.

2

1728

கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஜவரும்
வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொண் டாற்போல் தலைவனன் உட்புக
வாயில்கொண் டு ஈசனும் ஆளவந் தானே.

3

1729

கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை
வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள
பூசைகொண் டான்புலன் ஜந்தும் பிறகிட்டு
வாயில்கொண் டான் எங்கள் மாநந்தி தானே.

4

4. சதாசிவ விங்கம் (உலக முதற் சிவம்)

1730

கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கையிரண்டு எட்டுப் பரந்தெழும்
தேடு முகம்ஜந்து செங்கையின் மூவெந்து
நாடும் சதாசிவம் நல்லெலாளி முத்தே.

1

1731

வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன்
மீதான ஜம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவந் தானே.

2

1732

ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழு
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின்
ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே.

3

1733

அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே.

4

1734

சமயத்து எழுந்த அவத்தையீர் ஜந்துள
சமயத்து எழுந்த இராசி ஈராறுள

சமயத்து எழுந்த சரீரம் ஆ றெட்டுள
சமயத்து எழுந்த சதாசிவங் தானே.

5

1735

நடுவ கிழக்குத் தெற்குத் தரமேற்கு
நடுவ படிகநற் குங்குமவன்னம்
அடைவள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
அடியேற்கு அருளிய முகம்இவை அஞ்சே.

6

1736

அஞ்சு முகமுள ஜம்முன்று கண்ணுள
அஞ்சினொ டுஅஞ்சு கரதலம் தானுள
அஞ்சடன் அஞ்சா யுதமுள நம்பியென்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.

7

1737

சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவமிக்க தாபர சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவதத்துவ முப்பத் தாரே.

8

1738

தத்துவ மாவது அருவம் சராசரம்
தத்துவ மாவது உருவம் சுகோதயம்
தத்துவம் எல்லாம் சகலமு மாய்நிற்கும்
தத்துவம் ஆகும் சதாசிவம் தானே.

9

1739

கூறுமின் ஊறு சதாசிவன் எம்இறை
வேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய்நிற்கும்
ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடு
மாறுசெய் வான் என் மனம்புகுந் தானே.

10

1740

இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
அருளார்ந்த சிந்தையெய் ஆதிப் பிரானைத்
தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந் தேனே.

11

1741

சத்திதான் நிற்கின்ற ஜம்முகம் காற்றிடில்
உத்தமம் வாமம் உரையத்து இருந்திடும்
தத்துவம் பூருவம் தற்புரு டன்சிரம்
அத்தரு கோரம் மருடத்துா சானனே.

12

1742

நாணுநல் ஈசானன் நடுவுச்சி தானாகும்
தாணுவின் தன்முகம் தற்புருட மாகும்
காணும் அகோரம் இருதயம் குய்யமாம்
மாணுற வாமம்ஆம் சத்திநற் பாதமே.

13

1743

நெஞ்சு சிரம்சிகை நீள்கவ சம்கண்ணாம்
வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம்
செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும்
செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே.

14

1744

எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
விண்ணிற் பரைசிரம் மிக்க சிகையாதி
வண்ணங் கவசம் வனப்புடை இச்சையாம்
பண்ணுங் கிரியை பரநேந் திரத்திலே.

15

1745

சத்திநாற் கோணம் சலமுற்று நின்றிடும்
சத்திஅறு கோண சயனத்தை உற்றிடும்
சத்தி வட்டம் சலமுற்று இருந்திடும்
சத்தி உருவாம் சதாசிவன் தானே.

16

1746

மான் நந்தி எத்தனை காலம் அழைக்கினும்
தான் நந்தி அஞ்கின் தனிச்சுடை ராய்நிற்கும்
கால் நந்தி உந்தி கடந்து கமலத்தில்
மேல் நந்தி ஒன்பதின் மேவிறின் றானே.

17

1747

ஒன்றிய வாறும் உடலின் உடன்கிடந்து
என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது
தென்தலைக்கு ஏறத் திருந்து சிவனாடி
நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே.

18

1748

உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்
கொணர்ந்தேன் குவலயம் கோயிலென் நெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஓவியே.

19

1749

ஆங்கவை Yமுன்றினும் ஆரழல் வீசிடத்
தாங்கிடும் ஈரேமு தான்நடு வானதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆமென
ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே.

20

1750

தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாய்
தன்மேனி தானாகும் தற்பரம் தானே.

21

1751

ஆரும் அறியார் அகாரம் அவனென்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
மாறி எழுந்திடும் ஒசையதாமே.

22

1752

இலிங்கநற் பீடம் இசையும்ஒங் காரம்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.

23

5. ஆத்மவிங்கம் (உயிர்ச்சிவம்)

1753

அகார முதலா அனைத்துமாய் நிற்கும்
உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம் தாமே.

1

1754

ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும்
மேதாதி நாதமும் மீதே விரிந்தன
ஆதார விந்து ஆதிபீட நாமே
போதா இ விங்கப் புணர்ச்சிய தாமே.

2

1755

சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவமாகும் தாபரம் தானே.

3

1756

தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
வானேர் எழுகின்ற ஜம்பது அமர்ந்திடம்
பூரேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்
தானேர் எழுகின்ற அகாரமது ஆமே.

4

1757

விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்
விந்துவ தேபீட நாதம் இலிங்கமாம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
வந்து கருஜந்தம் செய்யும் அவைஜந்தே.

5

1758

சத்திநற் பீடம் தகுநல்ல ஆன்மா
சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்
சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்
சத்திநல் ஆன்மாச் சதாசிவம் தானே.

6

1759

மனம்புகுந்து என்னுயிர் மன்னிய வாழ்க்கை
 மனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போது
 நலம்புகுந்து என்னொடு நாதனை நாடும்
 இனம்புகுந்து ஆதியும் மேற்கொண்டவாறே.

7

1760

பராபரன் எந்தை பனிமதி சூடி
 தராபரன் தன்னடி யார்மனக் கோயில்
 சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும்
 அராபரன் மன்னி மனத்துறைந் தானே.

8

1761

பிரான் அல்ல நாம்எனில் பேதை உலகம்
 குரால்என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன்
 அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
 பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே.

9

1762

அன்று நின் றான்கிடந் தான்அவன் என்று
 சென்றுநின்று எண்டிசை ஏத்துவர் தேவர்கள்
 என்றுநின்று ஏத்துவன் எம்பெரு மான்தன்னை
 ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந் தானே.

10

6. ஞான விங்கம் (உணர்வுச் சிவம்)

1763

உருவும் அருவும் உருவோடு அருவும்
 மருவு பரசிவன் மன்பல் உயிர்க்கும்
 குருவு மென்னிற்கும் கொள்கையன் ஆகும்
 தருவென நல்கும் சதாசிவன் தானே.

1

1764

நாலான கீழது உருவும் நடுநிற்க
 மேலான நான்கும் அருவும் மிகுநாப்பன்
 நாலான ஒன்றும் அருவுரு நண்ணலால்
 பாலாம் இவையாம் பரசிவன் தானே.

2

1765

தேவர் பிரானைத் திசைமுக நாதனை
 நால்வர் பிரானை நடுவெற்ற நந்தியை
 ஏவர் பிரான்என்று இறைஞ்சவர் அவ்வழி
 யாவர் பிரானடி அண்ணலும் ஆமே.

3

1766

வேண்டிநின் ரேதொழு தேன்வினை போயற
 ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற
 காண்டகை யானொடும் கன்னி உணரினும்
 மூண்டகை மாறினும் ஒன்றது வாமே.

4

1767

ஆதி பரந்தெய்வம் அண்டத்து நல்தெய்வம்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாதெய்வம் நின்மலர் எம்இறை
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.

5

1768

சுத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
சுத்த சிவபதம் தோயாத தூவொளி
அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம்
ஒத்தவும் ஆம்சன் தானான உண்மையே.

6

1769

கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும்
எழுந்திடம் காணில் இருக்கலும் ஆகும்
பரந்திடம் காணில் பார்ப்பதி மேலே
திரண்டெழுக் கண்டவன் சிந்தையு ஸானே.

7

1770

எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறைசொல்லின் ஞானமாம்
சந்தித்து இருந்த இடம்பெருங் கண்ணியை
உந்தியின் மேல்வைத்து உகந்து இருந்தானே.

8

1771

சுத்தி சிவன்விளை யாட்டாம் உயிராகி
ஒத்த இருமாயா கூட்டத்து இடையூட்டிச்
சுத்தம் தாகும் துரியம் பிறிவித்துச்
சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே.

9

1772

சுத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி
சுத்தி சிவமுமாம் சிவன்சத் தியுமாகும்
சுத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை
சுத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே.

10

7. சிவவிங்கம் (சிவகுரு)

1773

குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலம்செயு மாறுஅறி யேனே.

1

1774

வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப்

புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே.

2

1775

ஒன்றெனக் கண்டோம் ஈசன் ஒருவனை
நன்றென்று அடியினை நான் அவனைத்தொழு
வென்றுஜம் புலமும் மிகக்கிடந்து இன்புற
அன்றூன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே.

3

1776

மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்
பலந்தரும் ஜம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.

4

1777

மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று
ஆவி எழும்அள வன்றே உடலுற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கிற் பரகதி தானே.

5

8. சம்பிரதாயம் (பண்டை முறை)

1778

உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி
கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே.

1

1779

உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான
வியவார் பரமும்பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே
உயலார் குருபரன் உய்யக் கொண்டானே.

2

1780

பச்சிம திக்கலே வைத்தஆ சாரியன்
நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள்
உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திற வாதே.

3

1781

பிட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவோனை
ஒட்டடித்து உள்ளமர் மாசெலாம் வாங்கித்
தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டமது ஒத்தது வாணிபம் வாய்த்ததே.

4

1782

தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்

பிரிக்கின்ற விந்து பிணக்கறுத்து எல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்டேனே.

5

1783

கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு
நாடி அடிவைத்து அருள்ஞான சுத்தியால்
பாடல் உடலினில் பற்றற நீக்கியே
கூடிய தானவ னாம்குளிக் கொண்டே.

6

1784

கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ளக்
கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக்
கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் எனஔன்றும் கூறகி லானே.

7

1785

குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தைப் பற்றியநேர்மை
பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே.

8

1786

உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம்
உணர்வுடை யார்கண் உணர்ந்துகண் டாரே.

9

1787

காயப் பரப்பில் அலைந்து துரியத்துச்
சால விரிந்து குவிந்து சகலத்தில்
ஆயஅவ் ஆறாறு அடைந்து திரிந்தோர்க்குத்
தூய அருள்தந்த நந்திக்கு என் சொல்வதே.

10

1788

நானென நீயென வேறில்லை நன்னூதல்
ஊனென ஊனுயிர் என்ன உடனின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென இன்பம் திளைக்கின்ற வாரே.

11

1789

அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவனிவன் ஆமே.

12

1790

நானிது தானென நின்றவன் நாடோறும்
ஊனிது தானுயிர் போலுணர் வானுளன்
வானிரு மாழுகில் போற்பொழி வானுளன்
நானிது அம்பர நாதனும் ஆமே.

13

1791

பெருந்தன்மை தானென யானென வேறாய்
 இருந்ததும் இல்லைஅது ஈசன் அறியும்
 பொருந்தும் உடல்உயிர் போஸ்டமை மெய்யே
 திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே. 14

9. திருவருள் வைப்பு

1792

இருபத் மாவது இரவும் பகலும்
 உருவது ஆவது உயிரும் உடலும்
 அருளது ஆவது அறமும் தவமும்
 பொருவது உள்ளின்ற போகமது ஆமே.

1

1793

காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும்
 தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும்
 வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்
 ஈண்டிக் கிடந்தங்கு இருளறும் ஆமே.

2

1794

குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
 வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
 செறிப்புறு சிந்தையைக் கீக்கென நாடில்
 அறிப்புறு காட்சி அமரரும் ஆமே.

3

1795

தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்
 பேர்ந்தறி வான் எங்கள் பிஞ்ஞகன் எம்ஆறை
 ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாமெனச்
 சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.

4

1796

தானே அறியும் வினைகள் அழிந்தபின்
 நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல்
 ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின்
 தேனே யனையன் நம் தேவர் பிரானே.

5

1797

நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
 வான்அறிந் தார் அறி யாது மயங்கினர்
 ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
 தான்அறி யான்பின்னை யார்அறி வாரே?

6

1798

அருள்ளங்கு மான அளவை அறியார்
 அருளை நுகர்அமு தானதும் தேரார்
 அருள்ஜூங் கருமத்து அதிசூக்கம் உன்னார்

அருள்ளங்கும் கண்ணானது ஆர்அறி வாரே.

7

1799

அறிவில் அணுக அறிவது நல்கிப்
பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்டு
அறிவது ஆக்கி அடியருள் நல்கும்
செறிவொடு நின்றார் சிவம் ஆயி னாரே.

8

1800

அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு
அருளில் அழிந்துஇளைப் பாறி மறைந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
அருளால் என்நந்தி அகம்புகுந் தானே.

9

1801

அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி
அருளால் அடிபுணைந்து ஆரவமும் தந்திட்டு
அருளான ஆனந்தந்து ஆரமுது ஊட்டி
அருளால் என்நந்தி அதும்புகுந் தானே.

10

1802

பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின்
நேசத்தை விட்டது அருள்அந்தநேசத்தில்
கூசற்ற முத்தி அருள்அந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே.

11

1803

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள் தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப்பராபரன்
உறவாகி வந்துளன் உளம்புகுந் தானே.

12

1804

அகம்புகுந் தான்அடி யேற்குஅரு ளாலே
அகம்புகுந் தும்தெரி யான்அருள் இல்லோர்க்கு
அகம்புகுந்து ஆனந்த மாக்கிச் சிவமாய்
அகம்புகுந் தான்நந்தி ஆனந்தி யாமே.

13

1805

ஆயும் அறிவோடு அறியாத மாமாயை
ஆய கரணம் படைக்கும் ஜம்பூதமும்
ஆய பலஇந் திரியம் அவற்றுடன்
ஆய அருள்ஜெந்து மாம் அருட் செய்கையே.

14

1806

அருளே சகலமும் ஆய பவுதிகம்
அருளே சராசர மாய அமலமே
இருளே வெளியே யெனும்எங்கும் ஈசன்
அருளே சகளத்தின் அன்றிஇன் றாமே.

15

1807

சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து
 தவமான ஜம்முகன் ஈசன் அரனும்
 பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறா
 நவம்அவை யாகி நடிப்பவன் தானே.

16

1808

அருட்கண்டு லாதார்க்கு அரும்பொருள் தோன்றா
 அருட்கண்டு ணோர்க்குளதிர் தோன்றும் அரனே
 இருட்கண்ணி ணோர்க்குங்கு இரவியும் தோன்றாத
 தெருட்கண்ணி ணோர்க்குளங்கும் சீரொளி யாமே.

17

1809

தானே படைத்தி டும் தானே அளித்தி டும்
 தானே துடைத்தி டும் தானே மறைத்தி டும்
 தானே இவைசெய்து தான்முத்தி தந்தி டும்
 தானே வியாபித் தலைவனும் ஆமே.

18

1810

தலையான நான்கும் தனதுஅரு வாகும்
 அலையா அருவரு வாகும் சதாசிவம்
 நிலையான கீழ்நான்கு நீட்டிரு வாகும்
 துலையா இறைமுற்று மாய் அஸ்லது ஒன்றே.

19

1811

ஒன்றது வாலே உலப்பிலி தானாகி
 நின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலை
 துன்றி அவைஅல்ல வாகும் துணையென்ன
 நின்றது தான்விளை யாட்டென்னுள் நேயமே.

20

1812

நேயத்தே நின்றி டும் நின்மலன் சத்தியோடு
 ஆயக் குடிலைகள் நாதம் அடைந்திட்டுப்
 போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு
 வீயத் தகாவிந்து வாக விளையுமே.

21

1813

விளையும் பரவிந்து தானே வியாபி
 விளையும் தனிமாயை மிக்கமா மாயை
 கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்
 அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே.

22

10. அருள் ஓளி

1814

அருளில் தலைநின்று அறிந்துஅழுந் தாதார்
 அருளில் தலைநில்லார் ஜம்பாசம் நீங்கார்
 அருளின் பெருமை அறியார் செறியார்
 அருளில் பிறந்திட்டு அறிந்துஅறி வாரே.

1

1815

வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
 ஆரா அமுதளித்து ஆனந்தி பேர்நந்தி
 பேரா யிரமுடைப் பெம்மான்பேர் ஓன்றினில்
 ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.

2

1816

ஆடியும் பாடியும் அமுதும் அரற்றியும்
 தேடியும் கண்டேன் சிவன்பெரும் தன்மையைக்
 கூடிய வாரே குறியாக் குறிதந்தென்
 ஊடுநின் றான்அவன் தன்னருள் உற்றே.

3

1817

உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும்
 பற்றிய மாயாப் படலம் எனப் பண்ணி
 அத்தனை நீயென்று அடிவைத்தேன் பேர்நந்தி
 கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே.

4

1818

விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
 விளக்கினை முன்னே வேதனை மாறும்
 விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
 விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.

5

1819

ஒளியும் இருஞும் ஒருகாலும் தீரா
 ஒளியு ஸோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும்
 ஒளியிருள் கண்டகண் போலவே றாயுளா
 ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே.

6

1820

புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி
 நிறமே புகுந்தென்னை நின்மலன் ஆக்கி
 அறமே புகுந்தெனக்கு ஆரமுது ஈந்த
 திறம்ரதென்று எண்ணித் திகைத்திருந் தேனே.

7

1821

அருளாது என்ற அகலிடம் ஒன்றும்
 பொருளாது என்ற புகலிடம் ஒன்றும்
 மருளாது நீங்க மனம்புகுந் தானைத்
 தெருஞுறும் பின்னைச் சிவகதி தாமே.

8

1822

கூறுமின் நீர்முன் பிறந்திங்கு இறந்தமை
 வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும்
 பாறணி யும்உடல் வீழலிட்டு ஆருயிர்
 தேறுஅணிவோம் இது செப்பவல் வீரே.

9

11. சிவபூஷை

1823

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிராணார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஜெந்தும் காளா மணிவிளக்கே.

1

1824

வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாம்இலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே.

2

1825

பான்மொழி பாகன் பராபரன் தானாகும்
ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்து
மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு
சீன்முகம் செய்யச் சிவனவன் ஆகுமே.

3

1826

நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கணகழல் ஈசனைக் காண அரிதாம்
கணகழல் ஈசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே.

4

1827

மஞ்சன மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சமு தாம்உப சாரம்எட்டு எட்டோடும்
அஞ்சலி யோடும் கலந்துஅர்ச்சித் தார்களே.

5

1828

புண்ணியம் செய்வார்க்குப் பூவண்டு நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே.

6

1829

அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள்
ஒத்தமெய்ஞ் ஞானத்து உயர்ந்தார் பதத்தைச்
சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே
முத்தியாம் என்று நம்முலன் மொழிந்ததே.

7

1830

மறப்புற்று இவ்வழி மன்னிநின் றாலும்
சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி
மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே.

8

1831

ஆரா தனையும் அமரர் குழாங்களும்
தீராக் கடலும் நிலத்துடை தாய்நிற்கும்
பேரா யிரமும் பிரான்திரு நாமமும்
ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே.

9

1832

ஆன்ஜங்கும் ஆட்டி அமரர் கணம்தொழுத்
தான்அந்த மில்லாத் தலைவன் அருளது
தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர்
பார்ஜங் குணமும் படைத்துநின் றானே.

10

1833

உழூக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி
மழூக்கொண்ட மாமுகில் மேற்சென்று வானோர்
தழூக்கொண்ட பாசம் தயங்கிநின்று ஏத்தப்
பிழூப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே.

11

1834

வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக்கைதொழு மாட்டாதார்
அள்ளக் கடலுள் அமுந்துகின் றாரே.

12

1835

கழிப்படுந் தண்கடற் கெளவை யுடைத்து
வழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள்
பழிப்படு வார்பல ரும்பழி வீழு
வெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே.

13

1836

பயனறிவு ஒன்றுண்டு பன்மலர் தூவிப்
பயனறி வார்க்குஅரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர
வயனங்க ளால்ளன்றும் வந்துநின் றானே.

14

1837

ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று
ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன்
மூர்த்தியை மூவா முதலுறு வாய்நின்ற
தீர்த்தனை யாரும் துதித்துடன் றாரே.

15

1838

தேவர்க் ளோடுஇசை வந்துமண் ஓணாட்டும்
பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் ளாரே.

16

1839

உழைக்கவல் லோர்நடு நீர்மலர் ஏந்திப்
பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி
இழைக்கொண்ட பாதத்து இனமலர் தூவி
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் வீரே.

17

1840

வென்று விரைந்து விரைப்பணி என்றனர்
நின்று பொருந்த இறைபணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடில்
கொண்டிடும் நித்தலும் கூறியஅன்றே.

18

1841

சாத்தியும் வைத்தும் சயம்புளன்று ஏத்தியும்
ஏத்தியும் நானும் இறையை அறிகிலார்
ஆததி மலக்கிட்டு அகத்துஇமுக்கு அற்றக்கான்
மாத்திக்கே செல்லும் வழியது வாமே.

19

1842

ஆவிக் கமலத்தில் அப்புறத்து இன்புற
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்
தாவிக்கு மந்திரம் தாமறி யாரே.

20

1843

காண்ஆகத் துள்ளோஅமுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்தறி வாரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகுந் தானே.

21

1844

பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாவும் என் நெஞ்சுஇடங் கொள்ள
வருந்தன்மை யாளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே.

22

1845

சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்தி
சமையநிர் வாணம் கலாசுத்தி யாகும்
அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே.

23

1846

ஊழி தோ றாழி உணர்ந்தவர்க்கு அல்லது
ஊழில் உயிரை உணரவும் தான்ஓட்டா
ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்
ஊழி கடந்தும் ஓர்உச்சியு ளானே.

24

12. குருபூசை

1847

ஆகின்ற நந்தி அடித்தா மரைபற்றிப்
போகின்றுபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல்
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே.

1

1848

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உனர்பவர்க்கு அல்லது
தேனமர் புங்குழல் சேரான் ணாதே.

2

1849

மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை
ஒவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயலறல் தானே.

3

1850

உச்சியும் காலையும் மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை
விச்சிமின் விச்ச விரிசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே.

4

1851

புண்ணிய மண்டலம் பூசைநா றாகுமாம்
பண்ணிய மேணியும் பத்துநூ றாகுமாம்
எண்ணிலிக்கு ஜயம் இடில்கோடி யாகுமால்
பண்ணிடில் ஞானிஊன் பார்க்கில் விசேடமே.

5

1852

இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை
வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.

6

1853

இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர்
விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.

7

1854

மனபவ னங்களை மூலத்தான் மாற்றி
அனித உடல்பூத மாக்கி அகற்றிப்
புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்பத்
தனியறு பூசை சதாசிவற்கு ஆமே.

8

1855

பகலும் இரவும் பயில்கின்ற பூசை

இயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப்
பகலும் இரவும் பயிலாத பூசை
சகலமும் தான்கொள்வன் தாழ்ச்சடை யோனே.

9

1856

இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்குஅற ஆனந்தத் தேறல் பருகி
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டுஇடத் தேனே.

10

13. மகேசவர பூசை

1857

படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.

1

1858

தண்டுஅறு சிந்தை தபோதனார் தாம்மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டதுளன்று
எண்திசை நந்தி எடுத்துரைத் தானே.

2

1859

மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
ஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம் தாம்அது தேர்ந்துகொள் வீரே.

3

1860

அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்ளன்
பகரு ஞானி பகல்லூண் பலத்துக்கு
நிகரில்லை என்பது நிச்சயம் தானே.

4

1861

ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்
கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்
நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.

5

1862

ஏறுடை யாய்சூறை வாளம்பி ரான்னன்று
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே.

6

1863

சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
நான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்லப்
பேர்நந்தி என்னும் பிதற்குழியேனே.

7

1864

அழிதகவு இல்லா அரன்அடி யாரைத்
தொழுகை ஞாலத்துத் தூரிங்கிருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழு வையகத்து ஓர்இன்பம் ஆமே.

8

1865

பகவற்குரதா கிலும் பண்பில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோடு ஒத்துறின்று ஊழிதோ றாழி
அகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தா ரே

9

1866

வித்தக மாகிய வேடத்தர் உண்டனன்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.

10

1867

தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்
போழ்வினை தீர்க்கும் அப் பொன்னுலகு ஆமே.

11

14. அடியார் பெருமை

1868

திகைக்குரி யானொரு தேவனை நாடும்
வகைக்குரி யானொரு வாது இருக்கில்
பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.

1

1869

அவ்வுல கத்தே பிறந்துஅவ் உட லோண்டும்
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.

2

1870

கொண்ட குறியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்தினுள்
உண்டெனில் நாம்இனி உய்ந்தொழிந் தோமே.

3

- 187 1
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்
பண்ணை மறையும் படைப்பளிப்பு ஆதியும்
கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே. 4
- 187 2
பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல முடத்துள்
உள்ளின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்
கண்ணின்றிக் கானும் செவியின்றிக் கேட்டிரும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. 5
- 187 3
இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிசெல்வர் வானுலகு ஆள்வர்
புயங்களும் எண்டிசை போதுபா தாள்
மயங்காப் பகிரண்ட மாழுடி தானே. 6
- 1874 7
அகம்படி கின்றநம் ஜயனை ஒரும்
அகம்படி கண்டவர் அல்லவில் சேரார்
அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம்
அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே.
- 1875 8
கழிவும் முதலும் காதல் துணையும்
அழிவும் தாய்நின்ற ஆதிப் பிரானைப்
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியும்என் ஆவி உழவுகொண் டானே
- 1876 9
என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேர்எழுத் தாமே.
- 1877 10
துணிந்தார் அகம்படி துண்ணி உறையும்
பணிந்தார் அகம்படி பால்பட்டு ஒழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே.
- 1878 1
தலைமிசை வானவர் தாழ்ச்சைட நந்தி
மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆனும்
பலமிசை செய்யும் படர்ச்சைட யோனே. 1
- 1879
அறியாப் பருவத்து அரன்அடி யாரைக்

குறியால் அறிந்தின்பம் கொண்டது அடிமை
குறியார் சடைமுடி கட்டி நடப்பார்
மறியார் புனல்முழுக் மாதவம் ஆமே.

12

1880

அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பால் பெருமை இலயமது ஆமே.

13

1881

முன்னிருந் தார்முமது எண்கணத் தேவர்கள்
எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்து
எண்திரு நாலு திசைஅந் தரம் ஒக்கப்
பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.

14

1882

சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்
அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும்
நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்
பவயோகம் இன்றிப் பரலோகம் ஆமே.

15

1883

மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன்
மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன்
மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள்
மேலுணர் வார்சிவன் மெய்யடி யார்களே.

16

15. போசன விதி

1884

எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு
கட்ட அடிசில் அழுதென்று எதிர்கொள்வர்
ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்
விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே.

1

1885

அச்சிவன் உள்ளின்ற அருளை அறிந்தவர்
உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப்
பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து
இச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே.

2

16. பிட்சா விதி

1886

விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
அச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார்

இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாயே.

1

1887

பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில்
பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப்
பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே.

2

1888

பரந்துலகு ஏழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர்கள் ஏற்றுக்கு இரக்கும்
நிரந்தக மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே.

3

1889

வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்
தாஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொரஇருந் தான்புக லேபுக ஸாக
வரஇருந் தால்அறி யான்னப் தாமே.

4

1890

அங்கார் பசியும் அவாவும் வெகுனியும்
தங்கார் சிவனடி யார்சரீரத்திடைப்
பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்
தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.

5

1891

மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்
கையதும் நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர்
ஜயம் புகாமல் இருந்த தவசியார்
வையகம் எல்லாம் வரஇருந்தாரே.

6

17. முத்திரை பேதம்

நாலேழு மாறவே நண்ணிய முத்திரை
பாலான மோன மொழியில் பதிவித்து
மேலான நந்தி திருவடி மீதுய்யக்
கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே.

1

189

துரியங்கள் மூன்று சொருகுஇட னாகி
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி கேசரி உண்மை
பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே.

3

2

1894

சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம்
ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரை
ஓம்பயில் ஒங்கிய உண்மைய கேசரி

நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரயே.

3

1895

தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்
ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால்
ரணச் சிவமாம் சொருபம் மறைந்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.

4

1896

வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே
ஆக்கும் அச் சுத்தத்தை யார்அறி வார்களே.

5

1897

யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம்
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்
ஆகத் தகும்வேத கேசரி சாம்பவி
யோகத்துக் கேசரி யோகமுத் திரயே.

6

1898

யோகின்சி தித்தி அருளொலி வாதனை
போகி தன் புத்தி புருடார்த்த நன்னெறி
ஆகும்நன் சுத்தியும் ஆதார சோதனை
ஏகமும் கண்டொன்றில் எய்திநின் றானே.

7

1899

துவாதச மார்க்கமென் கோடச மார்க்கமாம்
அவாஅறும் ஈர்ஜு வகைஅங்கம் ஆறும்
தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
நவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே.

8

1900

மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை
ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை
தேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரை
கானிக்கும் முத்திரை கண்ட சமயமே.

9

1901

தூநெறி கண்ட சுவடு நடுவுளமும்
பூநெறி கண்டுஅது பொன்னக மாய்நிற்கும்
மேல்நெறி கண்டது வெண்மதி மேதினி
நீல்நெறி கண்டுள நின்மலன் ஆமே.

10

18. பூரணக் குகை நெறிச் சமாதி

1902

வளர்பிறை யில்தேவர் தம்பாலின் முன்னி
உளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித்

தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்
உளதுறும் யோகி உடல்விட்டால் தானே.

1

1903

தான்தீவை ஒக்கும் சமாதியக கூடாது
போன வியோகி புகலிடம் போந்துபின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே.

2

1904

தான்தீவை வகையே புவியோர் நெறிதங்கி
ஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்து
தானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன்
ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே.

3

1905

சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்
தவலோகம் சேர்ந்துபின் தான்வந்து கூடிச்
சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பர்
புவலோகம் போற்றும்நற் புண்ணியத்தோரே.

4

1906

ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால்
தானற மோனச் சமாதியுள் தங்கியே
தானவன் ஆகும் பரகாயம் சாராதே
ஊனமில் முத்தராய் மீளார் உணர்வுற்றே.

5

1907

செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில்
செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே.

6

1908

உன்னக் கருவிட்டு உரவோன் அரன்அருள்
பன்னப் பரமே அருட்குலம் பாலிப்பன்
என்னப் புதல்வர்க்கும் வேண்டி பிடிஞானி
தன்தீசைக்கு ஈசன் உருச்செய்யும் தானே.

7

1909

எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்
தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம்
அங்காங்கு எனநின்று சகமுண்ட வான்தோய்தல்
இங்கே இறந்துஎங்கு மாய்நிற்கும் ஈசனே.

8

19. சமாதிக் கிரியை

1910

அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்

வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்து நாய்நரி நுகரின் நுண்செரு
வந்துநாய் நரிக்கு உணவாகும் வையகமே.

1

1911

எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில்
அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே.

2

1912

புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல்மண்டியே.

3

1913

அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்
அந்தமில் இனப் அருள்பெறு வாரே.

4

1914

நவமிகு சாணாலே நல்லாழும் செய்து
குவைகு சூழஜங் சாணாகக் கோட்டித்
தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே.

5

1915

தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
நன்மலர்ச் சோலை நகரின்நற் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலம் தான்குகைக்கு எய்தும் இடங்களே.

6

1916

நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப்
பொற்பமா ஓசமும் மூன்றுக்கு மூன்றுஅணி
நிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே.

7

1917

பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்துஅதன் மேல்ஆ சனம் இட்டு
முஞ்சிப் படுத்துவெண் ணீறு இட்ட தன்மேலே
பொன்செய் நற்சண்ணம் பொதியலும் ஆமே.

8

1918

நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக்
கள்ளவிழ தாமம் களபம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபன் ணீர்சேர்த்து

ஒள்ளிய தூபம் உவந்தி டு வீரே.

9

1919

இதிடும் வெண்ணீற்றால் உத்தாளம் குப்பாயம்
மீதினில் இட்டுஆ சனத்தினின் மேல் வைத்துப்
போதறு கண்ணமும் நறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்தி டு வீரே.

10

1920

விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம் இள நீரும்
குருத்தலம் வைத்துஓர் குழழுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்தி டு வீரே.

11

1921

மீது சொரிந்தி டும் வெண்ணீறும் கண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வழும்
பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார்
மீதுமுன் றுக்குமுன்று அணிநிலம் செய்யுமே.

12

1922

ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்து
மேதரு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலில் சோடசம் காண்டுப சாரமே.

13

20. விந்துற்பனம்

1923

உதயத்தில் விந்துவில் ஒங்குகுண் டலியும்
உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியில் பிரமாதி கள்மிகு சத்தி
கதியில் கரணம் கலைவை கரியே.

1

1924

செய்திடும் விந்துபே தத்திறன் ஜ ஜந்தும்
செய்திடும் நாதபேதத்திற னால் ஆறும்
செய்திடும் மற்றவை ஈர் இரண்டில்திறம்
செய்திடும் ஆறுஆறு சேர்தத் துவங்களே.

2

1925

வந்திடு பேத மெலாம்பர விந்துமேல்
தந்திடு மாமாயை வாகேசி தற்பரை
உந்து குடிலையோடு ஏழுறு குண்டலி
விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே.

3

1926

விளங்கு நிவர்த்தாதி மேலக ராதி
வளங்கொள் உகாரம் மகாரத் துள்விந்து

களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி
உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே.

4

1927

அந்தமும் ஆதியும் ஆகிப் பராபரன்
வந்த வியாபி எனலாய அந்நெறி
கந்தம் தாகிய காரண காரியம்
தந்துஜங் கருமழும் தான்செய்யும் வீயமே.

5

1928

வீயம் தாகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்
காயஜம் பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே.

6

1929

புற்மகம் எங்கும் புகுந்துஒளிர் விந்து
நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை
உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்
திறனொடு வீடுஅளிக் கும்செயல் கொண்டே.

7

1930

கொண்டஇவ் விந்து பரமம்போல் கோதற
நின்ற படம்கட மாய்நிலை நிற்றலின்
கண்டக லாதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மாமாயை ஆகுமே.

8

1931

அதுவித்தி லேநின்று அங்கு அண்ணிக்கும் நந்தி
இதுவித்தி லேஉள வாற்றை உணரார்
மதுவித்தி லேமலர் அன்னம் தாகிப்
பொதுவித்தி லே நின்ற புண்ணியன் தானே.

9

1932

வித்தினில் அன்றி முளையில்லை அம்முளை
வித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லை
வித்தும் முளையும் உடனன்றி வேறில்லை
அத்தன்மை யாரும் அரன்நெறி காணுமே.

10

1933

அருந்திய அன்னம் அவைழன்று கூறாம்
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத்
திருந்தும் உடன்மன மாம் கூறு சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதமது ஆகுமே. 11

1934

இரதம் முதலான ஏழ்தாது மூன்றில்
உரிய தினத்தில் ஒருபல் பனிபோல்
அரிய துளிவிந்து வாகும்ஏழ் மூன்றின்
மருவிய விந்து வளரும்கா யத்திலே.

12

1935

காயத்தி லேழன்று நாளில் கலந்திட்டுக்
காயத்துள் தன்மனம் ஆகும் கலாவிந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே.

13

1936

அழிகின்ற விந்து அளவை அறியார்
கழிகின்ற தன்னையுட் காக்கலும் தேரார்

அழிகின்ற காயத்து அழிந்துஅயர் உற்றோர்
அழிகின்ற தன்மை அறிந்தொழி யாரே.

14

21. விந்து ஜயம் - போக சரவோட்டம்

1937

பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்முட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.

1

1938

தானே அருளால் சிவயோகம் தங்காது
தானேஅக் காமாதி தங்குவோ னும் உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடங்கெகடும்
ஊனே அவற்றுள் உயிர்ஒம்பா மாடுமே.

2

1939

மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில்
ஓயா இருபக்கத்து உள்வளர் பக்கத்துள்
ஏயான்ன் நாள்இன்ப மேல்பனி மூன்றிரண்டு
ஆயா அபரத்துள் ஆதிநாள் ஆறாமே.

3

1940

ஆறுஜந்து பன்னொன்றும் அன்றிச் சகமார்க்கம்
வேறுஅன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம்தோடு
ஏறும் இருபத் தொருநாள் இடைத்தோங்கும்
ஆறின் மிகுந்தோங்கும் அக்காலம் செய்யவே.

4

1941

செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமே
எய்யும் கலைகாலம் இந்து பருதிகால்
நையுமிடத்து ஓடி நன்கா நூல்நெறி
செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே.

5

1942

விடுங்காண் முனைந்துஇந் திரியங்க ணைப் போல்
நடுங்காது இருப்பானும் ஜஜந்தும் நன்னைப்

படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்
கடுங்காற் கரணம் கருத்துறக் கொண்டே.

6

1943

கொண்ட குணனே நலமேநற் கோமளம்
பண்ணை உருவே பகர்வாய் பவளமே
மிண்டு தனமே மிடைய விடும் போதில்
கண்ட கரணம் உட் செல்லக்கண் தேவிடே.

7

1944

விட்டபின் கர்ப்பழற் பத்தி விதியிலே
தொட்டுறங் காலங்கள் தோன்றக் கருதிய
கட்டிய வாழ்நாள் சாம்நாள் குணம் கீழ்மைசீர்ப்
பட்ட நெறியிதுள்ளு எண்ணியும் பார்க்கவே.

8

1945

பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும்
மூப்புற்றே பின்னாளில் ஆம்ளல்லாம் உள்ளவே.

9

1946

வித்திடு வோர்க்கு அன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்கு அன்றி மிக்கோர் அறிவில்லை
வித்தினில் வித்தை விதற உணர்வரேல்
மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே.

10

1947

கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
கருத்துளன் ஈசன் கருட்யிரோடும்
கருத்தது வித்தாய்க் காரண காரியம்
கருத்தறு மாறுஇவை கற்பனை தானே.

11

1948

ஓழியாத விந்து வுடன்னிற்க நிற்கும்
அழியாப் பிராணன் அதிபலஞ் சத்தி
ஓழியாத புத்தி தபஞ்செப மோனம்
அழியாத சித்தியண் டாம்விந்து வற்றிலே.

12

1949

வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்
துற்ற சுழியனல் சொருகிக் சுடருற்று
முற்று மதியத்து அமுதை முறைமுறை
செற்றுண் பவரே சிவயோகி யாரே.

13

1950

யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்
மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே.

14

1951

அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணும் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்து
உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே.

15

1952

அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்
பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரியச்
செறிவாய் இருந்து சேரவே வாயுமே.

16

1953

மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்னக்
காதலது ஆகிய காமம் கழிந்திடும்
சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும்
சோதியின் உள்ளே துரிசறும் காலமே.

17

1954

காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலம் கடந்தழிந் தான்விந்து செற்றவன்
காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
காவின்கண் வந்த கலப்பறி யாரே.

18

1955

கலக்கு நாள் முன்னாள் தன்னிடைக் காதல்
நலத்தக வேண்டில் அந் நாரி யுதரக்
கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை
விலக்கு வனசெய்து மேலனை வீரே.

19

1956

மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால்
மாலா ணதுமான மாளும் அவ்விந்துவே.

20

1957

விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்
அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாசமும் நாதத்தால் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.

21

1958

விந்துளன் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கிய னாலே நயந்தெரிந்து
அந்தமில் பானுஅதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.

22

1959

அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள
அமுதப் புன்லோடி அங்கியின் மான
அமுதச் சிவயோகம் ஆதலால் சித்தி
அமுதப் பலாவனம் ஆங்குறும் யோகிக்கே.

23

1960
யோகம் அவ் விந்து ஒழியா வகையுணர்ந்து
ஆகம்இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்
போகம் சிவபோகம் போகிந்ற போகமா
மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே.

24

1961
மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து
காதலி னால்விடார் யோகம் கலந்தவர்
மாதர் உபிராசை கைக்கொண்ட வாடுவர்
காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே.

25

1962
சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்
எற்றிய மூலத் தழலை எழுமுட்டி
நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடு
ஆற்றி அமுதம் அருந்தவித் தாமே.

26

1963
விந்துவும் நாதமும் மேலக் கனல்மூல
வந்த அனல் மயிர்க் கால்தோறும் மன்னிடச்
சிந்தனை மாறச் சிவம்அக மாகவே
விந்துவும் மானும்மெய்க் காயத்தில் வித்திலே.

27

1964
வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துச் சுட்டு உண்பான்
வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே.

28

1965
அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு
மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு
மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட
வன்னத் திருவிந்து மாயும் கா யத்திலே.

29

1966
அன்னம் பிராணன்னன் றார்க்கும் இருவிந்து
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்
சொன்ன மாமங்குத் தோன்றும்என் சித்தியாம்
அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே.

30

1967
நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்றும் மகாரம் ஒருமூன்றோடு ஒன்றவை

சென்று பராசக்தி விந்து சயந்தன்னை
ஒன்ற உரைக்க உபதேசம் தானே.

31

1968

தானே உபதேசம் தானல்லாது ஒன்றில்லை
வானே உயர்விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே.

32

1969

விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்
அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே.

33

1970

வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப்
பொறிக்கின்ற வாறும் அப் பொல்லா வினையை
அறுக்கின்ற வாறும் அப் பொல்லா வினையை
அறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே.

34

1971

விந்துவும் நாதமும் மேவியுடன் கூடிப்
சந்திர ணோடே தலைப்படு மாயிடில்
சந்தர வானத்து அழுதம்வந்து ஊறிடும்
அங்குஉதி மந்திரம் ஆகுதி யாகுமே.

35

1972

மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம் அக் காமத்தை நாடி லே.

36

1973

சத்தமும் சத்த மனமும் மனக்கருத்து
ஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர்
மெய்த்து அறிகின்ற இடம்அறி வாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே.

37

1974

உரம்அடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவிய தன்முலை மேவிய கீழ்அங்கி
கருமலை மீமிசை கைக்கீழிற் காலாம்
விரவிய சுந்தரம் மேல்வெளி யாமே.

38

22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்

1975

செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
எஞ்சுடார் ஈசன் இறைவன் இணையடி
தஞ்சுட ராக வணங்கும் தவமே.

1

1976

பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம்
புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன்
இகலற ஏழுல கும்உற வோங்கும்
பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே.

2

1977

ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும்
சோதியின் உள்ளே சுட்ரொளி யாய்நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழக்கின்ற வாரே.

3

1978

தானே உலகுக்குத் தத்துவனாய் நிற்கும்
தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும்
தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும்
தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.

4

1979

வவையமுக் கோணம் வட்டம் அறுகோணம்
துலையிரு வட்டம் துய்ய விதம் எட்டில்
அலையற்ற வட்டத்தில் ஈர்எட்டடு இதழாம்
மலைவற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே.

5

1980

ஆதித்தன் உள்ளி லானமுக் கோணத்தில்
சோதித்து இலங்கும்நற் சூரியன் நாலாம்
கேத முறுங்கேணி சூரியன் எட்டில்
சோதிதன் நீட்டில் சோடசம் தானே.

6

1981

ஆதித்த னோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
வேதப் பொருளை விளங்குகி லீரே.

7

1982

பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி
யாருக்கும் காணான் ணாத அரும்பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.

8

1983

மண்ணை இடந்துஅதின் கீழொடும்
விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்

கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே.

9

1984

பாரை இடந்து பகலோன் வரும்வழி
யாரும் அறியார் அருங்கடை நாலவர்
தீரன் இருந்த திருமலை சூழ்ன்பார்
ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே.

10

23. பிண்டாதித்தன்

1985

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கன் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.

1

1986

ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர்
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றேல்லாம் ஆதித்த
னோடே அடங்குகின் றாரே.

2

1987

உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து
சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை
சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு
உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.

3

24. மன ஆதித்தன்

1988

எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்
எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப
விரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி
ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே.

1

1989

சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவமாயி னாரே.

2

1990

ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி
ஆகும் கலையிடை நான்குளன லாம்என்பார்
ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்ற
ஆகும் அப் பூரணை யாம்என்று அறியுமே.

3

1991

ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி
ஓர் அண்டத் தார்க்கும் உணரா உணர்வது
பேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்று
ஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே.

4

1992

ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்
ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லை
முன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார்
இன்பம் இலார்இருள் சூழ்நின் றாரே.

5

25. ஞானாதித்தன்

1993

விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்து
அந்த அபரம் பரநாத மாகியே
வந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்து
உந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே.

1

1994

உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்
தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால்
வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்கு
உள்ளன ஜங்கலைக்கு ஒன்றாம் உதயமே.

2

1995

தேவர் பிரான்திசை பத்துடத யஞ்செய்யும்
மூவர் பிரான்ன முன்னொரு காலத்து
நால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும்
மேவு பிரான்னபர் விண்ணவர் தாமே.

3

1996

பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை
மையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறு
செய்யிருள் நீக்கும் திருவுடை நந்தினன்
கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே.

4

1997

தனிச்சுடர் ஏற்றித் தயங்கிருள் நீங்க
அனித்திடும் மேலை அருங்கனி ஊறல்
கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்
நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே.

5

1998

நேரறி வாக நிரம்பிய பேரொளி
போரறி யாது புவனங்கள் போய்வரும்
தேரறி யாத திசையொளி யாயிடும்

ஆரறி வாரிது நாயக மாமே. 6

1999
மண்டலத் துள்ளோ மலர்ந்தெழும் ஆதித்தன்
கண்டிதத் துள்ளோ கதிரொளி ஆயிடும்
சென்றிடத்து எட்டுத் திசையெங்கும் போய்வரும்
நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே. 7

2000
நாபிக்கண் நாசிநயன நடுவினும்
தூபியோடு ஜந்தும் சுடர்விடு சோதியைத்
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
முவரு மாக உணர்ந்திருந் தாரே. 8

26. சிவாதித்தன்

2001
அன்றிய பாச இருஞும் அஞ் ஞானமும்
சென்றிடு ஞானச் சிவப்பர காசத்தால்
ஒன்றும் இருசட ராம்அரு ஞோதயம்
துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே. 1

2002
கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே. 2

2003
தானே விரிசுடர் மூன்றும் ஒன்றாய் நிற்கும்
தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்
தானே உடலுயிர் வேறந்றி நின்றுளன்
தானே வெளியொளி தானிருட் டாமே. 3

2004
தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும்
வையம் புனல்அனல் மாருதம் வானகம்
சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்
ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே. 4

27. பசு இலக்கணம்

2005
உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்
பன்னு மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே. 1

2006

அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில்
துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம்
தன்னிலை அன்னம் தனி யொன்றது என்றக்கால்
பின்ன மடதன்னம் பேற்று காதே.

2

28. புருடன்

2007

வைகரி யாதியும் மாயா மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச்
செய்கரி ஈசன் அனாதியே செய்ததே.

1

2008

அனுவில் அனுவினை ஆதிப் பிரானை
அனுவில் அனுவினை ஆயிரங் கூறிட்டு
அனுவில் அனுவை அனுகவல் லார்க்ட்கு
அனுவில் அனுவை அனுகவும் ஆமே.

2

2009

படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்
சுடர்கொண்டு அனுவினைத் தூவழி செய்ய
இடர்கொண்ட பாச இருளற ஒட்டி
நடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே.

3

2010

அனுவள் அவனும் அவனுள் அனுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித
தணிவற நின்றான் சராசரம் தானே.

4

29. சீவன்

2011

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே.

1

2012

ஏனோர் பெருமையின் ஆயினும் எம்மிழை
ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.

2

2013

உண்டு தெளிவன் உரைக்க வியோகமே

கொண்டு பயிலும் குணமில்லை யாயினும்
பண்டு பயிலும் பயில்சீவு நார்பின்னைக்
கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே.

3

2014

மாயா உபாதி வசத்ததாகும் சேதனத்து
ஆய குருஅரு ளாலே அதில்தூண்ட
ஓயும் உபாதி யோடு ஓன்றின் ஓன் றாது உயிர்
ஆய துரியம் புகுந்தறி வாகவே.

4

30. பசு

2015

கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போலும்
மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.

1

2016

கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென்
எல்லைக் கடப்பித்து இறைவன் அடிகூட்டி
வல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லது
கொல்லை செய் நெஞ்சும் குறிப்பறி யாதே.

2

31. போதன் (அறிஞன்)

2017

சீவன் எனச்சிவன் என்னவே றில்லை
சீவு நார்சிவ நாரை அறிகிலர்
சீவு நார்சிவ நாரை அறிந்தபின்
சீவு நார்சிவ நாயிட்டு இருப்பரே.

1

2018

குணவிளக் காகிய கூத்தப் பிரானும்
மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்
பணவிளக் காகிய பல்தலை நாகம்
கணவிளக் காகிய கண்காணி யாகுமே.

2

2019

அறிவாய் அறியாமை நீங்கி யவனே
பொறிவாய் ஓழிந்தெங்கும் தானான் போதன்
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன்
செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே.

3

2020

ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி
ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்

ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின் றானே.

4

2021

சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார்
அவமாம் மலம்ஜன்தும் ஆவது அறியார்
தவமான செய்து தலைப்பறி கின்றார்
நவமான தத்துவம் நாடாகி லாரே.

5

2022

நாடோறும் ஈசன் நடத்தும் தொழில்உள்ளார்
நாடோறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
நாடோறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்
நாடோறும் நாடார்கள் நாள்வினை யாளரே.

6

32. ஜந்து இந்திரியம் அடக்கும் அருமை

2023

ஆக மதத்தன ஜந்து களிறுள
ஆக மதத்தறி யோடுஅணை கின்றில
பாகனும் எய்த்துஅவை தாழும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றிஅறி யோமே.

1

2024

கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்திப் பாகன்
திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா
எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழிநட வாதே.

2

2025

புலம் ஜந்து புள்ஜந்து புள்சென்று மேயும்
நிலம்ஜந்து நீர்ஜந்து நீர்மையும் ஜந்து
குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலம்வந்து போம்வழி ஒன்பது தானே.

3

2026

அஞ்சள சிங்கம் அடவியல் வாழ்வன
அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுகு மேபுகும்
அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே.

4

2027

ஜவர் அமைச்சருள் தொண்ணுாற்று அறுவர்கள்
ஜவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஜவரும் ஜந்த சினத்தொட நின்றிடில்
ஜவர்க்கு சிறைஇறுத்து ஆற்றகி லோமே.

5

2028

சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடோறும்
சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள

வெல்லகில் லேன்புலன் ஜந்துடன் தன்னையும்
கொஸ்லநின் ரோடும் குதிரைத் தேனே.

6

2029

எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறை
எண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும்
எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்
எண்ணிலி இல்லதோடு இன்பமது ஆமே.

7

2030

விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
துதியின் பெருவலி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே.

8

33. ஜந்து இந்திரியம் அடக்கும் முறைமை

2031

குட்டம் ஒருமழும் உள்ளது அரைமழும்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்து
இட்டனன் யாம்இனி ஏதம்கீ லோமே.

1

2032

கிடக்கும் உடலின் கிளர்இந் திரியம்
அடக்க லுறும் அவன்தானே அமரன்
விடக்கிண்டு இன்புற மேவுறு சிந்தை
நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே.

2

2033

அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.

3

2034

முழுக்கி எழுவன மும்மத வேழும்
அடக்க அறிவென்றும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழும் குலைக்கின்ற வாரே.

4

2035

ஜந்தில் ஒடுங்கில் அகவிடம் ஆவது
ஜந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது
ஜந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது
ஜந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.

5

2036

பெருக்கப் பிதற்றி லென் பேய்த்தேர் நினைந்தென்

விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளாம்
பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம்
அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே.

6

2037

இளைக்கின்ற வாறுஅறிந்து இன்னுயிர் வைத்த
கிளைக்குழன்றும் ஈசனைக் கேடில் புகழோன்
தளைக்கொன்ற நாகம் அஞ் சாடல் ஒடுக்கத்
துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே.

7

2038

பாய்ந்தன பூதங்கள் ஜந்தும் படரோளி
சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டு
வாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில்
வேய்ந்துகொள் மேலை விதியது தானே.

8

2039

நடக்கின்ற நந்தியை நாடோறும் உன்னில்
படர்க்கின்ற சிந்தையப் பைய ஒடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே.

9

2040

சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழுவதில் தாங்கலும் ஆமே.

10

2041

போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்
போற்றிசைய் மீட்டே புலன்ஜந்தும் புத்தியால்
நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை
ஊற்றுக் கூடுத்து ஒருங்கலும் ஆமே.

11

2042

தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே
அரிக்கின்ற ஜவரை யாரும் உணரார்
சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே.

12

2043

கைவிட லாவது ஒன்று இல்லை கருத்தினுள்
எய்தி அவனை இசையினால் ஏத்துமின்
ஜவருடைய அவாவினில் தோன்றிய
பொய்வ ருடைய புலன்களும் ஜந்தே.

13

34. அசற்குரு நெறி

2044

உணர்வுகள்று இலாமுடன் உண்மைது ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.

1

2045

மந்திர தந்திர மாயோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்
சிந்தனை செய்யாத தெளிவியாது ஊண்பொருட்டு
அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே.

2

2046

ஆமாது அறியாதோன் முடன் அதிமுடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்
கோமான் அலன் அசத் தாகும் குரவனே.

3

2047

கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால்
தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும்
நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றே
முற்பால நந்தி மொழிந்துவைத் தானே.

4

2048

குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்
குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருட்ரோடு ஆகியே.

5

35. சற்குரு நெறி

2049

தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே.

1

2050

தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
தவிரவைத் தான் பிற வித்துயர் தானே.

2

2051

கறுத்த இரும்பே கனகமது ஆனால்
மறித்துஇரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியல் வந்தனு கானே.

3

- 2052
 பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
 நேசத்து நாடி மலமற நீக்குவோர்
 ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப்
 பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே. 4
- 2053
 நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்ற
 நேயத்தை நல்கவல் லோன்னித்தன் சுத்தனே
 ஆயத்த வர்தத் துவம் உணர்ந் தாங்குஅற்ற
 நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே. 5
- 2054
 பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
 வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
 குருபரி சித்த குவலயம் எல்லாம்
 திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே. 6
- 2055
 தானே எனநின்ற சற்குரு சந்திதி
 தானே எனநின்ற தன்மை வெளிப்படில்
 தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெற
 ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே. 7
- 2056
 வரும்வழி போம்வழி மாயா வழியைக்
 கருவழி கண்டவர் காணா வழியைக்
 பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்
 குருவழியே சென்று கூடலும் ஆமே. 8
- 2057
 குருளன் பவனே வேதாக மங்கூறும்
 பராஇன்ப னாகிச் சிவயோகம் பாவித்து
 ஒருசிந்தை யின்றி உயிர்பாசம் நீக்கி
 வருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே. 9
- 2058
 சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்
 சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச்
 சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்
 அத்தன் அருட்குரு வாம்அவன் கூறிலே. 10
- 2059
 ஊற்றிடும் ஜம்மலம் பாச உணர்வினை
 பற்றறு நாதன் அடியில் பணிதலால்
 சுற்றிய பேதம் துரியம் மூன் றால்வாட்டித்
 தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே. 11
- 2060
 எல்லாம் இறைவன் இறைவி யுடன்இன்பம்

வல்லார் புலனும் வருங்கால் உயிர்தோன்றி சொல்லா மலம்ஜன்து அடங்கிட்டு ஓங்கியே செல்லாச் சிவகதி சேர்தல்வினை யாட்டே. 12

2061
ஈனப் பிறவியில் இட்டது மீட்டுட்டித் தானத்துள் இட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும் ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று மோனத்துள் வைத்தலும் முத்தன்தன் செய்கையே. 13

2062
அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம் சித்தொடு அசித்துஅறத் தெளிவித்த சீவனைச் சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச் சுத்துடன் ஜங்கரு மத்திடும் தன்மையே. 14

2063
ஈசத்து வங்கடந்து இல்லையென்று அப்புறம் பாசத்து ணேயென்றும் பாவியும் அண்ணலை நேசத்து ணேரின்ற நின்மலன் எம்மிறை தேசத்தை எல்லாம் தெளியவைத் தானே. 15

2064
மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம் ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்தது பேணிக்கொண்டு உண்டார் பிறப்பற்று இருந்த ஊனுக்கு இருந்தார் உணராத மாக்களே. 16

2065
அசத்தொடு சுத்தும் அசத்சுத்து நீங்க இசைத்திடு பாசப்பற்று ஈங்குஅறு மாறே அசைத்துஇரு மாயை அனுத்தானும் ஆங்கே இசைத்தானும் ஒன்றறி விப்போன் இறையே. 17

2066
ஏறு நெறியே மலத்தை ஏரித்தலால் ஈறில் உரையால் இருளை அறுத்தலான் மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக சூறு பரணே குருவாம் இயம்பிலே. 18

36. கூடா ஒழுக்கம்

2067
கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார் கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால் கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக் கண்காணி கண்டார் களஷுழிந் தாரே. 1

2068

செய்தான் அறியும் செழங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்வின் ணோர் தொழுச் செய்வான்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.

2

2069
பத்துவிற் ருண்டு பகலைக் கழிவிடும்
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது
வித்துக்குற் ருண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே.

3

2070
வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லை
நடக்க உறுவரே ஞானமி ல்லாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.

4

2071
காயக் குழப்பனைக் காயநன் நாடனைக்
காயத்தி னுள்ளோ கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து னேளங்கும் தேடித் திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.

5

2072
கண்காணி யாகவே கையகத் தேயேழும்
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
கண்காணி யாகிய காதலன் தானே.

6

2073
கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை
மன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறை
தன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறை
என்னிது ஈசன் இயல்புஅறி யாரே.

7

2074
காணாத கண்ணில் படலமே கண்ணோளி
காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி
காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.

8

2075
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்தொன்று மாபோல் விழியும் தன் கண்ணோளி
அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்
சித்தம் தெளிந்தோன் செயல் ஒழிந்தேனே.

9

2076
பிரான்பல மாகப் பெயர்ந்தன எட்டும்
பராமயம் என்றெண்ணிப் பள்ளி யுணரார்

சுராமயம் முன்னிய சூழ்வினை யாளர்
நிராமய மாக நினைப் பொழிந் தாரே.

10

2077

ஓன்றுஇரண் டாகிநின்று ஒன்றின் றாயினோர்க்கு
ஓன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஓன்றுஇரண்டு என்றே உரைதரு வோர்க்கெலாம்
ஓன்றுஇரண் டாய் நிற்கும் ஒன்றோடுஒன் றானதே.

11

2078

உயிரது நின்றால் உணர்வுள்கு நிற்கும்
அயர்அறி வில்லையால் ஆருடல் வீழும்
உயிரும் உணலும் ஒருங்கிக் கிடக்கும்
பயிரும் கிடந்துள்ளப் பாங்கு அறி யாரே.

12

2079

உயிரது வேறாய் உணர்வுள்கும் ஆகும்
உயிரை அறியில் உணர்வுஅறி வாகும்
உயிர்அன்று உடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே.

13

2080

உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்
நிலவாணி ஐந்தினுள் தேரூற நிற்கும்
சிலவாணி யாகிய தேவர் பிராணைத்
தலைவாணி செய்வது தன்னை அறிவதே.

14

2081

தான்அந்த மாம்னன நின்ற தனி ச்சுடர்
ஊன்அந்த மாய்றல காய்நின்ற ஒண்சுடர்
தேன்அந்த மாய்நின்று சிற்றின்பம் நீஷழி
கோன்அந்தம் இல்லாக் குணத்தரு ஸாமே.

15

2082

உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
கல்முதல் ஈசன் கருத்தறி வார் இல்லை
நல்முதல் ஏறிய நாமம் அறநின்றால்
தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே.

16

2083

இந்தியம் அந்தக் கரணம் இவையிர்
வந்தன சூக்க உடலன்று மானது
தந்திடும் ஜவிதத் தால்தற் புருடனும்
முந்துளம் மன்னும் ஆறாறு முடிவிலே.

17

37. கேடு கண்டு இரங்கல்

2084

வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்

அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஓன்றும் அறிகிலார்
முற்றொளி தீயின் முனிகின்ற வாரே.

1

2085

போது சடக்கெனப் போகின் றதுகண்டும்
வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது
நீதியு னேநின்று நின்மலன் தாள்பணிந்து
ஆதியை அன்பில் அறியகில் லார்களே.

2

2086

கடன்கொண்டு நெற்குத்துக் கையரை
உடம்பினை ஓம்பி உயிராத் திரிவார்
தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி
இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாரே.

3

2087

விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்ன
பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்
உரந்தன்மை யாக ஒருங்கினின் றார்களே.

4

2088

நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும்
என்றும் ஈசன் அடியவர்க் கேநல்கும்
அன்றி உலகம் அதுஇது தேவேன்று
குன்றுகை யாலே குறைப்பட்ட வாரே.

5

2089

இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து
இன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்து
துன்பத்து ளேசிலர் சோறோடு கூறையென்று
துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.

6

2090

பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே.

7

2091

ஆர்வ மனமும் அளவில் இளமையும்
ஈரமும் நல்லளன்று இன்புறு காலத்துத்
தீர் வருவதோர் காமத் தொழில்நின்று
மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே.

8

2092

இப்பரி சேஇள ஞாயிறு போலுரு
அப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானை
இப்பரி சேகம லத்துறை ஈசனை

மெய்ப்பரி சேவினை வாதுஇருந் தோமே.

9

2093

கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லார்அவன் செய்த பரிசரிந்து
ஆடவல் லார்அவர் பேற்று வாமே.

10

2094

நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர்
நம்செம் பிரான்னன்று நாதனை நாடொறும்
துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில்
அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே.

11

2095

மிருக மனிதர் மிக்கோர் பறவை
ஒருவர்செய்து அன்புவைத்து உன்னாதது இல்லை
பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர்
திருமருவு மாதவம் சேர்ந்துஉணர்ந் தோரே.

12

2096

நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச்
சோதியி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லை
ஆதி பயனென்று அமரர் பிரான்னற
நாதியே வைத்தது நாடுகின் றேனே.

13

2097

இருந்தேன் மலர்அளைந்து இன்புற வண்டு
பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வருந்தேன் நுகராது வாய்ப்புகு தேனை
அருந்தேனை யாரும் அறியகி லாரே.

14

2098

கருத்தறி யாது கழிந்தன காலம்
அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்
ஒருத்தன்றுள் ளான் உல கத்துபிர்க்கு எல்லாம்
வருத்திநில் லாது வழக்கின் றாரே.

15

2099

குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தென நாள்களும் வீழ்ந்து கழிந்த
விதிர்திருந்து என்செய்தீர் ஆறுதிர் ஆகில்
கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.

16

2100

கரைஅருகு ஆறாக் கழனி வளைந்த
திரைஅரு காழன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின்
நரைஉரு வாச்செல்லும் நாள்கில வாமே.

17

2101

வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்து
 இரவுஅறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை
 அரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்று
 விரவுஅறி யாமலே மேல்வைத்த வாரே.

18

38. இதோபதேசம்

2102

மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
 இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
 பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான்
 சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.

1

2103

செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை
 வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
 இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை
 நல்ல அரநெறி நாடுமின் நீரே.

2

2014

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
 நன்றே நினைமின் நமளில்லை நாணாமே
 சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
 நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே.

3

2105

போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை
 நாற்றிசைக் கும்நடு வாய்கின்ற நம்பனைக்
 காற்றிசைக் கும் கமழ்ஆக்கையைக் கைக்கொண்டு
 கூற்றுதைத் தான்தன்மைக் கூறிநின்று உய்ம்மினே.

4

2106

இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
 புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்
 எக்காலத்து இவ்வுடல் வந்துளமக்கு ஆனதென்று
 அக்காலம் உன்ன அருள்பெற லாமே.

5

2107

போகின்ற வாரே புகுகின்ற அப்பொருள்
 ஆகின்ற போதும் அரன்அறிவான்உளன்
 சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
 ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே.

6

2108

பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
 இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
 சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
 பிறப்பொன்றும் இலாமையும் பேருல காமே.

7

2109

கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனைப்
பாடியுளே நின்று பாதம் பணிமின்கள்
ஆடிய ஹோநின்று அறிவுசெய் வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுவது ஆமே.

8

2110

விடுகின்ற சிவனார் மேல்எழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் உம்மை இமையவ ரோடே.

9

2111

ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சுடை அண்ணல் திருவடி
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே.

10

2112

இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை
அன்புறு விர்தவம் செய்யும்மெய்ஞ் ஞானத்து
பண்புறு வீர்பிற வித்தொழி லேநின்று
துன்புறு பாசத்து உழைத்துஒழிந் தீரே.

11

2113

மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தானும் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே.

12

2114

சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன்
பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும்
கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல்காட்டிடும்
சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே. 13

2115

முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி அதுவிரும் பாரே.

14

2116

நியமத்த னாகிய நின்மலன் வைத்த
உகம்எத் தனையென்று ஒருவரும் தேறார்
பவமத்தி லேவந்து பாய்கின்றது அல்லால்
சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே.

15

2117

இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்
துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை
விஞ்சத்து உறையும் விகிர்தா எனநின்னை
நஞ்சுஅற் றவர்க்குஅன்றி நாடஞ்ஞாதே.

16

2118

பஞ்சமும் ஆம்புவி சற்குறுபால்முன்னி
வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்தம்மை
அஞ்சவன் நாதன் அருநர கத்துஇடும்
செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே.

17

2119

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே.

18

2120

நரரும் சரரும் பசுபாசம்நண்ணிக்
கருமங்க ளாலே கழிதலில் கண்டு
குருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால்
பரம்என்றல் அன்றிப் பகர்ஞன்றும் இன்றே.

19

2121

ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
மேற்கொண்டவர்வினை போயற நாடெடாறும்
நீர்க்கின்ற செஞ்சுடை நீளன் உருவத்தின்
மேற்கொண்ட வாறுஅல்லை வீவித்து ளானே.

20

ஏழாம் தந்திரம் முற்றிற்று

**திருமந்திரம் - (திருமூலர்)
எட்டாம் தந்திரம் - (சுப்பிராமேம்) (2122-2648)**

1. உடலிற் பஞ்சபேதம்

2122

காயப்பை ஒன்று சரக்குப் பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்கு உள்ளின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாரே.

1

2123

அத்தன் அமைத்த உடல்இரு கூறினில்
சுத்தம் தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமான் ஆங்காரம் புரியட்ட காயமே.

2

2124

எட்டினில் ஜந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமும் ஆயிடும்
ஒட்டிய பாசம் உணர்வுஅது வாகவே
கட்டி அவிழ்ந்திடும் கண்ணுதல் காணுமே.

3

2125

இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவ மலால்உடல் ஒன்றென லாமே.

4

2126

ஆரே அறிவார் அடியின் பெருமையை
யாரே அறிவார் அங்கவர் நின்றது
யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை
யாரே அறிவார் அடிக்காவல் ஆனதே.

5

2127

எண்சாண் அளவால் எடுத்த உடம்புக்குள்
கண்கால் உடலில் சுரக்கின்ற கைகளில்
புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்கின்ற
நண்பால் உடம்பு தன் னால் உடம் பாமே.

6

2128

உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன்
ஒடுங்கும் பரணோடு ஒழியாகப் பிரமம்
கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
அடங்கியே அற்றது ஆரறி வாரே.

7

2129

ஆறுஅந்த மாகி நடுவுடன் கூடினால்
தேரிய மூவாறும் சிக்கென்று இருந்திடும்
கூறுங் கலைகள் பதினெட்டும் கூடியே
ஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே.

8

2130

மெய்யினில் தூல மிகுந்த முகத்தையும்
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஜயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.

9

2131

காயும் கடும்பரி கால்வைத்து வாங்கல் போல்
சேய இடம் அண்மை செல்லவும் வல்லது
காயத் துகிர் போர்வை ஒன்றுவிட்டு ஆங்குஒன்றிட்டு
ஏயும் அவரென்ன ஏய்ந்திடும் காயமே.

10

2132

நாகம் உடல்உரி போவும்நல் அண்டச
மாக நனாவில் கானாமறந் தல்லது
போகவும் ஆகும் அரண்அரு ளாலே சென்று
ஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே.

11

2133

உண்டு நரக சுவர்கத்தில் உள்ளன
கண்டு விடும்குக்கம் காரண மாச்செலப்
பண்டு தொடரப் பரகாய யோகிபோல்
பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே.

12

2134

தான்அவ னாகிய தற்பரம் தாங்கி னோன்
ஆனவை மாற்றிப் பரமத்து அடைந்திடும்
ஏனை உயிர்வினைக்கு எய்தும் இடம் சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.

13

2135

ஞானிக்குக் காயம் சிவமாகும் நாட்டிடில்
ஞானிக்குக் காயம் உடம்பே அதுவாகும்
மேனிக்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.

14

2136

விஞ்ஞானத் தோர்க்குஆ னவமே மிகுதனு
எஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தான்னனப
அஞ்ஞானத் தோர்க்குக் கண்மம் தனுவாகும்
மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவமே.

15

2137

மலமென்று உடம்பை மதியாத ஊமர்

தலமென்று வேறு தரித்தமை கண்டார்
நலமென்று இதனையே நாடி இருக்கில்
பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் அண்டத்தே.

16

2138
நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே
அல்ல செவிசத்த மாதி மனத்தையும்
மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே.

17

2. உடல்விடல்

2139
பண்ணாக்கும் காமம் பயிலும் வசனமும்
விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்
புண்ணாம் உடலில் பொருந்தும் மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.

1

2140
அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகள்
கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே.

2

2141
இலையாம் இடையில் எழுகின்ற காமம்
முலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத்
தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்
சிலையாய சித்தம் சிவமுன் இடைக்கே.

3

3. அவத்தை பேதம் - கீழால் அவத்தை

2142
ஜிஜந்து மத்திமை யானது சாக்கிரம்
கைகண்ட பன்னான்கில் கண்டம் கனாளன்பர்
பொய்கண் டிலாத புருடன்இத யம் சுழனை
மெய்கண் டவன் உந்தி ஆகும் துரியமே.

1

2143
முப்பதோடு ஆறின் முதல்நனா ஜந்தாகச்
செப்புஅதில் நான்காய்த் திகழ்ந்திரண்டு ஒன்றாகி
அப்பதி யாகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம்ராய்த் தேர்ந்துகொள் ஸ்ரே.

2

2144
இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை
மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும் அந்தக்
கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்

பந்தாச் சாக்கரப் பாலது ஆகுமே.

3

2145

பாரது பொன்மை பசுமை உடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கறுப்பை உடையது
வானகம் தூமம் மறைந்துநின் றாரே.

4

2146

பூதங்கள் ஜந்தும் பொறியவை ஜந்துளும்
ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை
ஒதும் மலமகுணம் ஆகுமஆ தாரமொடு
ஆதி அவத்தைக் கருவிதொண் ணாற்றாரே.

5

2147

இடவகை சொல்லில் இருபத்தஞ்ச ஆனை
படுபர சேனையும் பாய்பரி ஜந்தும்
உடையவன் மத்திமை உள்ளறும் நால்வர்
அடைய நெடுங்கடை ஜந்தொடு நான்கே.

6

2148

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே.

7

2149

இருக்கின்ற வாறுஒன்று அறிகிலர் ஏழைகள்
மருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்து
உருக்கொண்டு தொக்க உடல்ஓழி யாதே.

8

2150

ஒளித்திட்ட டிருக்கும் ஒருபதி னாலை
அளித்தவன் என்னுள்ளே ஆரியன் வந்து
அளிக்கும் கலைகளி னால்அறு பத்து
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.

9

2151

மண்ணினில் ஒன்று மலர்நீரும் மருங்காகும்
பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஒர்ஒன்றாய்
உன்னின் முடிந்தது ஒருபூத சயமே.

10

2152

முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்கு பிள்ளைகள் ஜவர் முனாள் இல்லை
கன்னியைக் கன்னியே காதவித் தானே.

11

2153

கண்டன ஜந்தும் கலந்தனதான் ஜந்தும்சென்று
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டைய தாகிப் பரந்து வியாக்கிரத்து
அண்டமும் தானாய் அமர்ந்துநின்றானே.

12

2154

நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்து
ஒன்றிய அங்கக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே.

13

2155

தானம் இழந்து தனிபுக்கு இதயத்து
மானம் அழிந்து மதிகெட்டு மாலாகி
ஆன விரிவுஅறி யாஅவ் வியத்தத்தில்
மேனி அழிந்து கழுத்தியது ஆமே.

14

2156

கழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
விழுமப் பொருளுடன் மேவிநின் றானே.

15

2157

தானத்து எழுந்து தருக்கு துரியத்தின்
வானத்து எழுந்துபோய் வையம் பிறகிட்டுக்
கானத்து எழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்து அவித்தைவிட்டு ஊமன்றின் றானே.

16

2158

தூண்மை எழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை அகத்தினில் அஞ்சம் அடங்கிடும்
ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றது
நாமயம் அற்றது நாம்அறி யோமே.

17

2159

துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே
நரிகள் பதினாலு நஞ்சண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
துரியம் இறந்திடம் சொல்லான் ணாதே.

18

2160

மாறா மலம்ஜந்தால் மன்னும் அவத்தையில்
வேறாய மாயா தநுகர ணாதிக்குஇங்கு
ஈறாகா தேவ்வுபிரும் பிறந்துஇறந்து
ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே.

19

2161

உண்ணும்தன் ஊடாடது ஊட்டிடு மாயையும்

அண்ணல் அருள்பெற்ற முத்தியது ஆவது
நண்ணல் இலாட்டிர் ஞானத்தி னால்பிறந்து
எண்ணுறு ஞானத்தின் நேர்முத்தி எய்துமே. 20

2162
அதிமுட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி
நிதமான கேவலம் இத்திறம் சென்று
பரமாகா ஜுவத் தைப்படு வானே. 21

2163
ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்
தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்
நேசாய ஈசனும் நீடுஆண வத்தரை
ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே. 22

2164
மஞ்சொடு மந்தா கினிகுட மாம்ளன
விஞ்சுஅறி வில்லோன் விளம்பும் மிகுமதி
எஞ்சலில் ஒன்றெனு மாறுனை இவ்வுடல்
அஞ்சனும் மன்னன்அன் ரேபோம் அளவே. 23

2165
படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடிவுடை மாநகர் தான்வரும் போது
அடியுடை ஜவரும் அங்குஉறை வோரும்
துடிபில்லம் பற்றித் துயின்றனர் தாமே. 24

2166
நேரா மலத்தை நீடுஜந்து அவத்தையின்
நேரான வாறுஉன்னி நீடு நனவினில்
நேரா மலம்ஜந்தும் நேரே தரிசித்து
நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே. 25

4. மத்திய சாக்கிர அவத்தை

2167
சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி
சாக்கிர சொப்பனம் தன்னிடை மாமாயை
சாக்கிரம் தன்னில் அழுத்திதற் காமியம்
சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே. 1

2168
மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்
நேய இராகாதி ஏய்ந்த துரியத்துத்
தோயும் கழுமுனை கனாநனா வும்துன்னி
ஆயினன் அந்தச் சகலத்துஉ ளானே. 2

2169

மேவிய அந்த கண் விழிகண் குருடனாம்
ஆவயின் முன்அடிக் காணு மதுகண்டு
மேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெற
மூவயின் ஆன்மா முயலும் கருமே.

3

2170
மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள்
ஒத்துஅங் கிருந்து உயிருண்ணு மாறுபோல்
அத்தனும் ஜம்பொறி ஆடகத்துள் நின்று
சத்த முதல்ஜந்தும் தான்உண்ணு மாறே.

4

2171
வைச்சன வச்ச வகையிரு பத்தஞ்சும்
உச்சம் உடன்அணை வான்ஒரு வன்உளன்
பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று
நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே.

5

2172
நாலா றுடன்புருடன் நல்தத் துவமுடன்
வேறான ஜை ஜந்து மெய்ப்புருடன்பரன்
கூறா வியோமம் பரம்னக் கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்த தத்துவமே.

6

2173
ஏலங்கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை
கோலங்கொண்டு ஆங்கே குணத்துடன் புக்கு
மூலங்கொண்டு ஆங்கே முறுக்கிமுக் கோணிலும்
காலங்கொண் டான்அடி காணலும் ஆமே.

7

2174
நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஒடிய காவில் ஒடுங்கி பிருந்திடும்
கூடிய காமம் குளிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே.

8

2175
ஆவன ஆக அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இலங்கிழை யோனே.

9

2176
பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்
தத்துவ நாலேழ் எனஉன்னத் தக்கதே.

10

2177
விளங்கிடு முந்நாற்று முப்பதோடு ஒருபான்
தளங்கொள் இரட்டிய தாறு நடந்தால்

வணங்கிடும் ஜம்மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே.

11

2178

நாலொரு கோடியே நாற்பத்தொண் ணாயிரம்
மேலுமோர் ஜந்நாறு வேறாய் அடங்கிடும்
பாலவை தொண்ணூறோடு ஆறுள் படும்அவை
கோவிய ஜ ஜந்துள் ஆகும் குறிக்கிலே.

12

2179

ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுளன்பர்
ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறுஜ ஜந்துமாயா வாதிக்கே.

13

2180

தத்துவ மானது தன்வழி நின்றிடில்
வித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
பொய்த்துவ மாம்அவை போயிடும் அவ்வழி
தத்துவம் ஆவது அகார எழுத்தே.

14

2181

அறிவொன் றிலாதன ஜெழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீஎன்று அருள்செய்தார் நந்தி
அறிகின்ற நானென்று அறிந்து கொண்டேனே.

15

2182

சாக்கிர சாக்கிர மாதி தனிலஜந்தும்
ஆக்கும் மலாவத்தை ஜந்து நனவாதி
போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறு
நீக்கி நெறிநின்றுஒன்று ஆகியே நிற்குமே.

16

2183

ஆணவ மாதி மலம்ஜந்து அவரோனுக்கு
ஆணவ மாதிநான் காம்மாற்கு அரனுக்கு
ஆணவ மாதிமுன்று ஈசர்க்கு இரண்டென்ப
ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே.

17

5. அத்துவாக்கள்

2184

தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடி
மெய்த்தரு வன்னம்ஜம் பான்ஒன்று மேதினி
ஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குளண் பான்ஒன்று
வைத்த பதம்கலை ஓர்ஜந்தும் வந்தவே.

1

2185

நாடிய மண்டலம் மூன்றும் நலந்தெரிந்து

ஒடும் அவரோடு உள்ளிரு பத்துஜிஞ்சும்
கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று
தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே.

2

2186
சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி
ஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்துத்
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்துஅது
தேக்கும் சிவமாதல் ஜந்தும் சிவாயவே.

3

6. சுத்த நனவாதி பருவம்

2187
நானவாதி தூலமே சூக்கப் பகுதி
அனதான ஐஜந்தும் விந்துவின் சத்தி
தனதாம் உயிர்விந்து தான்னின்று போந்து
கனவா நனவில் கலந்ததுஇவ் வாரே.

1

2188
நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவில் சுமுத்தி நடந்தார் வளர்ந்தார்
நனவில் கனவடை நன்செய்தி யானதே.

2

2189
செறியுங் கிரியை சிவதத் துவமாம்
பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி
குறிதல் திருமேனி குணம்பல வாகும்
அறிவில் சராசரம் அண்டத் தளவே.

3

2190
ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம்
எதம்இல் ஈசன்நல் வித்தியா தத்துவம்
போதம் கலைகாலம் நியதிமா மாயை
நீதிஈ றாக நிறுத்தினன் என்னே.

4

2191
தேச திகழ்சிவம் சத்தி சதாசிவம்
ஈசன் அனல்வித்தை இராகம் கலைகாலம்
மாசகல் வித்தை நியதி மகாமாயை
ஆசில் புருடாதி ஆன்மாச் றாறே.

5

2192
ஆணவம் மாயையும் கன்மழும் ஆம்மலம்
காணும் முளைக்குத் தவிடுமி ஆன்மாவும்
தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.

6

2193

பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

7

2194

உடல்இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம்
அடலொன்று அகந்தை அறியாமை மன்னிக்
கெடும்அவ் வுபிர்மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான்ஏழ் நரகத்து எாயே.

8

2195

தன்தெரியாத அதீதம்தற்கு ஆணவம்
சொல்தெரி கின்ற துரியம்சொல் காமியம்
பெற்ற சுமுத்திப்பின் பேசுறும் காதலாம்
மற்றது உண்டிக் கனவுநன வாதலே.

9

2196

நனவில் கனவுஇல்லை ஜங்கு நனவில்
கனவிலாச் சூக்குமம் காணும் சுமுத்தி
தனவுண் பகுதியே தற்கூட்டும் மாயை
நனவில் துரியம் அதீதம் தலைவந்தே.

10

2197

ஆறாறில் ஜஜங்கு அகல நனாநனா
ஆறாம் அவைவிட ஆகும் நனாக்கனா
வேறான ஜங்கும் விடவே நனாவினில்
ஈறாம் சுமுத்தி இதில்மாயை தானே.

11

2198

மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறைவிட்டு அதுவும்தான் அன்றாகிச்
சேயதே வலவித் துடன் செல்லச் சென்றக்கால்
ஆய தனுவின் பயனில்லை யாமே.

12

2199

அதீதத் துரியத்து அறிவனாம் ஆன்மா
அதீதத் துரியம் அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்
முதிய அனவில் துரியத்து முற்றுமே.

13

2200

ஜஜங்கு பத்துடன் ஆனது சாக்கிரம்
கைகண்ட ஜஜங்ந்தில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண்ட மூவர் புருடன் சுமுனையின்
மெய்கண்டவன்உந்தி மேவல் இருவரே.

14

2201

புரியட் டகமே பொருந்தல் நனவ
புரியட் டகந்தன்னில் மூன்று கனவ

புரியட் டகத்தில் இரண்டு கழுத்தி
புரியட் டகத்தொன்று புக்கல் துரியமே.

15

2202

நனவில் நனவு புனவில் வழக்கம்
நனவிற் கனவு நினைத்தல் மறத்தல்
நனவிற் சுமுத்திடள் நாடல் இலாமை
நனவில் துரியம் அதீதத்து நந்தியே.

16

2203

கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்
கனவினில் கண்டு மறத்தல் கனவாம்
கனவில் சுமுத்தியும் காணாமை காணல்
அனுமாதி செய்தலில் ஆன துரியமே.

17

2204

சுமுத்தி நனவுன்றும் தோன்றாமை தோன்றல்
சுமுத்தி கனவுஅதன் உண்மை சுமுத்தியில்
சுமுத்தி அறிவுஅறி வாலே அழிகை
சுமுத்தித் துரியமாம் சொல்லறும் பாமே.

18

2205

துரிய நனவாம் இதமுணர் போதம்
துரியக் கனவாம் அகழுணர் போதம்
துரியச் சுமுத்தி வியோமம் துரியம்
துரியம் பரமெனத் கோன்றிடும் தானே.

19

2206

அறிவுஅறி கிண்ற அறிவு நனவாம்
அறிவுஅறி யாமை அடையக் கனவாம்
அறிவுஅறி அவ்அறி யாமை சுமுத்தி
அறிவுஅறி வாகும் ஆன துரியமே.

20

2207

தான் எங்கும் ஆயவன் ஜம்மலம் தான்விட்டு
ஞானம் தனதுரு வாகி நயந்தபின்
தான்எங்கு மாய்நெறி நின்றது தான்விட்டு
மேல்நந்தச் சூக்கம் அவைவண்ணம் மேலிட்டே.

21

2208

ஜஜந்தும் ஆறும்ளர் ஜந்தும் நனாவினில்
எய்யும் நனவு கனவு சுமுத்தியாம்
மெய்யும்பின் சூக்கமும் மெய்ப்பகுதி மாயை
ஜயமும் தான்அவன் அத்துரி யத்தனே.

22

2209

ஈதென்று அறிந்திலன் இத்தனை காலமும்
ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின்
ஈதென்று அறியும் இயல்புடை யோனே.

23

- 2210
 உயிர்க்குஉயி ராகி உருவாய் அரூவாய்
 அயல்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்
 நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி
 இயற்பின்றி எல்லாம் இருண்மூட மாமே. 24
- 2211
 சத்தி இராகத்தில் தான்நல் உயிராகி
 ஒத்துறி பாச மலம்ஜுந்தோடு ஆறாறு
 தத்துவ பேதம் சமைத்துக் கருவியும்
 வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே. 25
- 2212
 சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை
 சாக்கிரா தீதம் துரியத்தில் தானுறச்
 சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான்விடாச்
 சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே. 26
- 2213
 மலக்கலப் பாலே மறைந்தது சத்தி
 மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்
 மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு
 மலக்கலப்பு அற்றால் மதியொளி யாமே. 27
- 2214
 திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
 நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
 வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஜந்து
 பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே. 28
- 2215
 கதறு பதினெட்டுக் கண்களும் போகச்
 சிதறி எழுந்திடுஞ் சிந்தையை நீரும்
 விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால்
 அதிர வருவதோர் ஆனையும் ஆமே. 29
- 2216
 நனவகத் தேயொரு நாலைந்தும் வீடக்
 கனவகத் தேஉள் கரணங்க ளோடு
 முனவகத் தேநின்று உதறியுட் புக்கு
 நினைவகத்து இன்றிச் சுமுத்திநின் றானே. 30
- 2217
 நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்
 ஒன்றி உலகின் நியமாதிகள் உற்றுச்
 சென்று துரியாதீ தத்தே சிலகாலம்
 நின்று பரனாய் நின்மல னாமே. 31
- 2218

- ஆனாவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத்
தான்உலகு உண்டு சதாசிவ மாசத்தி
மேனிகள் ஜந்தும்போல் விட்டுச் சிவமாகி
மோனம் அடைந்தொளி மூலத் னாமே. 32
- 2219
மண்டலம் மூன்றினுள் மாயநன் நாடனைக்
கண்டுகொண்டு உள்ளே கருதி க்கழிகின்ற
விண்டவர் தாமரை மேலொன்றும் கீழாக
அண்டமும் தானாய் அகத்தினுள் ஆமே. 33
- 2220
போதறி யாது புலம்பின புள்ளினம்
மாது அறி யாவகை நின்று மயங்கின
வேதுஅறி யாவணம் நின்றனன் எம்குறை
குதறி வாருச்சி சூடிநின் றாரே. 34
- 2221
கருத்தறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே
பொருந்தறிந் தேன்புவ னாபதி நாடித்
திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை
பருத்தறிந் தேன்மனம் மன்னிநின் றேனே. 35
- 2222
ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்னத்
தான விளக்கொளி யாம்மூல சாதனத்து
ஆன விதிமூலத் தானத்தில் அவ்விளக்கு
ரணை மதிமண்ட லம்கொண்டு எரியுமே. 36
- 2223
உள்நாடும் ஜவர்க்கு மண்டை ஒதுங்கிய
விண்நாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்துஜவர் கூடிய சந்தியில்
கண்நாடி காணும் கருத்ததுளன் றானே. 37
- 2224
அறியாத வற்றை அறிவான் அறிவான்
அறிவான் அறியாதான் தன்னறிவு ஆகான்
அறியா தவத்தை அறிவானைக் கூட்டி
அறியாது அறிவானை யார்அறிவாரே. 38
- 2225
துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்
அறியன தூடனம் அந்தன வாதி
பெரியன கால பரம்பின் துரியம்
அறிய அதீதம் அதீதத் தாமே. 39
- 2226
மாயையிற் சேதனன் மன்னும் பகுதியோன்
மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்

கேவல மாகும் சகலமா யோனியுள்
தோயும் மனிதர் துரியத்துள் சீவனே.

40

7. கேவல சகல சுத்தம்

2227

தன்னை அறி சுத்தன் தற்கேவ லன்தானும்
பின்னம் உறநின்ற பேத சகலனும்
மன்னிய சுத்தசத் துச்சத சுத்துடன்
துன்னவர் தத்தம் தொழில்கள் வாகவே.

1

2228

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.

2

2229

ஆழுயிர் கேவலம் மாமாயை யின்நடந்து
ஆம்சயிர் மாயை எறிப்ப அறிவுற்று
காமியம் மாமேய மும்கல வாநிற்பத்
தாம்சறு பாசம் சகலத்து ஆமே.

3

2230

சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம்லு வகையும் புணர்ந்தோர்
நிகரில் மலரோன்மால் நீடுபல் தேவர்கள்
நிகழ்நரர் சீடம் அந்தமும் ஆமே.

4

2231

தாவிய மாயையில் தங்கும் பிரளயம்
மேவிய மற்றது உடம்பாய்மிக் குள்ளன
ஒவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட்டு உருத்திர ராமே.

5

2232

ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர்
ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர்
ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே.

6

2233

ஆம்அவ ரில்சிவ னார்அருள் பெற்றுளோர்
போம்மலந் தன்னால் புகழ்விந்து நாதம்விட்டு
ஒம்மய மாகி ஒடுங்கலின் நின்மலம்
தோம்அறும் சுத்த அவத்தைத் தொழிலே.

7

2234

ஒரினும் மூவகை நால்வகை யும்சள

தேரில் இவைகே வலம்மாயை சேர்இச்சை
சார்இய ஸாயவை தாமே தணப்பவை
வாரிவைத்து ஈசன் மலம்அறுத் தானே.

8

2235

பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டகன்று
எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி
மெய்யாம் சராசர மாய்வெளி தண்ணுட்புக்கு
எய்தாமல் எய்தும்சுத் தாவத்தை என்பதே.

9

2236

அனாதி பசுவியாத்தி யாகும் இவனை
அனாதியில் வந்த மலம்ஜுந்தால் ஆட்டி
அனாதியில் கேவலம் அச்சக லத்திட்டு
அனாதி பிறப்புறச் சுத்தத்துள் ஆகுமே.

10

2237

அந்தரம் சுத்தாவத் தைகே வலத்தாறு
தந்தோர்தம் சுத்தகே வலத்தற்ற தற்பரத்
தின்பால் துரியத் திடையே அறிவுறத்
தன்பால் தனையறி தத்துவந் தானே.

11

2238

ஜ ஜந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்
மெய்கண்டு சுத்த அவத்தையில் வீடாகும்
துய்யாவ் வித்தை முதன்மூன்றும் தொல்சுத்தி
ஜயன் சிவன்சுத்தி யாம்தோற்றம் அவ்வாறே.

12

2239

ஜஜந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கியும்
மெய்கண்ட மேல்மூன்றும் மேவுமெய் யோகத்தில்
கைகண்ட சுத்தி சிவபாகத் தேகாண
எய்யும் படியடங்கும் நாலேழ் எய்தியே.

13

2240

ஆணவத் தார்ஒன்று அறியாத கேவலர்
பேணிய மாயைப் பிரளயா கலராகும்
கானும் உருவினர் காணாமை காண்பவே
பூனும் சகலர்முப் பாசமும் புக்கோரே.

14

2241

ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப்
பேணிய மாயை பிரளயா கலருக்கே
ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே
கானும் சகலர்க்குக் காட்டும் மலங்களே

15

2242

கேவலம் தன்னில் கிளர்ந்தவிஞ் ஞாகலர்
கேவலம் தன்னில் கிளர்விந்து சுத்தியால்
பூவயின் கேவலத்து அச்சக லத்தையும்

மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே.

16

2243

மாயையில் மன்னும் பிரளையா கலர்வந்து
மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவ
மாய சகலத்துக் காமிய மாமாயை
ஏயமன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே.

17

2244

மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர்
அம்மெய்ச் சகலத்தர் தேவர் சுரர்நரர்
மெய்ம்மையில் வேதா விரிமிகு கீடாந்தத்து
அம்முறை யோனிபுக்கு ஆர்க்கும் சகலரே.

18

2245

சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச்
சத்துஅசத்து ஓடத் தனித்தனி பாசமும்
மத்த இருள்சிவ னான கதிராலே
தொத்தற விட்டிடச் சுத்தஆ வார்களே.

19

2246

தற்கே வலம்முத்தி தானே தனிமையாம்
பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம்
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே.

20

2247

அறிவின்றி முத்தன் அராகாதி சேரான்
குறியொன்றி லாநித்தன் கூடான் காலதி
செறியும் செயலிலான் தினங்கற்ற வல்லோன்
கிறியன் மலவியாபி கேவலம் தானே.

21

2248

விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
சந்தத ஞான பரையும் தனுச்சுத்தி
விந்துவின் மெய்ஞ்ஞான மேவும் பிரளைர்
வந்த சகலசுத் தான்மாக்கள் வையத்தே.

22

2249

கேவல மாதியின் பேதம் கிளக்குறில்
கேவல மூன்றும் கிளரும் சகலத்துள்
ஆவயின் மூன்று மதிசுத்த மூடவே
ஒவலில் லாஷன்பான் ஒற்றுணர் வோர்கட்கே.

23

2250

கேவலத்தில் கேவலம் அதீதா தீதம்
கேவலத் தில்சகலங்கள் வயிந்தவும்
கேவத் திறசுத்தம் கேடில்விஞ் ஞாகலர்க்கு
ஆவயின் நாதன் அருண்மூர்த்தி தானே.

24

2251

சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம்
 சகல சகலமே சாக்கிர சாக்கிரம்
 சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை
 சகலத்தில் இம்முன்று தன்மையும் ஆமே.

25

2252

சுத்தத்தில் சுத்தமே தொல்சிவ மாகுதல்
 சுத்தத்தில் கேவலம் தொல்லுப சாந்தமாம்
 சுத்த சகலம் துரிய விலாசமாம்
 சுத்தத்தில் இம்முன்றும் சொல்லலும் ஆமே.

26

2253

சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடுஞ்
 சாக்கிரம் தன்னில் சுமுத்தி துரியமே
 சாக்கிரா தீதம் தனிற்சுகா னந்தமே
 ஆக்கு மறையாதி ஜம்மல பாசமே.

27

2254

சாக்கிரா தீதத்தில் தானறும் ஆணவம்
 சாக்கிரா தீதம் பிராவத்தை தங்காது
 ஆக்கு பரோபதி யாடப சாந்தத்தை
 நோக்கும் மலங்குணம் நோக்குதல் ஆகுமே.

28

2255

பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
 சுத்த அதீதமும் தோன்றாமல் தானுணும்
 அத்தன் அருள்ளன்று அருளால் அறிந்தபின்
 சித்தமும் இல்லை செயல்இல்லை தானே.

29

2256

எய்திய பெத்தமும் முத்தமும் என்பன
 எய்தும் அரன்அரு ளேவினை யாட்டோடு
 எய்திடு உயிர்சுத்தத் திடுநெறி என்னவே
 எய்தும் உயிர்இறை பால்அறி வாமே.

30

2257

ஜம்மலத் தாரும் மதித்த சகலத்தர்
 ஜம்மலத் தாரும் அருவினைப் பாசத்தார்
 ஜம்மலத் தார்சுவர்க் கந்நெறி யான்பவர்
 ஜம்மலத் தார்அர னார்க்குஅறி வோரே.

31

2258

கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
 அரிய துரியம் அதிலுண்ணும் ஆசையும்
 உரிய கழுனை முதல்ஸட்டும் சூக்கத்து
 அரிய கனாத்துலம் அந்தன வாமே.

32

2259

ஆணவம் ஆகும் அதிதம்மேல் மாயையும்

பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம் பேணும் கனவும் மாமாயை திரோதாயி காணும் நனவில் மலக்கலப்பு ஆகுமே.	33
2260 அரன்முத லாக அறிவோன் அதீதத்தன் அரன்முத லாமாயை தங்கிச் சுழுனை கருமம் உணர்ந்து மாமாயைக் கைகொண்டோர் அருளும் அறைவார் சகலத்துற் றாரே.	34
2261 உருவுற்றுப் போகமே போக்கியம் துற்று மருவுற்றுப் பூதம் னாதியான் மன்னி வரும்அச் செயல்பற்றிச் சத்தாதி வைகிக் கருவுற் றிடுஞ் சீவன் காணும் சகலத்தே.	35
2262 இருவிடை ஒத்திட இன்னருள் சத்தி மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக் குருவினைக்கொண்டருள் சத்திமுன் கூட்டிப் பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.	36
2263 ஆறாறும் ஆறதின் ஜ ஜந்து அவத்தையோடு ஈறாம் அதீதத் துரியத்து இவன்னய்தப் பேறான ஜவரும் போம்பிர காசத்து நீறார் பரம்சிவம் ஆதேய மாகுமே.	37
2264 தன்னை அறியாது உடலைமுன் தான்னன்றான் தன்னைமுன் கண்டான் துரியம் தனைக்கண்டான் உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால் பின்னையும் வந்து பிறந்திடும் தானே.	38
2265 சாக்கிரத் தன்னில் அதீதம் தலைப்படில் ஆக்கிய அந்த வயிந்தவம் ஆனந்தம் நோக்கும் பிறப்புஅறும் நோன்முத்தி சித்தியாம் வாக்கும் மனமும் மருவல்செய் யாவே.	39
2266 அப்பும் அனலும் அகலத்து ளேவரும் அப்பும் அனலும் அகலத்து ளேவாரா அப்பும் அனலும் அகலத்துள் ஏதெனில் அப்பும் அனலும் கலந்ததுஅவ் வாறே.	40
2267 அறுநான்கு அசுத்தம் அதிசுத்தா சுத்தம் உறும்ஏழு மாயை உடன்ஜெந்தே சுத்தம் பெறுமாறு இவைமூன்றும் கண்டத்தால் பேதித்து	

உறும்மாயை மாமாயை ஆன்மாவி னோடே.

41

2268

மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏயும் உயிர்க்கே வலசகலத்து எய்தி
ஆய்தரு சுத்தமும் தான்வந்து அடையுமே.

42

8. பராவத்தை

2269

அஞ்சும் கடந்த அனாதி பரன்தெய்வம்
நெஞ்சும் தாய நிமலன் பிறப்பிலி
விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட
வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.

1

2270

சத்தி பராபரம் சாந்தி தனிலான
சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து
சத்திய மாயை தனுச்சத்தி ஜந்துடன்
சத்தி பெறுமுயிர் தான்அங்கத்து ஆறுமே.

2

2271

ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்
ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்
ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக்கு அப்பால் அரண்டுனி தாமே.

3

2272

அஞ்சொடு நான்கும் கடந்துஅக மேபுக்குப்
பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு
நஞ்சுற நாடி நயம்செய்ய மாறே.

4

2273

உரிய நனாத்துரி யத்தில் இவளாம்
அரிய துரிய நனவாதி மூன்றில்
பரிய பரதுரி யத்தில் பரனாம்
திரிய வரும்துரி யத்தில் சிவமே.

5

2274

பரமாம் அதீதமே பற்றறப் பற்றப்
பரமாம் அதீதம் பயிலப் பயிலப்
பரமாம் அதீதம் பயிலாத் தபோதனார்
பரமாகார் பாசமும் பற்றொன்றுஅ றாதே.

6

2275

ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும்
வாயு மனமும் கடந்துஅம் மயக்கறின்

தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.

7

2276

துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை ஓடத் தூரத்திய நாதர்க்கு
உரிய வினைகள் நின்று ஒலமிட்டன்றே.

8

2277

நின்றஇச் சாக்கிர நீள்துரி யத்தினின்
மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன்வடி வாமே.

9

2278

விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை ஈடான மாயை
பொருந்தும் துரியம் புரியல்தா னாகும்
தெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே.

10

2279

உன்னை அறியாது உடலைமுன் நான்ஒன்றாய்
உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய்
தன்னை அறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே.

11

2280

கருவரம்பு ஆகிய காயம் துரியம்
இருவரும் கண்டூர் பிறப்புஇறப்பு உற்றார்
குருவரம் பெற்றவர் சூடிய பின்னை
இருவரும் இன்றின் றாகி நின் றாரே.

12

2281

அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணுஅசை வின்கண் ஆனகனவும்
அணுஅசை வில்பரா தீதம் கழுத்தி
பணியில் பரதுரி யம்பர மாமே.

13

2282

பரதுரி யத்து நனவும் பரந்து
விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி
உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்
தெரியும் சிவதுரி யத்தனு மாமே.

14

2283

பரமா நனவின்பின் பால்சக முண்ட
திரமார் கனவும் சிறந்த சுழுத்தி
உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே
தரனாம் சிவதுரி யத்தனும் ஆமே.

15

2284

சீவன் தூரியம் முதலாகச் சீரான
 ஆவ சிவன்தூரி யாந்தம் அவத்தைபத்தும்
 ஓவும் பராநந்தி உண்மைக்குள் வைகியே
 மேவிய நாலேழ் விடுவித்துநின் றானே.

16

2285

பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில்
 பரம்சிவன் மேலாம் பரநனவாக
 விரிந்த கனாவிடர் வீட்டும் கழுமுனை
 உரந்தரும் மாநந்தி யாமஉண்மை தானே.

17

2286

சார்வாம் பரம்சிவன் சத்தி பரநாதம்
 மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப்
 பாலாய்ப் பிரமன் அரிஅம ராபதி
 தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே.

18

2287

கலப்புஅறி யார்கடல் சூழல கேழும்
 உலப்புஅறி யார்உட லோடுயிர் தன்மை
 அலப்புஅறிந்து இங்குஅர சாளகி லாதார்
 குறிப்பது கோலம் அடலது வாமே.

19

2288

பிண்ணை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்
 தன்னை அறியில் தயாபரன் எம்இறை
 முன்னை அறிவு முடிகின்ற காலமும்
 என்னை அறியலுற்று இன்புற்ற வாறே.

20

2289

பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
 பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
 தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
 தன்னின் மறைந்தது தன்கர ணங்களே.

21

2290

மரத்தை மறைத்தது மாமத யானை
 மரத்தின் மறைந்தது மாமத யானை
 பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
 பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே.

22

2291

ஆறாறு ஆகன்று நமவிட்டு அறிவாகி
 வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
 ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
 பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.

23

2292

துரியத்தில் ஓரெந்தும் சொல்அக ராதி
விரியப் பரையில் மிகும்நாதம் அந்தம்
புரியப் பரையில் பராவத்தா போதம்
திரிய பரமம் துரியம் தெரியவே.

24

2293

ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி இருள்போலும் ஜம்மலம் மாறுமே.

25

2294

ஐஜந்து மட்டுப் பகுதியும் மாயையும்
பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டு
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி
உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே.

26

2295

நின்றான் அருஞும் பரமும்முன் நேயமும்
ஓன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனைவிடுத்து ஆங்கிச் செல்லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே.

27

9. முக்குண நிர்க்குணம்

2296

சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால்
வாய்ந்த இராசதம் மன்னும் கனவெனப
ஒய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே.

1

10. அண்டாதி பேதம்

2297

பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல்அள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும் அண்டாசனத் தேவர் பிரானே.

1

2298

ஆனந்த தத்துவம் அண்டா சலத்தின்மேல்
மேனிஜுந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்க்
தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவை
ஈனமி லா அண்டத்து எண்மடங்கு ஆமே.

2

11. பதினோராம் தானமும் அவத்தையெனக் காணல்

2299

அஞ்சில் அமுதும்ளர் ஏழின்கண் ஆனந்தம்
 முஞ்சில்லூங் காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில்
 வஞ்சக மேநின்று வைத்திடில் காயமாம்
 கிஞ்சகக் செவ்வாய்க் கிளிமொழி கேளே.

1

2300

புருட னுடனே பொருந்திய சித்தம்
 அருவமொ டாறும் அதீதத் துரியம்
 விரியும் சமுத்தியின் மிக்குள்ள எட்டும்
 அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே.

2

2301

காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்
 நாட்டி அமுத்திடின் நந்தி அல்லால் இல்லை
 ஆட்டம் செய் யாத அதுவிதி யேறினை
 ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே.

3

12. கலவு செலவு

2302

கேவலம் தன்னில் கலவச் சகலத்தின்
 மேவும் செலவு விடவரு நீக்கத்துப்
 பாவும் தனைக்கண்டால் மூன்றும் படர்வற்ற
 தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.

1

2303

வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்
 செல்லும் அளவும் செலுத்துமில்ல சிந்தையை
 அல்லும் பகலும் அருளூடன் தூங்கினால்
 கல்லும் பிளந்து கடுவெளி யாமே.

2

13. நின்மல அவத்தை

2304

ஹமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்
 ஆமையின் உள்ளே அமுவைகள் ஜந்துளா
 வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்
 ஆமையின் மேலும்ளர் ஆயிரத்து ஆண்டே.

1

2305

காலங்கி நீர்பூக் கலந்தஆ காயம்
 மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
 மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்
 காலனும் இல்லை கருத்தில்லை தானே.

2

2306

ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது

தான்மா மறையறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்னறால்
ஆன்மாவும் இல்லையால் ஜஜந்தும் இல்லையே.

3

2307

உதயம் அழுங்கில் ஒடுங்கல்இம் மூன்றின்
கதிசாக் கிரங்கன வாதி சுமுத்தி
பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து
அதிசுப ணாய்அனந் தான் அந்தி யாகுமே.

4

2308

எல்லாம்தன் னுட்புக யாவுனும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றுள்ளதும் அன்றே.

5

2309

காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்
தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே.

6

2310

ஆன மறையாதி யாம் உரு நந்திவந்து
ஏனை அருள்செய் தெரிந்னா அவத்தையில்
ஆன வகையை விடும் அடைத் தாய்விட
ஆன மாலதீதம் அப்பரந் தானே.

7

2311

சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாகச்
சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதி செய்து
அத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே.

8

2312

வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டு
வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.

9

2313

கறங்குலை கொள்ளிவட் டம்கட லில்திரை
நிறஞ்சேர் ததிமத்தன் மலத்தே நின்றங்கு
அறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்த்து
கிரங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.

10

2314

தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமும் அப் பாச பேதமும்
ஆன குணமும் பரான்மா உபாதியும்

பானுவின் முன்மதி போல்பலராவே.

11

2315

நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத்தக்க மாலும் திசைமுகன் தானும்
உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே.

12

2316

ஆனைகள் ஜந்தம் அடங்கி அறிவென்னும்
ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாமே.

13

2317

ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்
தாடித் தெழுந்த தமருக ஓசையும்
பாடி எழுகின்ற வேதாக மங்களும்
நாடியின் உள்ளாக நான்கண்ட வாரே.

14

2318

முன்னை அறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவது அறிவாம் அஃ தன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே.

15

2319

செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்
செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே.

16

2320

தான்அவ னாகும் சமாதிகை கூடினால்
ஆன மலம் அறும் அப்பசத் தன்மைபோம்
எனமில் காயம் இருக்கும் இருநிலத்து
ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்க்கட்கே.

17

2321

தொலையா அரனடி தோன்றும் அம் சத்தி
தொலையா இருளொளி தோற்ற அணுவும்
தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே.

18

2322

தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி
மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை
தான்தரு ஞானம் தன் சத்திக்குச் சாதனாம்
ஊன்றல்இல் ஸாஉள் ளொளிக்கு ஒளி யாமே.

19

2323

அறிகின்றி லாதன ஜெழும் ஒன்றும்
 அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
 அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்தி
 அறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே.

20

2324

தான்அவ னாகிய ஞானத் தலைவனை
 வானவ ராதியை மாமணிச் சோதியை
 ஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியை
 ஊனமிலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.

21

2325

ஓளியும் இருஞும் பரையும் பரையுள்
 அளியது எனலாகும் ஆன்மாவை யன்றி
 அளியும் அருஞும் தெருஞும் கடந்து
 தெளிய அருளே சிவானந்த மாமே.

22

2326

ஆனந்த மாகும் அரனருட் சத்தியில்
 தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்து
 ஊன்அந்த மாய் உனர் வாய்உள் உனர்வுறில்
 கோன்அந்தம் வாய்க்கும் மகாவா கியமாமே.

23

2327

அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்
 அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்
 அறிவற்று அறியாமை எய்திநிற் போர்க்கே
 அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே.

24

2328

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடிச்
 சித்தும் அசித்தும் சிவசித்த தாய்நிற்கும்
 சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்துச்
 சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே.

25

2329

தானே அறியான் அறிவிலோன் தானல்லன்
 தானே அறிவான் அறிவ சதசத்தென்று
 ஆனால் இரண்டும் அரனரு ஓய்நிற்கத்
 தானே அறிந்து சிவத்துடன் தங்குமே.

24

2330

தத்துவ ஞானம் தலைப்பட் டவர்க்கே
 தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்
 தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவே
 தத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே.

27

2331

தன்னை அறிந்து சிவனுடன் தானாக

மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்
பின்அது சன்முத்தி சன்மார்க்கப் பேரோளி
நன்னது ஞானத்து முத்திரை நன்னுமே.

28

2332
ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
மேனிகொண்டு ஜங்கரு மத்தவித் தாதலான்
மோனிகள் ஞானத்து முத்திரை பெற் றார்களே.

29

2333
உயிர்க்குஅறி உன்மை உயிர் இச்சை மானம்
உயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம்
உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே
உயிர்ச்சொல் அன்றி அவ்வளத்து ளானே.

30

2334
தொழில் இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர்
கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்
பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு
அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே.

31

2335
இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லதம் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்
சொல்வது சொல்லிடில் தூராகி தூரமென்று
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே.

32

2336
உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி
உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்
உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே
உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே.

33

2337
சேரும் சிவமானார் ஜம்மலம் தீர்ந்தவர்
ஓர்ஓன்றி லார் ஜம் மலஇருள் உற்றவர்
பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
ஆருங்கண் டோரார் அவையருள் என்றே.

34

2338
எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறையருள் தானே.

35

2339
திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம்

திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.

36

2340

அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவனரு ளாமே.

37

2341

அருளான சத்தி அனல் வெம்மை போல
பொருள் அவனாகத்தான் போதம் புணரும்
இருள் ஒளியாய் மீண்டு மூம்மல மாகும்
திருவருள் ஆனந்தி செம்பொருளாமே.

38

2342

ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள்
பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப
ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
பேதித்தப் பேதியா வாறுஅருட் பேதமே.

39

2343

பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் புணர்போதம் போதமும் நாதமும்
நாத முடன்நாக நாதாதி நாதமும்
ஆதன் அருளின் அருள்இச்சை யாமே.

40

2344

மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப்
பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதி
பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே.

41

2345

ஆராது அகன்று தனையறிந் தானவன்
ஈராகி யாவினும் இயலாவும் தனில்ளெய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்
தேறாத் தெளிவற்றுத் தீண்டச் சிவமாமே.

42

2346

தீண்டற்குரிய அரிய திருவடி நேயத்தை
மீண்டுற்று அருளால் விதிவழி யே சென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித்
தாண்டிச் சிவஞுடன் சாரலும் ஆமே.

43

2347

சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயந் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.

44

2348

தான்என்று அவன்என்று இரண்டென்பார் தத்துவம்
தான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மையத்
தான்என்று இரண்டுஞ்னார் கேவலத் தானவர்
தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.

45

2349

தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன் ஜ அறியத் தலைப்படும்
தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்
தன்னினில் தன்ஜையும் சார்தற்கு அரியவே.

46

2350

அறியகி லேன்என்று அரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்ற நேர்பட்ட பின்னை
இருசுட்ராகி இயற்றவல் லானும்
ஒருசுட்ராவந்துள் உள்ளத்துள் ஆமே.

47

2351

மண்ஓன்று தான்பல நற்கலன் ஆயிடும்
உள்கின்ற யோனிகட்டு எல்லாம் ஒருவனே
கண்ஓன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின்றானே.

48

2352

ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்ளின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடும் கூறுவர்
தேம்புகின்றார்சிவன் சிந்தைசெய் யாதவர்
கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே.

49

2353

குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார்
குறிஅறி யார்கடம் கூடல் பெரிது
குறிஅறி யாவகை கூடுமின் கூடி
அறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே.

50

2354

ஹனோ உயிரோ உறுகின்றது ஏதுஇன்பம்
வானோர் தலைவி மயக்கத்து உறநிற்கத்
தானோ பெரிதுஅறி வோம் என்னும் மானுடர்
தானே பிறப்போடு இறப்பறி யாரே.

51

14. அறிவுதயம்

2355

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.

1

2356

அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழுச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று
சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்
பொங்குஆர் குழலியும் போற்றினன் றானே.

2

2357

அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி

அறிவு வடிவென்று அருளால் உணர்ந்தே
அறிவு வடிவென்று அருந்திருந் தானே.

3

2358

அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவுல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு
அறைகின் றனமறை ஈறுகள் தாமே.

4

2359

ஆயு மலரின் அணிமலர் தன்மேலே
பாய இதழ்கள் பதினாறும் அங்குள்
தூய அறிவு சிவானந்த மாகியே
போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே.

5

2360

மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
முன்னிநின் றாமை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்
பின்னிநின் ரேண்நீ பெரியையென் றானே.

6

2361

அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின்
அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம்
அறிவுஅறி வாக அணிமாதி சித்தி
அறிவுஅறி வாக அறிந்தணன் நந்தியே.

7

2362

அறிவுஅறி வென்று அங்கு அரற்றும் உலகம்
அறிவுஅறி யாமை யாரும் அறியார்
அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால்
அறிவுஅறி யாமை அழகிய வாரே.

8

2363

அறிவுஅறி யாமையை நீவி யவனே
பொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போது
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின்
செறிவாகி நின்றவன் சிவனும் ஆமே.

9

2364

அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது
 அறிவுடை யார்நெஞ்சு அருந்தவம் ஆவது
 அறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்
 அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே.

10

2365

மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்
 காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்
 சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்
 பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே.

11

2366

என்ன அறிந்திலேன் இத்தனை காலமும்
 என்ன அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
 என்ன அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது
 என்னையிட்டு என்ன உசாவுகின் றானே.

12

2367

மாய விளக்கது நின்று மறைந்திடும்
 தூய விளக்கது நின்று சுடர்விடும்
 காய விளக்கது நின்று கணன்றிடும்
 சேய விளக்கினைத் தேடுகின் ரேனை.

13

2368

தேடுகின் ரேன்திசை எட்டோடு இரண்டையும்
 நாடுகின் ரேன்நல மேட்டை யானடி
 பாடுகின் ரேன்பர மேதுணை யாமெனக்
 கூடுகின் ரேன்குறை யாமனைத் தாலே.

14

2369

முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
 பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்
 தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தன்
 மன்னிச் சிவமாக வாரா பிறப்பே.

15

15. ஆறு அந்தம்

2370

வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
 நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
 ஒத்த தகும்எட்டு யோகாநந்த அந்தமும்
 ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே.

1

2371

அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்
 அந்தம்ஓர் ஆறும் அறிவார் அமலத்தர்
 அந்தம்ஓர் ஆறும் அறியார் அவர்தமக்கு
 அந்தமோடு ஆதி அறியஷன் ணாதே.

2

2372

தானான வேதாந்தம் தான்னன்னும் சித்தாந்தம்
 ஆனாத் துரியத்து அனுவன் தனைக்கண்டு
 தேனார் பராபரம் சேர்சிவ யோகமாய்
 ஆனா மலமற்று அரும்சித்தி யாதலே.

3

2373

நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம்
 சத்தம் முதல்ஜுந்தும் தத்துவத் தால்நீங்கச்
 சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து
 அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே.

4

2374

மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
 மேவுசெய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால்
 மேவும் பரவிந்து நாதம் விடாஆஹாறு
 ஒவும் பொழுதுஅனு ஒன்றுஉள தாமே.

5

2375

உள்ள உயிர்ஆஹாற தாகும் உபாதியைத்
 தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
 உள்ள இருள்நீங்க ஓர்உணர் வாகுமேல்
 எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே.

6

2376

தேடும் இயம நியமாதி சென்றகன்று
 ஊடும் சமாதியில் உற்றுப் படர்சிவன்
 பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்
 கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.

7

2377

கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில்
 விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு
 உள்ளன வாம்விந்து உள்ளே ஒடுங்கலும்
 தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.

8

2378

தெளியும் இவையன்றித் தேர்ஜெங் கலைவேறு
 ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்க்ட்கு
 அளியவ னாகிய மந்திரம் தந்திரம்
 தெளிஉப தேசஞா னத்தொடுஜெந் தாமே.

9

2379

ஆகும் அனாதி கலைஆ கமவேதம்
 ஆகும்அத் தந்திரம் அந்நால் வழிநிற்றல்
 ஆகும் அனாதி உடல்அல்லா மந்திரம்
 ஆகும் சிவபோ தகம்உப தேசமே.

10

2380

தேசார் சிவமாகும் தன்ஞானத் தின்கலை
ஆசார் நேய மறையும் கலாந்தத்துப்
பேசா உரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி தானே.

11

2381

தான்அவ னாகும் சமாதி தலைப்படில்
ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது
ஞான மென்றேய ஞாதுரு வாகுமே.

12

2382

ஆற்ற மும்சென்று அடங்கும் அந் நேயத்தே
ஆற்ற ஞேயம் அடங்கிடும் ஞாதுரு
கூறிய ஞானக் குறியுடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்த மாமே.

13

2383

உண்மைக் கலைஆறுஓர் ஜந்தான் அடங்கிடும்
உண்மைக் கலாந்தம் இரண்டுஜந்தோடு ஏழ்அந்தம்
உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்து
உண்மைக் கலைசொல்ல ஓர்அந்தம் ஆமே.

14

2384

ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
தேவுடை யான்னங்கள் சீர்நந்தி தாள்தந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூளி யருளிய கோனைக் கருதுமே.

15

2385

கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப
அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில்
வருசமயப் புற மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.

16

2386

வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை
போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய
நாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும்
முதாந்த முத்திரை மோனத்து முழ்கவே.

17

2387

வேதாந்தம் தன்னில் உபாதி மே வேழ்விட
நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம்
மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன்
போதாந்த தற்பதம் போமசி என்பவே.

18

2388

அண்டங்கள் ஏழும் கடந்துஅகன்று அப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளாம் உள்ளளி

பண்டுறு நின்ற பராசக்தி என்னவே
கொண்டவன் அன்றிநின் றான்தங்கள் கோவே.

19

2389

கோட்டையார்ந் தும்சத்தி யாலே குறிவைத்துத்
தேவணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே
பாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்ப
ஓஅனைத் துண்டுழழி யாத ஒருவனே.

20

2390

ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனு மேயுள் உணர்ந்திநின் றாட்டி
அருவனு மாகிய ஆதரத் தானே.

21

2391

அரன்அன்பர் தானம் தாகிச் சிவத்து
வருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டு
உரனுறு சந்திதி சேட்டிப்ப என்றும்
திரனுறு தோயாச் சிவாநந்தி யாமே.

22

2392

வேதாந்த தொம்பதம் மேவும் பசுளன்ப
நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி
போதாந்த தற்பதம் போய்இரண்டு ஜக்கியம்
சாதா ரணம்சிவ சாயுச் சிய மாமே.

23

2393

சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
அவம் அவம் ஆகும் அவ்வவ் இரண்டும்
சிவமாம் சதாசிவன் செய்துஒன்றான் ஆனால்
நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே.

24

2394

சித்தாந்த தேசீவன் முத்தி சித் தித்திலால்
சித்தாந்தத் தேநிற்போர் முத்தி சித் தித்திவர்
சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.

25

2395

சிவனைப் பரமனுள் சீவனுள் காட்டும்
அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனால்
நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம்
தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே.

26

2396

தத்துவம் ஆகும் சகள அகளங்கள்
தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
தத்துவ மாகும் சீவன் தன் தற்பரம்
தத்துவ மாம்சிவ சாயுச் சியமே.

27

2397

வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஒதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன
நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்
பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே.

28

2398

பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்
பரானந்தம் மேல்மூன்றும் பாழுரா ஆனந்தம்
விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே.

29

2399

ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம்
ஆகும் பொழுதிற் கலைஜந்தாம் ஆதலில்
ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ற
ஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே.

30

2400

அன்றாகும் என்னாதுஜ வகைஅந்தம் அன்னை
ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு
நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்றாடி பாதம் மருவலும் ஆமே.

31

2401

அனாதி சீவன்ஜம் மலமற்றுஅப் பாலாய்
அனாதி அடக்கித் தனைக்கண்டு அரணாய்த்
தன்ஆதி மலம்கெடத் தத்துவா தீதம்
வினாவுநீர் பாலாதல் வேதாந்த உண்மையே.

32

2402

உயிரெப் பரனை உயிர்சிவன் தன்னை
அயர்வற்று அறிதொந் தத்தசி அதனால்
செயலற்று அறிவாகி யும்சென்று அடங்கி
அயர்வற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே.

33

2403

மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
சென்னிய தான சிவயோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்
துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே.

34

2404

முதலாகும் வேத முழுதுஆ கமம்அகப்
பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு
முதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்து
அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே.

35

16. பதி பசு பாசம் வேறின்மை

2405

அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி
அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியில் பிறப்பறுந் தானே.

1

2406

பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

2

2407

கிடக்கின்ற வாரே கிளர்ப்பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாடோறும் நோக்கித்
தொடக்குஷன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.

3

2408

பாசம்செய் தானைப் படர்ச்சடை நந்தியை
நேசம்செய்து ஆங்கே நினைப்பார் நினைத்தாலும்
கூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்
வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாரே.

4

2409

விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டோன் மேவறான்
சுட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே.

5

2410

நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமாம் நித்தன் நிலையறி வார்இல்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே.

6

2411

ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடலே ரெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்
ஆய அரணிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

7

2412

பதிபசு பாசம் பயில்வியா நித்தம்
பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப்
பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்
பதிபசு பாசம் பயில நிலாவே.

8

- | | | |
|------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----|
| 2413 | பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
துதிதந்து வைத்தனன் சத்தசை வத்திலே. | 9 |
| 2414 | அறிந்தனு மூன்றுமே யாங்கணும் ஆகும்
அறிந்தனு மூன்றுமே யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதிப்பைப் பான்அங்கு அவற்றையே. | 10 |
| 2415 | படைப்புதூதி யாவது பரம்சிவம் சத்தி
இடைப்பால உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரன் செய்ய
படைப்பாதி தூய மலம் அப் பரத்திலே. | 11 |
| 2416 | ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவபர மேம்ஜூந்தால்
ஆகிய சூக்கத்தில் ஜங்கரு மம்செய்வோன்
ஆகிய தூயா சானனும் ஆமே. | 12 |
| 2417 | மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஜம்முகன் வேறுாசன்
மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி
ஆகும் படிப்பைப் போன்ற னாமே. | 13 |
| 2418 | படைப்பும் அளிப்பும் பயில்இளைப் பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்து
அடைத்த அனாதியை ஜந்தென லாமே. | 14 |
| 2419 | ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாகு மாயைல் முப்பால் மிகுத்திட்டுஅங்கு
ஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டு
வேறாம் பதிபச பாசம்வீ டாகுமே. | 15 |
| 2420 | வீட்கும் பதிபச பாசமும் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால் உணர்ந்து
ஆட்கு நரசு சுவர்க்கத்தில் தானிட்டு
நாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே. | 16 |
| 2421 | | |

நண்ணிய பாசத்தில் நான்னல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ணல் அடிசேர் உபாயமது ஆகுமே.

17

2422

ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோச மறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்
ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே.

18

2423

பாசம் பயிலுயிர் தானே பரமுதல்
பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப
பாசம் பயிலப் பதிபர மாதலால்
பாசம் பயிலப் பதிபச வாகுமே.

19

2424

அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனி
அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே.

20

17. அடிதலை அறியும் திறங்கூறல்

2425

காலும் தலையும் அறியார் கலதிகள்
கால்அந்தச் சத்தி அருள்ளன்பர் காரணம்
பாலொன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்தைக்கக் காட்டவீ டாகுமே.

1

2426

தலைஅடி யாவது அறியார் காயத்தில்
தலைஅடி உச்சியில் உள்ளது மூலம்
தலைஅடி யான அறிவை அறிந்தோர்
தலைஅடி யாகவே தான் இருந் தாரே.

2

2427

நின்றான் நிலமுழுது அண்டமும் மேலுற
வன்தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின்தான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்தாள் இணைன் தலைமிசை ஆனதே.

3

2428

சிந்தையின் உள்ளே எந்தை திருவடி
சிந்தையின் எந்தை திருவடிக் கீழ்து
எந்தையும் என்னை அறியகி லான்ஆகில்
எந்தையை யானும் அறியகி லேனே.

4

2429

பன்னாத பாரோளிக்கு அப்புறத்து அப்பால்
என்நா யாகனார் இசைந்தங்கு இருந்திடம்
உன்னா ஓளியும் உரைசெய்யா மந்திரம்
சொன்னான்கழவினை சூடிறின் ரேனே.

5

2430

பதியது தோற்றும் பதமது வைம்மின்
மதியது செய்து மலர்ப்பதம் ஒதும்
நதிபொதி யுமசடை நாரியோர் பாகன்
கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளேரே.

6

2431

தரித்துநின்றானடி தன்னிட நெஞ்சில்
தரித்து நின்றான் அமராபதி நாதன்
கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே.

7

2432

ஓன்றுண்டு தாமரை ஓண்மலர் மூன்றுள
தன்தாதை தாஞும் இரண்டுள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய வல்லார்கட்கு
இன்றேசென்று ஈசனை எய்தலும் ஆமே.

8

2433

கால்கொண்டுளன் சென்னியிற் கட்டறக் கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கிற் றுயக்கறப்
பால்கொண்ட என்னைப் பரன்கொள்ள நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்ப ஒண்ணாதே.

9

2434

பெற்ற புதல்வர்போல் பேணிய நாற்றமும்
குற்றமுங் கண்டு குணங்குறை செய்யவோர்
பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச்
செற்றமி லாச் செய்கைக்கு எய்தின செய்யுமே.

10

18. முக்குற்றம்

2435

மூன்றுள குற்றம் முமுதும் நலிவன
மான்றுஇருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுள் பட்டு முடிகின்ற வாரே.

1

2436

காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்து
ஏமம் பிடித்திருந் தேனுக்கு எறிமணி
ஒமெனும் ஒசையின் உள்ளே உறைவதோர்
தாமம் அதனைத் தலைப்பட்ட வாரே.

2

19. முப்பதம்

2437

தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்முன்றோடு எய்தனோன்
ஆகின்ற பராபர மாகும் பிறப்பற
ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே.

1

2438

போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும்
இதுங் கருவிதொண் ணாஹுடன் ஓராறு
பேதமும் நாதாந்தப் பெற்றியில் கைவிட்டு
வேதமசொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.

2

2439

தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்
நிற்பது அசியத்துள் நேரிழை யாள்பதம்
சொற்பதத் தாலும் தொடரஷன் ணாச்சிவன்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

3

2440

அனூவும் பரமும் அசிபதத்து ஏய்ந்த
கணுஒன் றிலாத சிவமும் கலந்தால்
இணையறு பால்தேன் அழுதென இன்பத்
துணையது வாயுரை யற்றிடத் தோன்றுமே.

4

2441

தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன்சிவ ணாய்நிற்கும்
அம்பத மேலைச் சொருபமா வாக்கியம்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

5

2442

ஜம்பது அறியா தவரும் அவர்சிலர்
உம்பனை நாடி உரைமுப்ப தத்திடைச்
செம்பர மாகிய வாசி செலுத்திடத்
தம்பரயோகமாய்த் தான்அவன் ஆகுமே.

6

2443

நந்தி அறிவும் நமுவில் அதீதமாம்
இந்தியும் சத்தாதி விடவிய ணாகும்
நந்திய மூன்றுஇரண்டு ஒன்று நலம்ஜந்து
நந்தி நனவாதி மூட்டும் அனாதியே.

7

2444

பரதுரி யத்து நனவு படியுண்ட
விரிவிற் கனவும் இதன்உப சாந்தத்து
துரிய கழுமுனையும் ஓவும் சிவன்பால்

அரிய துரியம் அசிபதம் ஆமே.

8

20. முப்பரம்

2445

தோன்றினன் உள்ளே சுழன்றுளமு கின்றதோர்
முன்று படிமண் டலத்து முதல்வனை
ஏன்றெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி
நான்று நலம்செய் நலந்தரு மாரே.

1

2446

மன்று நிறைந்தது மாபர மாயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்று நினைந்தெழு தாயென வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே.

2

2447

ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்புரம்
கூறா உபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பசுவனார்
பேறாக ஆனந்தம் பேறும் பெருகவே.

3

2448

பற்றறப் பற்றில் பரம்பதி யாவது
பற்றறப் பற்றில் பரன்றி வேபரம்
பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றில் பரம்பர மாமே.

4

2449

பரம்பர மான பதிபாசம் பற்றாப்
பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப்
பரம்பர மான பரசிவா ணந்தம்
பரம்பர மாகப் படைப்பது அறிவே.

5

2450

நனவில் கலாதியாம் நாலொன்று அகன்று
தனியுற்ற கேவலம் தன்னில் தானாகி
நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயந்
தனையுற்று இடத்தானே தற்பர மாமே.

6

2451

தற்கண்ட தூயமும் தன்னில் விசாலமும்
பிற்காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத்
தற்பரன் கால பரமும் கலந்தற்ற
நற்பரா தீதமும் நாடுஅக ராதியே.

7

21. பரலட்சணம்

2452

அதீதத்து எாகி அகன்றவன் நந்தி
 அதீதத்து எாகி அறிவிலோன் ஆன்மா
 மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம்
 பதியிற் பதியும் பரவுயிர் தானே.

1

2453

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
 சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின்
 நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
 போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.

2

2454

துரியங் கடங்கு துரியா தீதத்தே
 அரிய வியோகங்கொண்டு அம்பலத் தாடும்
 பெரிய பிராணைப் பிரணவக் கூபத்தே
 துரியவல் லார்க்குத் துரிசில்லை தானே.

3

2455

செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல்
 அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் எாபிடப்
 பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில்
 செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.

4

2456

வைச்ச கலாதி வருதத்து வங்கெட
 வைச்ச இருமாயை வேறாக வேறறுத்து
 உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே
 அச்சம் அறுத்தென்னை ஆண்டவன் நந்தியே.

5

2457

என்னை அறிய இசைவித்த என்றந்தி
 என்னை அறிந்து அறி யாத இடத்துய்த்துப்
 பின்னை ஒளியிற் சொருபம் புறப்பட்டுத்
 தன்னை அளித்தான் தற்பர மாகவே.

6

2458

பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயு
 நிரந்தர வளியொடு ஞாயிறு திங்கள்
 அரந்த அறநெந்றி யாயது வாகித்
 தரந்த விசும்பொன்று தாங்கினின் றானே.

7

2459

சத்தின் நிலையினில் தானான சத்தியும்
 தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கு உடல்
 உய்த்தரும் இச்சையில் ஞானாதி பேதமாய்
 நித்தம் நடத்தும் நடிக்கும்மா நேயத்தே.

8

2460

மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள்

பாலிய விந்து பரையுள் பரையாகக்
கோலிய நான்சவை ஞானம் கொணர் விந்து
சீலமி லாஅணுச் செய்திய தாமே.

9

2461

வேறாம் அதன்தன்மை போலும்கூடுக் காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்
பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய்
ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே.

10

2462

தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி
சிற்பரம் தானே செகழுண்ணும் போதமும்
தொற்பதம் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்கு
அப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே.

11

2463

பண்ணை மறைகள் பரவான் உடலென்னும்
துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக்
கண்டு பரனும்அக் காரணோ பாதிக்கே
மிண்டின் அவன்சுத்தம் ஆகான் வினவிலே.

12

2464

வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
தனியா இயதற் பரங்காண் அவன்தான்
வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
வெளியாய சத்தி அவன்வடி வாமே.

13

2465

மேருவி ணோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும்
பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே.

14

22. முத்திரியம்

2466

நனவாதி மூன்றினில் சீவ துரியம்
தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான்
நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம்
இனதாகும் தொந்தத் தசிபதத் துாடே.

1

2467

தானாம் நனவில் துரியம்தன் தொம்பதம்
தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில்
ஆனாப் பரபதம் அற்றது அருந்னா
வானான மேல்மூன்றில் துரியம் அணுகுமே.

2

2468

அனுவின் துரியத்து நான்கும் துஆகிப்
பணியும் பரதுரி யம்பயில் நான்கும்
தணிவில் பரமாகிச் சாரமுந் துரியக்
கணுவில் இந் நான்கும் கலந்தார் ஜந்தே.

3

2469

ஈர்ஜந்து அவத்தை இசைமுத் துரியத்துள்
நேர்அந்த மாகநெறிவழி யேசென்று
பார்அந்த மான பராபத்து அயிக்கியத்து
ஓர்அந்த மாம்இரு பாதியைச் சேர்த்திடே.

4

2470

தொட்டே இருமின் துரிய நிலத்தினை
எட்டாது எனின்றின்று எட்டும் இறைவனைப்
பட்டாங்கு அறிந்திடில் பன்னா உதடுகள்
தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே.

5

2471

அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்று
செறிவாய மாயை சிதைத்துஅரு ளாலே
பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

6

2472

நனவின் நனவாகி நாலாம் துரியம்
தனதுயிர் தெம்பதம் ஆமாறு போல
வினையறு சீவன் நனவாதி யாகத்
தனைய பரதுரி யந்தற் பதமே.

7

2473

தொம்பதம் தற்பதம் சொன்முத் துரியம்பொல்
நம்பிய மூன்றாம் துரியத்து நல்நாமம்
அம்புலி யுன்னா அதிகுக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

8

23. மும்முத்தி

2474

சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓய்டப் சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
யழுவயின் முச்சொருப முத்திமுப் பாலதாய்
ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே.

1

2475

ஆவது அறியார் உயிர்பிறப் பாலுறும்
ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும்
ஆவது ஒன்றில்லை அகம்புறத் தென்றுஅகன்று
ஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே.

2

2476

சிவமாகி மும்மலம் முக்குணம் செற்றுத்
தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத்
துவம் ஆகியநெரி சோகம்ன் போர்க்குச்
சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.

3

2477

சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய
சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும்
பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.

4

24. முச்சொருபம்

2478

எறிய வாரே மலம்ஜங் திடைஅடைந்து
ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு
வேறும் எனமுச் சொருபத்து வீடுற்று அங்கு
ஈற்தில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே.

1

2479

முன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
முன்றினில் முப்பத் தாறும் உதிப்புள
முன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கற்ற வாரே.

2

2480

உலகம் புடைபெயர்ந்து ஊழியும் போன
நிலவு சுட்ரொளி முன்றும் ஒன்றாய
பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆரரி வாரே.

3

2481

பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து
அருவாய் உருவாய் அருவரு வாகிக்
குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை
உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே.

4

2482

மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து
மணிஎன வாய்நின்ற வாறுஅது போலத்
தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப்
பணிவித்த பேர்நந்தி பாதம்பற்றாயே.

5

2483

கல்லொளி மாநிறம் சோபை கதிர்தத்ட
நல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதும்
சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து
அல்அறும் முத்திராந் தத்துஅனு பூதியே.

6

2484

உடந்தசெந் தாமரை உள்ளறு சோதி
 நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்
 அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ்
 விடம்தரு வாசலை மேல்திற வீரே.

7

25. முக்கரணம்

2485

இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன்
 கடன் உறும் அவ்வரு வேறெனக்காணும்
 திடமது போலச் சிவபர சீவர்
 உடனுரை பேதமும் ஒன்றென லாமே.

1

2486

ஓளியைஒளிசெய்து ஓம்ஏன்று எழுப்பி
 வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
 வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்
 தெளியத் தெளியும் சிவபதம் தானே.

2

2487

முக்கரணங்களின் மூர்ச்சைசதீர்த்து ஆவதுஅக்
 கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்தி
 மிக்க மனோன்மணி வேறே தனித்துரக
 ஒக்குமது உன்மணி ஒதுஉள் சமாதியே.

3

26. முச்சுனிய தொந்தத்தசி

2488

தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம்
 தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றலே
 நிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின்
 சொற்பத மாகும் தொந்தத் தசியே.

1

2489

தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி
 தொந்தத் தசிமூன்றில் தொல்கா மதமாதி
 வந்த மலம்குணம் மாளச் சிவம்தோன்றின்
 இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே.

2

2490

தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே
 அந்த முறைரார் ஜந்தாக மதித்திட்டு
 அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியுத்து
 உந்து முறையில் சிவன்முன்வைத்து ஒதிடே.

3

2491

வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து
உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யனர்ந்து
அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே.

4

2492

தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்
அம்புரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும்அவ் வாக்கியம்
உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே.

5

2493

ஆகிய அச்சோயம் தேவதத் தன்கூட்டத்து
ஆகிய வைவிட்டால் காயம் உபாதானம்
ரகிய தொந்தத் தசியென்ப மெய்யறிவு
ஆகிய சீவன் பரசிவன் ஆமே.

6

2494

தாமதம் காமியம் ஆசித் தகுணம்
மாமலம் மூன்றும் அகார உகாரத்தோடு
ஆம்அறும் மவ்வும் அவ் வாய்உடல் மூன்றில்
தாமாம் துரியமும் தொந்தத் தசியதே.

7

27. முப்பாழ்

2495

காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக்
காரிய காரண வாதனை கண்டறும்
சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே.

1

2496

மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேயமுப் பாழெனச் சிவசத்தி யில் சீவன்
ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத்
தூய சொருபத்தில் சொல்முடி வாகுமே.

2

2497

எதிர்அற நானும் ஏருதுஉவந்து ஏறும்
பதியெனும் நந்தி பதமது கூடக்
கதியெனப் பாழை கடந்து அந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் ரேனே.

3

2498

துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் என்றே துதிக்கும்
அருநிலம் என்பதை யார்அறி வாரே.

4

2499

ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு
வேறா கயபரை யாவென்று மெய்ப்பரன்
ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ
தேறாச் சிவாய நமவெனத் தேறிலே.

5

2500

உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்
உள்ள பரிசுறித் தோரும் அவர்கட்குப்
பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே.

6

28. காரிய காரண உபாதி

2501

செற்றிடும் சீவ உபாதி தி ரின்றமும்
பற்றும் பரோபதி ஏழும் பகருரை
உற்றிடும் காரிய காரணத் தோடற
அற்றிட அச்சிவ மாகும் அணுவனே.

1

2502

ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறாய் நனவு மிகுந்த கணாநனா
ஆறாறு அகன்ற கழுத்தி அதில் எய்தாப்
பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.

2

2503

அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் சிவமாய் வருமுப் பதத்துச்
சிகாரம் சிவமே வகாரம் பரமே
யகாரம் உயிரென்று அறையலும் ஆமே.

3

2504

உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று
அயிர்ப்புஅறும் காரணோ பாதி விதிரேகத்து
உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றி
வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே.

4

2505

காரியம் ஏழில் கலக்கும் கடும்பசு
காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொற்பதப்
பாரறும் பாழில் பராபரத் தானே.

5

29. உபசாந்தம்

2506

முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே

பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே. 1

2507
காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனைப் பற்றறப்
பாரண ஏம் உப சாந்தப் பரிசிதே. 2

2508
அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிரா தீத்த துறுபரி
மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத்
தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே. 3

2509
ஆராதுஅமைந்துஆண வத்தையுள் நீக்குதல்
பேறான தன்னை அறிதல் பின் தீர்ச்சுத்தி
கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே. 4

2510
வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப் போய்
எய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத்
தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே
ஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுார் ஜந்துமே. 5

2511
பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த்
திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவற்று
உரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன்
கரைகண் டானுரை அற்ற கணக்கிலே. 6

30. புறங்கூறாமை

2512
பிறையுள் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனக் காண்குற மாட்டார்
நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே. 1

2513
கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்
கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க
பெருந்தன்மை பேசுதி நீஷழி நெஞ்சே
அருந்தர அலைகடல் ஆறுசென் றாலே. 2

2514

கருதலர் மாளக் கருவாயில் நின்ற
பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை
மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்
தருவலர் கேட்ட தனியும்ப ராமே.

3

2515

பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும்
இணங்கிஎம் ஈசனே ஈசன்னன்று உன்னில்
கணம்பதி ணெட்டும் கழுலடி காண
வணங்ககெழு நாடி அங்கு அன்புற லாமே.

4

2516

என்னிலும் என்னுயி ராய இறைவனைப்
பொன்னிலும் மாமணி யாய புனிதனை
மின்னிய எவ்வய ராய விகிர் தனை
உன்னிலும் உன்னும் உறும்வகை யாலே.

5

2517

நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும்
வென்றுஜம் புலனும் விரைந்து பிணக்கறுவந்து
ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே.

6

2518

நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும்
எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப்
பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை
விண்அறி வாளர் விரும்புகின் றாரே.

7

2519

விண்ணவ ராவும் அறிவுஅறி யான்தன்னைக்
கண்ணற வள்ளோ கருதிடின் காலையில்
எண்உற வாசமுப் போதும் இயற்றிநீ
பண்ணிடில் தன்மை பராபர னாமே.

8

2520

ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்
பின்தான் அருள்செய்த பேரருள் ஆளவன்
கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்
பொன்றாத போது புணைபுக ழானே.

9

2521

போற்றியென் ரேன்னந்தை பொன்னான சேவடி
ஏற்றியே தென்றும் ஏறிமணி தான்அகக்
காற்றின் விளக்கது காயம் மயக்குறும்
அற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.

10

2522

நேடிக்கொண் டென்னுள்ளோ நேர்தரு நந்தியை
ஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லை

கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண்
முடிக்கண் தேனுல கேழங்கண் தேனே.

11

2523

ஆன புகமும் அமைந்த தோர் ஞானமுந்
தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுடன்
பேனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு
வானகஞ் செய்யு மறவனு மாமே.

12

2524

மாமதி யாமதி யாய்நின்ற மாதவர்
தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந்
தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக்
காமல மற்றார் அமைவுபெற் றாரே.

13

2525

பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்
டிதமுற்ற பாச இருளைத் துரந்து
மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே
திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே.

14

2526

சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுக் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர்
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
சுத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.

15

31. எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை

2527

உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு
மதிக்கும் குபேரன் வடதிசை யீசன்
நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே.

16

2528

ஒருங்கிய பூவுமோர் எட்டித மாகும்
மருங்கிய மாயா புரியத னுள்ளே
சுருங்கிய தண்டின் சுமுகையி னுடே
ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே.

17

2529

மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர்
எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற்
பட்டலர் கின்றதோர் பண்டங் கணாவே.

18

2530

ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்

கூறே குவிமுலைக் கொண்பனை யாளோடும்
வேறே யிருக்கும் விழுபொருள் தானே.

19

2531

திகையெட்டும் தேரேட்டும் தேவதை எட்டும்
வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து
முகையெட்டும் உள்ளின் றுதிக்கின்ற வாரே.

20

2532

ஏழஞ் சகளம் இயம்பு கடந்தெட்டில்
வாழும் பரமென் றதுகடந் தொண்பதில்
ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில்
தாழ்வது வான் தனித்தன்மை தானே.

21

2533

பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஜந்தினுள் னோநின்ற ஹூழிகள்
செல்லூழி அண்டத்துக் சென்றவவ் ஹூழியுள்
அவ்ஹூழி யுச்சியு ஸ்தேன்றிற் பகவனே

22

2534

புரியும் உலகினிற் பூண்டவெட் டானை
திரியுங் களிற்றொடு தேவர் குழாழும்
எரிய மழையும் இயங்கும் வெளியும்
பரியுமா காசத்திற் பற்றது தானே.

23

2535

ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல்
ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
பூவின்றிச் சூடான் புரிசடை யோனே.

24

2536

ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
வென்று மிருந்து விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திருவடை யோரே.

25

32. ஒன்பான் அவத்தை - ஒன்பான் அபிமானி

2537

தொற்பத விசவன் றைசதன் பிராஞ்ஞன்
நற்பத விராட்டன்பொன் கர்ப்பனவ் யாகிர்தன்
பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன்
பொற்புவி சாந்தன் பொருதபி மானியே.

26

2538

நவமாம் அவத்தை நன்வாதி பற்றிற்

பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத்
தவமான சத்திய ஞானப் பொதுவிற்
றுவமார் துரியஞ் சொருபம தாமே.

27

2539

சிவமான சிந்தையிற் சீவன் சிதைய
பவமான மும்மலம் பாறிப் பறிய
நவமான அந்தத்தின் நற்சிவ போதந்
தவமான மஹவயாகித் தானல்ல வாகுமே.

28

2540

முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவந்
தன்சொல்லில் எண்ணத்தகாவொன்பான் வேறுள
பின்சொல்ல லாகுமில் வீரான்பான் பேர்த்திட்டுத்
தன்செயத வாண்டவன் றான்சிறந் தானே.

29

2541

உகந்த ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி
அகந்தெம் பிரானென்பன் அல்லும் பகவும்
இகந்தன வல்வினை யோடறுத் தானே.

30

2542

நலம்பல காலந் தொகுத்தன நீளங்
குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும்
பலம்பல பன்னிரு கால நினையும்
நிலம்பல வாறின் நீர்மையன் றானே.

31

2543

ஆதி பராபர மாகும் பராபரை
சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம்
ஒதுங் கமைமாயே யோரிரண் டோரமுத்தி
நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே.

32

2544

தேராத சிந்தை தெளியத் தெளிவித்து
வேறாத நரக சுவர்க்கமும் மேதினி
ஆராப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்
வேறாத் தெளியார் வினையுயிர் பெற்றதே.

33

2545

ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி
நன்பாற் பயிலு நவதத் துவமாதி
ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்
செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே.

34

33. சுத்தாஅசுத்தம்

2546

நாசி நுனியினின் நான்கும் விரலிடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை யம்மறை
கூசி யிருக்குங் குணமது வாமே.

1

2547

கருமங்கள் ஒன்று கருதுங் கருமத்
துரிமையுங் கண்மழும் முன்னும் பிறவிப்
கருவினை யாவது கண்டகன் றன்பின்
புரிவன கண்மக் கயத்துட் புகுமே.

2

2548

மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லார்கட்குக்
காயமும் இல்லை கருத்தில்லை தானே.

3

2549

மோழை யடைந்து முழுதிறந் துள்புக்குக்
கோழை யடைகின்ற தண்ணை குறிப்பினில்
ஆழ அடைந்தங் கனலிற் புறஞ்செய்து
தாழ அடைப்பது தன்வலி யாமே.

4

2550

காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளோ கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேயெங்குந் தேடித் திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.

5

2551

ஆகுசம் ஆகுசம் என்பார் அறிவிலார்
ஆகுச மாமிடம் ஆரும் அறிகிலார்
ஆகுச மாமிடம் ஆரும் அறிந்தபின்
ஆகுச மாணிடம் ஆகுச மாமே.

6

2552

ஆகுச மில்லை அருநிய மத்தருக்கு
ஆகுச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு
ஆகுச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு
ஆகுச மில்லை அருமறை ஞானிக்கே.

7

2553

வழிபட்டு நின்று வணங்கு மவர்க்குச்
சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட்டவர்க்கன்றிக் காணவொண் ணாதே.

8

2554

தூய்மணி தூயனல் தூய ஓளிவிடும்
தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை

தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத்
தூய்மணி தூயனல் தூயவு மாமே.

9

2555

தூயது வாளா வைத்தது தூநெறி
தூயது வாளா நாதன் திருநாமம்
தூயது வாளா அட்டமா சித்தியும்
தூயது வாளா தூயடிச் சொல்லே.

10

2556

பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை
அருளது போற்றும் அடியவ ரன்றிச்
சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்
மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே.

11.

2557

வினையா மசத்து விளைவ துணரார்
வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார்
வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார்
வினையாளார் மிக்க விளைவறி யாரே.

12

34. முத்திந்தை.

2558

பரகதி யுண்டென இல்லையென் போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடு வார்கடை தோறும்
தூரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே.

1.

2559

கூடகில் லார்க்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லாரவன் செய்த பரிசுறிந்
தாடவல் லாரவர் பேறெது வாமே.

2.

2560

புறப்பட்டுப் போகும் புகுதுமென் ணெஞ்சில்
திறப்பட்ட சிந்தையைப் பெற்றுமென் றெண்ணி
அறப்பட்ட மற்றப் பதியென் றழைத்தேன்
இறப்பற்றி ணென்இங் கிதென்ணென்கின் றானே

3.

2561

திடரடை நில்லாத நீர்போல் ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்
கடவிடை நில்லா கலஞ்சேரு மாபோல்
அடலிடை வண்ணனும் அங்குநின் றானே.

4.

2562

தாமரை நூல்போல் தடுப்பார் பரந்தொடும்

போம்வழி வேண்டிப் புறமே யழிதர்வர்
காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள்
தீநெரி செல்வான் திரிகின்ற வாரே.

5.

2563

மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
சூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்
காடும் மலையுங் கழனி கடந்தோறும்
ஊடும் உருவினை யுன்னிகி லாரே.

6.

2564

ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவார் குடக்கும் குணக்கும் குறுவழி
நாவினின் மந்திர மென்று நடுவங்கி
வேவது செய்து விளங்கிடு வீரே.

7.

2565

மயக்குற நோக்கினும் மாதவஞ் செய்யார்
தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
சினக்குறப் பேசின தீவினை யாளர்
தமக்குற வல்லினை தாங்கிறின் றாரே.

8.

35. இலக்கணாத் திரயம்

2566

விட்ட விலக்கணைதான்போம் வியோமத்துத்
தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும்
விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற்
சுட்டு மிலக்கணா தீதஞ் சொருபமே.

1

2567

வில்லின் விசைநாணிற்கோத்திலக்கெய்தபின்
கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன
வில்லு ஸிருந்தெறி கூரும் ஒருவற்குக்
கல்கலன் என்னக் கதிரெதி யாமே.

2

36. தத்துவமசி வாக்கியம்.

2568

சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார்
தாவு பரதுரி யத்தனில் தற்பதம்
மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பத
மோவி விடும் தத் துவமசி உண்மையே.

1.

2569

ஆரா றகன்ற அனுத்தொம் பதஞ்சத்தம்
ஈரான தற்பதம் எய்துப சாந்தத்துப்
பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து

வீறான தொந்தத் தசித்தவ மசியே.

2.

2570

ஆகிய வச்சோயம் தேவகத் தன்னிடத்து
ஆகிய விட்டு விடாத விலக்கணைத்து
ஆருப சாந்தமேதொந்தத் தசியெனப
ஆகிய சீவன் பரன்சிவ னாமே.

3.

2571

துவந்தத் தசியே தொந்தத் தசியும்
அவைமன்னா வந்து வயத்தேகமான
தவமுறு தத்துவ மசிவே தாந்த
சிவமா மதுஞ்சித் தாந்தவே தாந்தமே.

4.

2572

துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரமென்ப ராகாரி தன்றென்னார்
உரிய பரம்பர மாமொன் றுதிக்கும்
அருநிலம் என்பதை யாரறி வாரே.

5.

2573

தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம்
நம்பிய முத்துரி யத்துமே னாடவே
யும்பத மும்பத மாகும் உயிர்பரன்
செம்பொரு ளான சிவமென லாமே.

6.

2574

வைத்த துரிய மதிற்சொரு பானந்தத்
துய்த்த பிரணவ மாழுப தேசத்தை
மெய்த்த விதயத்து விட்டிடு மெய்யுணர்
வைத்த படியே யடைந்து நின்றானே.

7.

2575

நனவாதி ஜந்தையும் நாதாதியில் வைத்துப்
பின்மா மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத்
தனதாஞ் சிவகதி சத்தாதி சாந்தி
மனவா சகங்கெட்ட மன்னனை நாடே.

8.

2576

பூரணி யாது புறம்பொன்றி லாமையின்
பேரணி யாதது பேச்சொன்றி லாமையின்
ஓரணை யாததுவொன்றுமி லாமையிற்
காரண மின்றியே காட்டுந் தகைமைத்தே.

9.

2577

நீயது வானா யெனநின்ற பேருரை
ஆயது நானானேன் என்னச் சமைந்தறச்
சேய சிவமாக்குஞ் சீர்நந்தி பேரருள்
ஆயது வாயனந் தானந்தி யாகுமே.

10.

2578

உயிர்பர மாக உயர்பர சீவன்
 அரிய சிவமாக அச்சிவ வேதத்து
 இரியிலுஞ் சீராம் பராபரன் என்ன
 உரிய உரையற்ற வோமய மாமே.

11.

2579

வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்
 ஆய்நாசி யுச்சி முதலவை யாய்நிற்கும்
 தாய்நாடி யாதிவாக் காதி சகலாதி
 சேய்நா டொளியெனச் சிவகதி யைந்துமே.

12.

2580

அறிவறி யாமை இரண்டும் அகற்றிப்
 செறிவறி வாய்ஸங்கும் நின்ற சிவனைப்
 பிறிவறி யாது பிராணென்று பேணுங்
 குறியறி யாதவர் கொள்ளறி யாரே.

13.

2581

அறிவார் அறிவன அப்பும் அனலும்
 அறிவார் அறிவன அப்புங் கலப்பும்
 அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால்
 அறிவான் அறிந்த அறிவறி யோமே.

14.

2582

அதீதத்துள் ளாகி அகன்றவன் நந்தி
 அதீதத்துள் ளாகி அறிவிலோன் ஆன்மா
 மதிபெற் றுருள்விட்ட மன்னுயி ரொன்றாம்
 பதியிற் பதியும் பரவுயிர் தானே.

15.

2583

அடிதொழு முன்னின் றமரர்க ளத்தன்
 முடிதொழு ஈசனும் முன்னின் றருளிப்
 படிதொழு நீபண்டு பாவித்த தெல்லாங்
 கடிதொழு காணன்னுங் கண்ணுத லானே.

16.

2584

நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
 என்னுளம் வந்திவன் என்னடி யானென்று
 பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
 நின்மல மாகென்று நீக்கவல் லானே.

17.

2585

துறந்துபுக் கொள்ளொளி சோதியைக் கண்டு
 பறந்ததென் உள்ளம் பணிந்து கிடந்தே
 மறந்தறி யாவென்னை வான்வர் கோனும்
 இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே.

18.

2586

மெய்வாய் கண்மூக்குச் செவியென்னும் மெய்த் தோற்றத்

தவ்வாய் அந்தக் கரணம் அகில்மும்
எவ்வா யியுரும் இறையாட்ட ஆடலாற்
கைவா யிலாநிறை எங்குமெய் கண்டதே.

19.

37. விசுவக் கிராசம்.

2587

ஆழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரிற் குழிழியைக் காணில்
எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்
பொழிகின்ற இவ்வுடற் போமப் பரத்தே.

1.

2588

உடலும் உயிரும் ஒழிவற ஒன்றிற்
படருஞ் சிவசத்தி தாமே பரமாம்
உடலைவிட் டிந்த உயிரெங்கு மாகிக்
கடையுந் தலையுங் கரக்குஞ் சிவத்தே.

2.

2589

செவிமெய்வாய் கண்முக்குச் சேரிந் திரியம்
அவியின் றியமன மாதிகள் ஜந்துங்
குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து
தவிர்வொன் றிலாத சராசரந் தானே.

3.

2590

பரனெங்கு மாரப் பரந்துற்று நிற்கும்
திரனெங்கு மாகிச் செறிவெங்கு மெய்தும்
உரனெங்கு மாயுல குண்டு உமிழுக்கும்
வரமிங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே.

4.

2591

அளந்து துரியத் தறிவினை வாங்கி
உளங்கொள் பரஞ்சகம் உண்ட தொழித்துக்
கிளாந்த பரஞ்சிவஞ்சேரக் கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனு மாமே.

5.

2592

இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப்
பரம்பர மான பரமது விட்டே
உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
இருந்தன் நந்தி இதயத்து ளானே.

6.

2593

கரியுண் விளவின் கனிபோல் உயிரும்
உரிய பரமுமுன் ணோதுஞ் சிவமும்
அரிய துரியமேல் அகிலமும் எல்லாம்
திரிய விழுங்குஞ் சிவபெரு மானே.

7.

2594

அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன்
தந்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன்
நந்தமை யுண்டுமெய்ஞ் ஞானநே யாந்தத்தே
நந்தி யிருந்தனன் நாமறி யோமே.

8.

38. வாய்மை

2595

அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள்
குற்ற மறுத்தபொன் போலுங் கனவிடை
அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே.

1.

2596

எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு
எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை
எல்லாம் அறிந்த அறிவினை நாடெனன்னில்
எல்லாம் அறிந்த இறையென லாமே.

2.

2597

தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து
கலைநின்ற கள்வனை கண்டுகொண் டேனே.

3.

2598

தானே யுலகில் தலைவ னெனத்தகும்
தானே யுலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்
வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும்
ஊனே யுருகிய வள்ளமொன் றாமே.

4.

2599

அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்
இருளாற்ற சிந்தை இறைவனை நாடி
மருஞற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவோர் தாமே.

5.

2600

மெய்கலந் தாரோடு மெய்கலந் தான்தன்னை
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந் தூழித் தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந் தின்பம் விளாந்திடும் மெய்யர்க்கே.

6.

2601

மெய்கலந் தாரோடு மெய்கலந் தான்மிகப்
பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனை
கைகலந் தாவி எழும் பொழு தண்ணலைக்
கைகலந் தார்க்கே கருத்துற லாமே.

7.

2602

எய்திய காலத் திருபொழு துஞ்சிவன்
மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும்
பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில்
ஜயனும் அவ்வழி யாகிநின் றானே.

8.

2603

எய்துவ தெய்தா தொழில் திதுவருள்
உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி
பொய்செய்புலன் நெறி யொன்பதுந்தாட்கொளின்
மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே.

9.

2604

கைகலந் தானை கருத்தினுள் நந்தியை
மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனைப்
பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப்
பொய்யொழிந் தார்க்கே புகலிட மாமே

10.

2605

மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டாருந் திறந்தறி வாரில்லை
பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டாம்
கத்தாள் திறக்கில் அரும் பேற தாமே.

11.

2606

உய்யும் வகையால் உணர்வில் ஏத்துமின்
மெய்யன் அரனென்றி மேலுண்டு திண்ணெணனப்
பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு
ஜயனும் அங்கே அமர்ந்துநின் றானே.

12.

2607

வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு
தம்பாற் பறவை புகுந்துணத் தானொட்டா
தம்புகொண் டெய்திட் டகலத் துரத்திடிற்
செம்பொற் சிவகதி சென்றெய்த லாமே.

13

2608

மயக்கிய ஜம்புலப் பாசம் அறுத்துத்
துயக்கறுத்தானைத் தொடர்மின்தொடர்ந்தால்
தியக்கஞ் செய்யாதே சிவனெம் பெருமான்
உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே.

14

2609

மனமது தானே நினையவல் லாருக்குக்
கினமெனக் கூறு மிருங்காய மேவற்
றனிவினி னாதன்பால் தக்கன செய்யில்
புனிதன் செயலாகும் போதப் புவிக்கே.

15

2610

முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர்
 பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள்
 தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள்
 நன்மையில் ஜம்புலன் நாடலி னாலே.

1.

2611

தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்
 முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள்
 பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்
 சென்னியின் வைத்த சிவனரு ளாலே.

2.

2612

மனவாக்குக் காயத்தால் வல்வினை மூன்று
 மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
 மனவாக்கு கெட்டவர் வாதனை தன்னால்
 தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே.

3

40. அவா அறுத்தல்

2613

வாசியு முசியும் பேசி வகையினால்
 பேசி இருந்து பிதற்றிப் பயனில்லை
 ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
 ஈசன் இருந்த இடம் எளிதாமே.

1.

2614

மாடத்து ளானலன் மண்டபத் தானலன்
 கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்
 வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
 மூடத்து ளேநின்று முத்திதந் தானே.

2.

2615

ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
 ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
 ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
 ஆசை விடவிட ஆனந்த மாமே.

3.

2616

அடுவன பூதங்கள் ஜந்தும் உடனே
 படுவழி செய்கின்ற பற்றற வீசி
 விடுவது வேட்கையை மெய்ந்தின்ற ஞானம்
 தொடுவது தம்மைத் தொடர்தலு மாமே.

4.

2617

உவாக்கடல் ஒக்கின்ற ஷழியும் போன
 துவாக்கட லுட்பட்டுத் துஞ்சினர் வானோர்
 அவாக்கட லுட்பட்ட டமுந்தினர் மண்ணோர்

தவாக்கடல் ஈசன் தரித்து நின்றானே.

5.

2618

நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துந்தொழி லற்றுச் சுத்தம் தாகலும்
பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.

6.

2619

உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம்
பெண்மயற் கெட்டறப் பேற்டட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
வண்மை யருள்தான் அடைந்தபின் ஆறுமே.

7.

2620

அவனிவன் ஈசனென் றன்புற நாடிச்
சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார்
பவனிவன் பல்வகை யாமிப் பிறவி
புவனிவன் போவது பொய்கண்ட போதே.

8.

2621

கொதிக்கின்ற வாறுங் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும்
விதிக்கின்ற ஜவரை வேண்டா துலகம்
நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே.

9.

2622

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தையில் வைத்துத் தெளிவறச் சேர்த்திட்டால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.

10.

41. பக்தியுடைமை

2623

முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்
சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
பத்தர் பரசும் பசுபதி தானென்றே.

1.

2624

அடியார் அடியார் அடியார்க் கடிமைக்
கடியவனாய் நல்கிட்டடினையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட
அடியா னிவனென் றடிமைகொண் டானே.

2.

2625

நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்
ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர்

பாரிற் பயனாரைப் பார்க்கிலும் நேரியர்
ஊரில் உமாபதி யாகிநின் றானே.

3.

2626

ஒத்துல கேழும் அறியா ஒருவனென்
ற்தகன் இருந்திடம் ஆரறிவார்சொல்லப்
பத்தர்தம் பத்தியிற் பாற்படில் அல்லது
முத்தினை யார்சொல்ல முந்துநின் றாரே.

4.

2627

ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல்
நான்கன்றாய் நாடி யழைத்தேனென் நாதனை
வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன்கன்றா னாடிவந் துள்புகுந் தானே.

5.

2628

பெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலான்
முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால்
அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற்
பத்திப்பட் டோர்க்குப் பணியொன்றும் இல்லையே.

6.

2629

பறவையிற் கற்பழும் பாம்புமெய் யாகப்
குறவஞ் சிலம்பக் குளிர்வரை யேறி
நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்
இறைவனென் ரென்மனம் ஏத்தகி லாவே.

7.

2630

உறுதுணை நந்தியை உம்பர் பிரானை
பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின்
செறிதுணை செய்து சிவனடி சிந்தித்
துறுதுணை யாயங்கி யாகிநின் றானே.

7.

2631

வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற
தானவர் முப்புரஞ் செற்ற தலைவனைக்
கானவன் என்றுங் கருவரை யானென்றும்
ஊனத னுள்ளினைந் தொன்றுபட்டாரே.

8.

2632

நிலைபெறு கேடென்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்குமென் உள்ளாம்
மலையுனும் வானகத் துள்ளும் புறத்தும்
உலையுனும் உள்ளத்து மூழ்கிநின் ரேனே.

9.

42. முத்தியடைமை

2633

முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்

தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி
மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்
பத்தியி லுற்றோர் பரானந்த போதரே.

1.

2634

வளங்கனி தேடிய வன்றாட் பறவை
உளங்கனி தேடி யுழிதரும் போது
களங்கனி யங்கியிற் கைவிளக் கேற்றி
நலங் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே.

2

43. சோதனை

2635

பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து
அம்மா நடிதந் தருட்கடல் ஆடினோம்
எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச்
சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே.

1.

2636

அறிவுடை யானரு மாமறை யுள்ளே
செறிவுடை யான்மிகு தேவர்க்குந் தேவன்
பொறியுடை யான்புலன் ஜந்துங் கடந்த
குறியுடை யானொடுங் கூடுவன் நானே.

2.

2637

அறிவறி வென்றங் கரற்றும் உலகம்
அறிவறி யாமையை யாரும் அறியார்
அறிவறி யாமை கடந்தறி வானால்
அறிவறி யாமை யழகிய வாறே.

3.

2638

குறியாக் குறியினிற் கூடாத கூட்டத்
தறியா அறிவில் அவிழ்ந்தேக சித்தமாய்
நெறியாம் பராநந்தி நீட்ருள் ஓன்றுஞ்
செறியாச் செறிவே சிவமென ஸாமே.

4.

2639

காலினில் ஊருங் கரும்பினில் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூலினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை
காவலன் எங்குங் கலந்துநின் றானே.

5.

2640

விருப்பொடு கூடி விகிர்தனை நாடிப்
பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே.

6.

2641

நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்தென் அகம்படி கோயில்கொண் டான்கொள்ள
எந்தைவந் தானென் றெழுந்தேன் எழுதலுஞ்
சிந்தையி லுள்ளே சிவனிருந் தானே.

7.

2642
தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே.

8.

2643
தொடர்ந்துநின் றானென்னைச் சோதிக்கும் போது
தொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கே
படர்ந்துநின் றாதிப் பராபரன் எந்தை
கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே.

9.

2644
அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள்
இவ்வழி தந்தை தாய் கேளியான் ஒக்குஞ்
செவ்வழி சேர்சிவ லோகத் திருந்திடும்
இவ்வழி நந்தி இயல்பது தானே.

10.

2645
எறிவது ஞானத் துறைவாள் உருவி
அறிவது ணோடேயவ் வாண்டகை யானைச்
செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப்
பறிவது பல்கணப் பற்றுவி டாரே.

11.

2646
ஆதிப் பிரான்தந்த வாளங்கைக்கொண்டபின்
வேதித்து என்னை விலக்கவல் ஸாரில்லை
சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம்
ஆதிக்கட் டெய்வ மவனிவ னாமே.

12.

2647
அந்தக் கருவை யருவை வினைசெய்தற்
பந்தம் பணியச்சம் பல்பிறப் பும்வாட்டிச்
சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தாரச் சோதனை
சந்திக்கத் தற்பர மாகுஞ் சதுரர்க்கே.

13.

2648
உரையற்ற தொன்றை யுரைத்தான் எனக்குக்
கரையற் றெழுந்த கலைவேட் டறுத்துத்
திரையொத்த என்னுடல் நீங்கா திருத்திப்
புரையற்ற என்னுட் புகுந்தற் பரனே.

14.

எட்டாம் தந்திரம் முடிவு பெற்றது

**திருமந்திரம் (திருமூலர்)
ஓன்பதாம் தந்திரம் (2649-3047)**

1. குருமட தரிசனம்

2649

பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும் ஈசன் தனக்கென்ற உள்கிக்
குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்
தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.

1

2650

இவன்இல்லம் அஸ்வது அவனுக்கு அங்கு இல்லை
அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்
அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும்
அவனைப் புறம்புள்ளு அரற்றுகின் றாரே.

2

2651

நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி
தேட அரியன் சிறப்பிலி எம்திறை
ஒடும் உலகுயிர் ஆகிநின் றானே.

3

2652

இயம்புவன் ஆசனத் தோடு மலையும்
இயம்புவன் சித்தக் குகையும் இடமும்
இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்
இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே.

4

2653

முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம்
அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி
அகம்பர மாதனம் எண்ணன் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே.

5

2654

அகமுக மாம்பீடம் ஆதார மாகும்
சகமுக மாம்சத்தி யாதன மாகும்
செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும்
அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.

6

2655

மாயை இரண்டும் மறைக்க மறைவறும்
காயம்ழர் ஜந்தும் கழியத்தா னாகியே
தூய பரஞ்சுடர் தோன்றச் சொருபத்துள்
ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே.

7

2. ஞானகுரு தரிசனம்

2656

ஆஹாடு முப்பதும் அங்கே அடங்கிடில்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.

1

2657

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய பரசிவம் யாவையும் ஆகி
விரிவு குவிவுற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேசுவன் ணாதே.

2

2658

ஆயன நந்தி அடிக்குளன்தலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்தளன் வாய்பெற்றேன்
காயன நந்தியைக் காணளன் கண்பெற்றேன்
சேயன நந்திக்குளன் சிந்தைபெற் றேனே.

3

2659

கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயமகெடு மாபோல்
குருவின் உருவம் குறித்த அப் போதே
திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே.

4

2660

அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கு
அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன்இவன் ஆமே.

5

2661

தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்
மான்ற அறிவு மறிநன வாதிகள்
மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற¹
ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே.

6

2662

சந்திர பூமிக் குள்ளன்புரு வத்திடைக்
கந்த மலரில் இரண்டிதழ்க் கண்ணியும்
பந்தம் இலாத பளிங்கின் உருவினள்
பந்தம் அறுத்த பரம்குரு பற்றே.

7

2663

மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழ்
நிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச்
சினம்புகுந் தான்திசை எட்டும்நடுங்க
வனம்புகுந் தான்ஊர் வடக்கென்பது ஆமே.

8

2664

தானான வண்ணமும் கோசமும் சார்தரும்
 தானாம் பறவை வனமெனத் தக்கன
 தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில்
 தாமாம் தசாங்கமும் வேறுள்ள தானே.

9

2665

மருவிப் பிரிவுஅறி யாளங்கள் மாநந்தி
 உருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும்
 கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்கு
 அருவினை கண்சோரும் அழிவார் அகத்தே.

10

2666

தலைப்பட லாம்ளங்கள் தத்துவன் தன்னைப்
 பலப்படு பாசம் அறுத்துஅறுத் திட்டு
 நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில்
 தலைப்பட லாகும் தருமமும் தானே.

11

2667

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
 சுணைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
 தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்
 கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே.

12

2668

தலைப்படும் காலத்துத் தத்துவம் தன்னை
 விலக்குறின் மேவை விதியென்றும் கொள்க
 அனைத்துஉல காய் நின்ற ஆதிப் பிரானை
 நினைப்புறு வார்பத்தி தேடிக் கொள்வாரே.

13

2669

நகழ்வழிந் தார்அவர் நாதனை யுள்கி
 நிகழ்வழிந் தார்எம் பிரானொடும் கூடித்
 திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையின் உள்ளே
 புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.

14

2670

வந்த மரகத மாணிக்க ரேகைபோல்
 சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம்
 இந்த இரேகை இலாடத்தின் மூலத்தே
 சுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே.

15

2671

உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
 கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது
 மண்ணு நீரனல் காலெலாடு வானுமாய்
 விண்ணு மின்றி வெளியானோர் மேனியே.

16

2672

பரசு பதியென்று பார்முழு தெல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்
பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்கு
உரிய பதியும்பா ராக்கி நின்றானே.

17

2673

அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில்
தம்பர மல்லது தாமறியோம் என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே.

18

2674

கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
தேவணங் கோம் இனிச் சித்தம் தெளிந்தனம்
போய்வணங் கும்பொரு ஸாயிருந் தோமே.

19

3. பிரணவ சமாதி

2675

தூலப் பிரணவம் சொருபானந்தப் பேருரை
பாலித்த சூக்கும மேலைப் சொருபப்பெண்
சூலித்த முத்திரை ஆங்கதிற்காரணம்
மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.

1

2676

ஓம்னஞும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்னஞும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்னஞும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்னஞும் ஓங்காரம் ஓண்முத்தி சித்தியே.

2

2677

ஓங்காரத் துள்ளே உதித்தஜம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே.

3

2678

வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்
அருக்கம் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனி
சுருக்கம்இல் ஞானம் தொகுத் துணர்ந் தோரே.

4

2679

மலையும் மனோபவம் மருள்வன ஆவன
நிலையில் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம்சித்த மாகும்
நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே.

5

2680

சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிக்கட்கு
 ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்
 கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்து
 ஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே.

6

4. ஒளி

2681

ஒளியை அறியில் உருவும் ஒளியும்
 ஒளியும் உருவும் அறியில் உருவாம்
 ஒளியின் உருவும் அறியில் ஒளியே
 ஒளியும் உருக உடனிருந் தானே.

1

2682

புகல்ளளி தாகும் புவனங்கள் எட்டும்
 அகல்லளி தாய்இருள் ஆசற வீசும்
 பகல்லளி செய்தும் அத்தா மரையிலே
 இகல்லளி செய்தும் பிரான்இருந் தானே.

2

2683

விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
 துளங்கொளி பெற்றன சோதி யருள
 வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு
 களங்கொளி செய்து கலந்து நின்றானே.

3

2684

இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
 துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
 வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
 விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே.

4

2685

மேல்லளி கீழ்அதன் மேவிய மாருதம்
 பால்லளி அங்கி பரந்தொளி ஆகாசம்
 நீர்லளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும்
 மேல்லளி ஜந்தும் ஒருங்கொளி யாமே.

5

2686

மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி
 பன்னிய ஞானம் பரந்து பரத்தொளி
 துன்னிய ஆறுஒளி தூய்மொழி நாடொறும்
 உன்னிய வாறுஒளி ஒத்தது தானே.

6

2667

விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
 துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்
 உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற
 வளங்கொளி எங்கும் மருவிநின் றானே.

7

2688

விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்
துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்
அளங்கொளி ஆரழு தாகநஞ் சாரும்
களங்கொளி ஈசன் கருத்தது தானே.

8

2689

இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன்
துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கொளி யுள்ளே ஒருங்கிகிண் றானே.

9

2690

உலங்கொளி யாவதுன் உள்ளின்ற சீவன்
வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
வளங்கொளி ஆயத்து ஸாகிநின் றானே.

10

2691

விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த
துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக்
களங்கிருள் நட்டமே கண்ணுதல் ஆட
விளங்கொளி உள்மனத்து ஒன்றிநின் றானே.

11

2692

போது கருங்குழற் போனவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிராணோடும்
சோதியும் அண்டத்துப் பாலுற்ற தூவொளி
நீதியின் நல்லிருள் நீக்கிய வாறே.

12

2693

உண்டில்லை என்னும் உலகத்து இயல்பிது
பண்டில்லை என்னும் பரங்கதி யுண்டுகொல்
கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே.

13

2694

சுடருற ஒங்கிய ஒள்ளொளி ஆங்கே
படருற காட்சிப் பகலவன் ஈசன்
அடருற மாயையின் ஆரிருள் வீசில்
உடலுற ஞாலத் துறவியின் ஆமே.

14

2695

ஒளி பவ எத்திரு மேனிவெண் ணீற்றன்
அளிபவ ஈச்சொம்பொன் ஆதிப் பிரானும்
களிபவ எத்தினன் காரிருள் நீங்கி
ஒளி பவ எத்தென்னோடு ஈசன் நின் றானே.

15

2696

ஈசன்நின் றான்இமை யோர்கள் நின் றார்நின்ற
தேசம்ஒன் றின்றித் திகைத்துஇழைக் கின்றனர்
பாசம்ஒன் றாகப் பழவினை பற்றற
வாசம்ஒன் றாமலர் போன்றது தானே.

16

2697

தானே யிருக்கும் அவற்றில் தலைவனும்
தானே யிருக்கும் அவனென நண்ணி டும்
வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்
பானாய் இருக்கப் பரவலும் ஆமே.

17

5. தூல பஞ்சாக்கரம்

2698

ஜம்பது எழுத்தே அனைத்துவே தங்களும்
ஜம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஜம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்
ஜம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே.

1

2699

அகார முதலாக ஜம்பத்தொன்று ஆகி
உகார முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறி
நகார முதலாகும் நந்திதன் நாமமே.

2

2700

அகராதி ஈரெண் கலந்த பரையும்
உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன்
சிகராதி தான்சிவ வேதமே கோணம்
நகராதி தான்மூலமந்திரம் நண்ணுமே.

3

2701

வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி
ஆய இலிங்கம் அவற்றின்மேல் அவ்வாய்த்
தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்
ஆயதூர் றாம்ஜங்தோடு ஆம்ஏழுத்து அஞ்சுமே.

4

2702

கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்
கரணங்கள் விட்டுயிர் தானெழும் போது
மரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும் போதும்
அரணம்கை கூட்டுவது அஞ்செழுத் தாமே.

5

2703

ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயறு மந்திரம் ஆரும் அறிகிலார்
சேயறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும்
வாயறு ஓதி வழுத்தலும் ஆமே.

6

2704

தெள்ளமுது ஊறச் சிவாய நமன்று
 உள்ளமுது ஊற ஒருகால் உரைத்தி டும்
 வெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர்
 துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாரே.

7

2705

குருவழி யாய குணங்களில் நின்று
 கருவழி யாய கணக்கை அறுக்க
 வரும்வழி மாள மறுக்கவல் லார்கட்கு
 அருள்வழி காட்டுவது அஞ்செழுத் தாமே.

8

2706

வெறிக்க வினைத்துயிர் வந்தி டும் போது
 செறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஒதும்
 குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்
 குறிப்பறி வான்தவம் கோன்று வாமே.

9

2707

நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்னன்று
 துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்னன்று
 மஞ்சு தவழும் வடவரை மீதுரை
 அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.

10

2708

பிரான்வைத்த ஜந்தின் பெருமை யுனராது
 இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்
 பராமுற்றும் கீழோடு பல்வகை யாலும்
 அராமுற்றும் சூழ்ந்த அகவிடம் தானே.

11

6. சூக்கும பஞ்சாக்கரம்

2709

எளிய வாதுசெய் வார்ளங்கள் ஈசனை
 ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்
 தெளிய ஒதிச்சிவாயநம் என்னும்
 குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டடையே.

1

2710

சிவன்சத்தி சீவன் செறுமல மாயை
 அவஞ்சேர்த்த பாச மலம்ஜெந்து அகலச்
 சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர
 அவம்சேர்த்த பாசம் அணுககி லாவே.

2

2711

சிவன்அரு ளாய சிவன்திரு நாமம்
 சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயை
 சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்
 பவமது அகன்று பரசிவன் ஆமே.

3

2712

ஒதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ்
ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால்
தீல் சிவஞான யோகமே சித்திக்கும்
ஒதும் சிவாயமலமற்ற உண்மையே.

4

2713

நமாதி நனாதி திரோதாயி யாகித்
தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச்
சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவே
நமாதி சமாதி சிவமாதல் எண்ணவே.

5

2714

அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவர் உள்ளுறும் மாயை
திரிமலம் நீங்கிச் சிவாயன்று ஒதும்
அருவினை தீர்ப்பதும் அவ்வெழுத் தாமே.

6

2715

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச்
சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள்
சிவசிவ ஆகும் திருவருள் ஆமே.

7

2716

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மானும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.

8

2717

நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவமென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்
பவமது தீரும் பரிசும்அது அற்றால்
அவதி தீரும் அறும்பிறப்பு அன்றோ.

9

7. அதிகுக்கும பஞ்சாக்கரம்

2718

சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமைய தாக்கிச்
சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை
அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே.

1

2719

செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம்
அஞ்சண வும்முறை ஏறிவழிக் கொண்டு
துஞ்சம் அவன்சொன்ன காலத்து இறைவனை

நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே.

2

2720

அங்கமும் ஆகம வேதமது ஒதினும்
எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது
சங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.

3

2721

பழுத்தன ஜந்தும் பழமறை யுள்ளே
விழி ததுஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை
எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே.

4

8.1 திருக்கூத்து தரிசனம்

2722

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன்வினை யாட்டதே.

1

2723

சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்
சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப்
பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார்அறி வாரே.

2

8.2 சிவானந்தக் கூத்து

2724

தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்ணர்
ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே.

3

2725

ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே.

4

2726

ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருதுறை யந்தக்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.

5

2727

ஆன நடம் ஜங்கு அகள சகளத்தா்
 ஆன நடமாடி ஜங்கரு மத்தாக
 ஆன தொழில்அரு ஸால்ஜங் தொழில்செய்தே
 தேன்மொழி பாகன் திருநட மாடுமே.

6

2728

பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்ட
 முதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
 தாகாண்ட ஜங்கரு மாத்தாண்ட தற்பரத்து
 ஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே.

7

2729

வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக்
 கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்
 பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
 நாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே.

8

2730

பூதங்கள் ஜங்தில் பொறியில் புலன்ஜங்தில்
 வேதங்கள் ஜங்தின் மிகும்ஆ கமந்தன்னில்
 ஒதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப்
 போதங்கள் ஜங்தில் புணர்ந்தாடும் சித்தனே. ~9

2731

தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர்
 மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
 தாபதர் சத்தர் சமயம் சராசரம்
 யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே.

10

8.3 சுந்தரக் கூத்து

2732

அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால்
 உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல்
 கண்டம் கரியான் கருணை திருவுருக்
 கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே.

11

2733

கொடிகட்டி பாண்டுரங் கோடுசங் காரம்
 நடம் எட்டோடு ஜங்துஆறு நாடியுள் நாடும்
 திடம் உற்று ஏழும்தேவ தாருவும் தில்லை
 வடம் உற்ற மாவனம் மன்னவன் தானே.

12

2734

பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம்
 பரமாண்டத்து ஊடே படரொளி ஈசன்
 பரமாண்டத்து ஊடே படர்தரு நாதம்
 பரமாண்டத்து ஊடே பரன்நடம் ஆடுமே.

13

2735

அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில்
தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே.

14

2736

ஆன்நந்தி யாடிபின் நவக் கூத்தாடிக்
கான்நந்தி யாடிக் கருத்தில் தரித்தாடி
மூனச் சுமுனையுன் ஆடி முடிவில்லா
ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே.

15

2737

சத்திகள் ஜந்தும் சிவபேதம் தான்ஜந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும்
சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும்
சுத்திகள் எட்டுசான் தொல்நடம் ஆடுமே.

16

2738

மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
தேகங்கள் சூழும் சிவபாற் கரன் ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்
ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே.

17

8.4 பொற்பதிக் கூத்து

2739

தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில்
அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.

18

2740

அடிஆர் பவரே அடியவர் ஆமால்
அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரே
அடியார் அரனடி ஆனந்தம் கண்டோர்
அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர்.

19

2741

அடங்காத என்னை அடக்கி அடிவைத்து
இட்ம்காண் பரானந்தத் தேன்னை இட்டு
நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன்
படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே.

20

2742

உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்
செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்புற நாடின் அன்பில்லவத் தேனே.

21

2743

மாணிக்கக் கூத்தனை வண்டில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்
சேனுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே.

22

2744
விம்மும் வெருவும் விழும் எழும் மெய்சோரும்
தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்க்கட்கே.

23

2745
தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் காஸ்புந்தி யாகி வரும்புலன்
ஒட்டறும் ஆசை அறும்சளத்து ஆனந்த
நாட்ட முறுக்குறும் நாடகங் காணவே.

24

2746
காளி யோடு ஆடிக் கனகா சலத்து ஆடிக்
கூளி யோடு ஆடிக் குவலயத் தே ஆடி
நீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடி
நாஞ்சு அம்பலத் தேயாடும் நாதனே.

25

2747
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கனல்
கூரும் இவ் வானின் இலங்கைக் குறியுறும்
சாரும் திலைவனத் தண்மா மலயத்தாடு
ஏறும் கழுமுனை இவைசிவ பூமியே.

26

2748
பூதல மேருப் புறத்தான தெக்கணம்
இதும் இடைபிங் கலைஒண் சுழுமுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே.

27

8.5 பொற்றில்லைக்கூத்து

2749
அண்டங்கள் ஓரேமும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஜந்தும் பதியாகத்
தெண்டினில் சத்தி திருஅம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

28

2750
குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்து
புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்
நிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே.

29

2751

ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட
இதும் சடையாட உன்மத்த முற்றாடப்
பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே.

30

2752
கும்பிட அம்பலத்து ஆடிய கோன்நடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால்
உம்பரம் மோனஞா ஞானந்தத்தில் உண்மையே.

31

2753
மேதினி மூவேழ் மிகும் அண்டம் ஓரேழ
சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம்
பாதி யோடு ஆடிடும் பரன்இரு பாதமே.

32

2754
இடைபிங் கலைஇம வானோடு இலங்கை
நடுநின்ற மேரு நடுவாம் சுழுமுனை
கடவும் திலைவனம் கைகண்ட மூலம்
படர்பொன்றி என்னும் பரமாம் பரமே.

33

2755
ஈறான கண்ணி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புரழுள்
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்திசை வையகம் சுத்தமே.

34

2756
நாதத்தினில் ஆடி நாற்பதத் தேயாடி
வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடி
போதத்தில் ஆடி புவனம் முழுதாடும்
தீதற்ற தேவாதி தேவர் பிரானே.

35

2757
தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடி
மூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப்
பாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக்
கோவினுள் ஆடிடும் சூத்தப் பிரானே.

36

2758
ஆறு முகத்தில் அதிபதி நான்னன்றும்
கூறு சமயக் குருபரன் நானென்றும்
தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே
வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே.

37

2759
அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரோளி

உம்பர மாம்ஜந்து நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே. 38

2760
ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாரே. 39

2761
இருதயம் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே
அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்
குரவனயாய் எங்கணும் கூத்துகந் தானே. 40

8.6 அற்புதக் கூத்து

2762
குருவரு வன்றிக் குனிக்கும் உருவம்
அருவரு வாவது அந்த அருவே
திரிபுரை யாகித் திகழ்தரு வானும்
உருவரு வாகும் உமையவள் தானே 41

2763
திருவழி யாவது சிற்றம் பலத்தே
குருவடி வள்ளாக்குனிக்கும் உருவே
உருஅரு வாவதும் உற்றுணர்ந் தோர்க்கு
அருள்வழி யாவதும் அவ்வழி தானே. 42

2764
நீரும் சிரிசிடைப் பன்னிரண்டு அங்குலம்
ஓடும் உயிர்எழுந்து ஓங்கி உதித்திட
நாடுமின் நாதாந்த நம்பெரு மாண்டகந்து
ஆடும் இடந்திரு அம்பலந் தானே. 43

2765
வளிமேகம் மின்வில்லு வானகஷை
தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்
களிளி ஆறும் கலந்துடன் வேறாய்
ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே. 44

2766
தீமுதல் ஜந்தும் திசை எட்டும் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடஞ்செய்யும் ஆரே. 45

2767
கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்

கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.

46

2768

இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே.

47

2769

சத்தி வடிவு சகல ஆனந்தமும்
ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டு
ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே.

48

2770

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாற்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே.

49

2771

அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

50

2772

மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
நன்றிது தான்இதழ் நாலொடு நூற்றை
சென்றுஅது தான்ஒரு பத்திரு நூறுள
நின்றது தான்நெடு மண்டல மாமே.

51

2773

அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
அண்ட நடஞ்செயும் ஆலயம் தானே.

52

2774

ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகளன்
மோகாய முக்கண்கள் முன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே.

53

2775

அம்பல மாவது அகில சராசரம்
அம்பல மாவது ஆதிப் பிரானடி
அம்பல மாவது அப்புத்தீ மண்டலம்
அம்பல மாவது அஞ்செழுத் தாமே.

54

2776

கூடிய திண்முழ வம்குழல் ஓமென்று
 ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன
 நாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள்
 பாடிய வாறுஒரு பாண்டரங் காமே.

55

2777

அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
 தெண்டிசை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்
 புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்
 கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே.

56

2778

புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல்
 களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்
 துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
 ஒளிக்குள்ஆ னந்தத்து அழுதாறும் உள்ளத்தே.

57

2779

திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
 உண்டார்க்கு உணவுண்டால் உன்மத்தம் சித்திக்கும்
 கொண்டாடு மன்றுள் குளிக்கும் திருக்கூத்துக்
 கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.

58

2780

அங்கி தமருகம் அக்குமா ஸைபாசம்
 அங்குசம் சூலம் கபாலம் உடன்னானம்
 தங்குட பயந்தரு நீல மும்சுடன்
 மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே.

59

2781

ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக்
 கூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடி
 நீடிய நாதம் பராற்பர நேயத்தே
 ஆடிய நந்தி புற்அகந் தானே.

60

2782

ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆட
 அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட
 இன்புறும் ஏழினும் ஏழுஜம்பத் தாறுஆட
 அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

61

2783

ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய்
 ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகி
 ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
 ஏழிசை நாடகத் தேஇசைந் தானே.

62

2784

முன்றினில் அஞ்சாகி முந்நாற்று அறுபதாய்
முன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்
முன்றின்இலக்கம் முடிவாகி முந்தியே
முன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே.

63

2785

தாழடி வானவர் தம்முடி மேலுறை
மாமணி ஈசன் மலரடித் தாளினை
வாமணி அன்புடை யார்மனத் துள்ளொழுங்
காமணி ஞாலம் கடந்துநின் றானே.

64

2786

புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடும் அளவுளங்கள் சிந்தை
புரிந்தவன் ஆடில்பல்பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல்கண்டு இன்புற்ற வாரே.

65

2787

ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடஞ்செய்கை யாரும் அறிகிலர்
ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடமாட லாம் அருட் சத்தியே.

66

2788

ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபத்த்து
அன்புறு கோணம் அதிபதந்து ஆடிடத்
துன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவே
அன்புறு எந்தை நின்று ஆடலுற் றானே.

67

2789

தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச்
சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட
வைத்த சராசரம் ஆட மறையாட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

68

2790

இருவருங் காண எழில்அம் பலத்தே
உருவோடு அருவோடு ஒருபர ரூபமாய்த்
திருவருள் சத்திக்குள் சித்தன்ஆ னந்தன்
அருளூரு வாகிநின்று ஆடலுற் றானே.

69

2791

சிவமாட சத்தியும் ஆடச் சகத்தில்
அவமாட ஆடாத அம்பரம் ஆட
நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்
சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே.

70

2792

நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னாந்தமும்

தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து
நாதப் பிரமம் சிவநாட மாமே.

71

2793

சிவமாதி ஜவர்திண் டாட்டமும் தீரத்
தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்
தவமாம் பரன்ளங்கும் தானாக ஆடும்
தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே.

72

2794

கூடிடின் றானொடு காலத்துத் தேவர்கள்
வீட்டின் றான்விகிர் தா என்னும் நாமத்தைத்
தேடநின் றான்திக முஞ்சுடர் மூன்றொளி
ஆடநின் றான்என்னை ஆட்கொண்ட வாறே.

73

2795

நாதத் துவம்கடந்து ஆதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றோடு நேதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.

74

2796

ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தவின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்த மாமே.

75

2797

திருந்துநல் சீஎன்று உதறிய கையும்
அருந்தவர் வாஎன்று அணைத்த மலர்க்கையும்
பொருந்த அமைப்பில் அவ்வென்ற பொற்கையும்
திருந்தநல் தீயாகும் திருநிலை மவ்வே.

76

2798

மருவும் துடியுடன் மன்னிய வீச்ச
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமவென வோதே.

77

2799

அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம்
அரன் அங்கி தன்னில் அறையிற் சங் காரம்
அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி
அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே.

78

2800

தீத்திரன் சோதி திகழ்வளி உள்ளளி
கூத்தனைக் கண்டாக் கோமளக் கண்ணினள்
மூர்த்திகள் மூவர் முதல்வன் இடைசெல்லப்
பார்த்தனன் வேதங்கள் பாடினள் தானே.

79

2801

நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்து
அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர
சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.

80

2802

சீய குருநந்தி திருஅம்ப லத்திலே
ஆய்று மேனியை யாரும் அறிகிலர்
தீயறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மை
ஆய்று மேனி அணைபுக லாமே.

81

2803

தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும்
தானாம் பரற்கும் உயிர்க்கும் தரும் இச்சை
ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்
ஆனால் அரனடி நேயத்த தாமே.

82

9. ஆகாசப் பேறு

2804

உள்ளத்துள் ஓம்ளன்ற ஈசன் ஒருவனை
உள்ளத்து ஸோயங்கி யாய ஒருவனை
உள்ளத்து ஸோந்தி யாய ஒருவனை
உள்ளத்து ஸோயுடல் ஆகாய மாமே.

1

2805

பெருநில மாய் அண்ட மாய்அண்டத்து அப்பால்
குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்
பெருநில மாய்நின்று தாங்கிய தாஸோன்
அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே.

2

2806

அண்ட ஓளியும் அகண்ட ஓளியுடன்
பிண்ட ஓளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஓளிக்குள் ஓளித்தது
கொண்ட குறியைக் குலைத்தது தானே.

3

2807

பயனறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி
அயனோடு மால்அறி யாவகை நின்றிட்டு
உயர்நெறி யாய்ஓளி ஒன்றது வாமே.

4

2808

அறிவுக்கு அறிவாம் அகண்ட ஓளியும்
பிறிவா வலத்தினில் பேரோளி மூன்றும்
அறியாது அடங்கிடும் அத்தன் அடிக்குள்

பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே.

5

2809

ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து
ஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன்
ஆகாச வண்ணம் அமரந்துநின்று அப்புறம்
ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே.

6

2810

உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது
குயில்கொண்ட பேதை குலாவி உலாவி
வெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே.

7

2811

நனுகில் அகல்கிலன் நாதன் உலகத்து
அனுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நனுகிய மின்னொளி சோதி வெளியைப்
பணியின் அழுதம் பருகலும் ஆமே.

8

2812

புறத்துளா காசம் புவனம் உலகம்
அகத்துளா காசம்எம் ஆதி அறிவு
சிவத்துளா காசம் செழுஞ்சுடர் சோதி
சகத்துளா காசம் தானம்ச மாதியே.

9

10. ஞானோதயம்

2813

மனசந் தியில்கண்ட மனநன வாகும்
கனவுற ஆனந்தம் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீதொழிலுள்ளப
இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே.

1

2814

கரியட்ட கையன் கபாலம்கை யேந்தி
எரியும் இளம்பிறை சூழுமெம் மானை
அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்
கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி வேனே.

2

2815

மிக்கார் அழுதுண்ண நஞ்சண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறி யே சென்று
புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை
நக்கார் சுழல்வழி நாடுமின் நீரே.

3

2816

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி

விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவவும் ஆமே.

4

2817

தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை
தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின்
தத்துவன் அங்கே தலைப்படுந் தானே.

5

2818

விசம்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே
அசம்பினின்று ஊறியது ஆர்அழுது ஆகும்
பசும்பொன் திகழும் படர்ச்சடை மீதே
குசும்ப மலர்க்கந்தம் கூடிடின் றானே.

6

2819

முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்
கொத்தும் பசும்பொன்னின்தூவொளி மாணிக்கம்
ஒத்துடயிர் அண்டத் துள் அமர் சோதியை
எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே.

7

2820

நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடவும்
நான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பது
நான்என்ற ஞான முதல்வனே நல்கினான்
நான்என்ற நானும் நினைப்பு ஒழிந்தேனே.

8

2821

ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறி
ஞானத்தின் நன்னெறி நானென்று அறிவோர்தல்
ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல்
ஞானத்தின் நன்மோக நாதாந்த வேதமே.

9

2822

உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமே
உய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்
உய்யவல் லார்அறி வுள்அறி வாமே.

10

2823

காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் அழுதொக்கும்
பேணவல் லார்க்கப் பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே.

11

2824

ஒம்என்றும் எழுத் துள்ளின்ற ஒசைபோல்
மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி
ஆய்கின்ற தேவர் அகம்படி யாமே.

12

11. சத்திய ஞானானந்தம்

2825

எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே
இப்பாழும் இன்னாவாறு என்பதில்லா இன்பத்துத்
தற்பரஞா னானந்தர் தானது வாகுமே.

1

2826

தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும்
அம்புவி யுன்னா அதிகுக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

2

2827

மன்னும் சத்தியாதி மணியொளி மாசோயை
அன்னதோடு ஒப்பம் இடல்ஓன்றா மாறது
இன்னிய உற்பலம் ஒண்சீர் நிறமணம்
பன்னிய சோபை பகர்ஆறும் ஆனதே.

3

2828

சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால்
உய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம்
வைத்த சொருபத்த சத்தி வருகுரு
உய்த்த உடல்இவை உற்பலம் போலுமே.

4

2829

உருாற் பலநிறம் ஒண்மணம் சோபை
தரநிறப் போல்உயிர் தற்பரன் தன்னில்
மருவச் சிவமன்ற மாழுப் பதத்தின்
சொருபத்தின் சத்தியாதி தோன்றநின் றானே.

5

2830

நினையும் அளவில் நெகிழி வணங்கிப்
புனையில் அவனைப் பொதியலும் ஆகும்
எனையும் எங்கோன்றந்தி தன்னருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பித் தனனே.

6

2831

பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமு தாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபடி உள்புகச்
சீல மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.

7

2832

அமரத் துவம்கடந்து அண்டம் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்தும் பனிமொழி மாதர்

துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.

8

2833

மத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கிச்
சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்
பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வற்றும்
சத்திய ஞா னானந்தம் சார்ந்தனன் ஞானியே.

9

2834

சிவமாய் அவமான மும்மலம் தீரப்
பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்
தவமான சத்திய ஞானானந் தத்தே
துவமார் துரியம் சொரூபம் தாமே.

10

12. சொரூப உதயம்

2835

பரம குரவன் பரம்எங்கு மாகித்
திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்று
நிரவும் சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத்து அணைந்துநின் றானே.

1

2836

குலைக்கின்ற நீரின் குவலய நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம்
நிலத்திடை வானிடை நீண்டகன் றானை
வரைந்து வலம்செயு மாறுஅறி யேனே.

2

2837

அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்
எங்குநின் றாரும் இறைவன் என்று ஏத்துவர்
தங்கிநின் றான்தனிநாயகன் எம்இறை
பொங்கிநின் றான்புவ னாபதி தானே.

3

2838

சமயச் சுவடும் தனையறி யாமல்
சுமையற்ற காமாதி காரணம் எட்டும்
திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர்
அமரர்க்கு அதிபதி யாகிநிற் பாரே.

4

2839

மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல்உரு
வாய்அது வேறாம் அதுபோல் அனுப்பரன்
சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற
ஏயும் நெறியென்று இறைநூல் இயம்புமே.

5

2840

உருவன்றி யேநின்று உருவம் புணர்க்கும்
கருவன்றி யேநின்று தான்கரு வாகும்

அருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்
குருவன்றி யாவர்க்கும் கூடாண்ணாதே.

6

2841
 உருவம் நினைப்பவர்க்கு உள்ளாறும் சோதி
 உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்
 உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்
 உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே.

7

2842
 பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப்
 பரஞ்சோதி என்னுள் படிந்துஅதன் பின்னைப்
 பரஞ்சோதி யுள்ளான் படியப் படியப்
 பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே.

8

2943
 சொருபம் உருவம் குணம்தொல் விழுங்கி
 அரியன உற்பலம் ஆமாறு போல
 மருவிய சத்தியாதி நான்கும் மதித்த
 சொருபக்குரவன் சுகோதயத் தானே.

9

2944
 உரையற்ற ஆனந்த மோன சொருபத்தின்
 கரையற்ற சத்தியாதி காணில் அகார
 மருவற்று உகாரம் மகாரம தாக
 உரையற்ற காரத்தில் உள்ளொளி யாமே.

10

2845
 தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
 முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
 புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து
 கலைநின்ற கள்வனில் கண்டுகொண் டேனே.

11

2846
 ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
 போமாறு அறிந்தேன் புகுமாறும் ஈதென்றே
 ஏமாப்ப தில்லை இனியோர் இடமில்லை
 நாமாம் முதல்வனும் நான்னன லாமே.

12

13. ஊழி

2847
 செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியலென்
 மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்
 வித்தகன் நந்தி விதிவழி யல்லது
 தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.

1

2848
 தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால்

வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று
நான்முன்னம் செய்ததே நன்னில மானதே.

2

2849

ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை
நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்
பேறிட்டுள்ள உள்ளம் பிரியகில் ஸாவே.

3

2850

வான்நின்று இடிக்கில்ளன் மாகடல் பொங்கிலன்
கான்நின்ற செந்தீக் கலந்துடல் வேகில்ளன்
தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென்
நான்ஒன்றி நாதனை நாடுவென் நானே.

4

2851

ஆனை தூரக்கிலென் அம்பூடு அறுக்கிலென்
கானத்து உழுவை கலந்து வளைக்கிலென்
ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்த
ஞானத்து உழவினை நான்உழு வேனே.

5

2852

கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்
பாடது நந்தி பரிசறி வார்க்கே.

6

14. சிவ தரிசனம்

2853

சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே.

1

2854

வாக்கும் மனமும் மறைந்த மறைபொருள்
நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
யாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.

2

2855

பரனாய்ப் பராபர னாகி அப் பால்சென்று
உரனாய் வழக்கற ஓண்சுடர் தானாய்
தரனாய் தனதென ஆறுஅறி வொண்ணா
அரனாய் உலகில் அருள்புரிந் தானே.

3

15. சிவ சொருப தரிசனம்

2856

ஓதும் மயிரக்கால் தோறும் அழு தூரிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொருபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை
வேதம் ஓதும் சொருபிதன் மேன்மையே.

1

2857

உணர்வும் அவனே உபிரும் அவனே
புணரும் அவனே புலவி அவனே
இன்றும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

2

2858

துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரும்
முன்னி அவர்தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றதோர் தேற்றத்தின் ஆமே.

3

2859

மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதி தலைவன் இணையிலி
பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்
என்னுற்று அறிவன்நான் என்விழித் தானே.

4

2860

சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்
சித்தத்தின் நில்லாச் சிவானந்தப் பேரோளி
சுத்தப் பிரம துரியம் துரியத்துள்
உய்த்த துரியத்து உறுபே ரொளியே.

5

2861

பரன்அல்ல நீடும் பராபரன் அல்ல
உரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்ல
தரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும்
அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே.

6

2862

முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலால்
சுத்தி யகன்றோர் சுகானந்த போதரே.

7

2863

துரிய அதீதம் சொல்லறும் பாழாம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன்
உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே.

8

16. முத்தி பேதம், கரும நிருவாணம்

2864

ஒதிய முத்தி யடைவே உயிர்பர
பேத மில் அச்சிவம் எய்தும் தூரியமோடு
ஆதி சொருபம் சொருபத்த தாகவே
ஏதமிலாநிரு வாணம் பிறந்ததே.

1

2865

பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
சுற்றற் றவர்சுற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர்சுற்றி நின்றான் சோதியைப்
பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.

2

17. சூனிய சம்பாஷணை

2866

காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய்
ஆயம் பொருவதோர் ஜம்பத்தோர் அக்கரம்
யை பெருமான்திருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.

1

2867

தூறு படர்ந்து கிடந்தது தூநெந்தி
மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை
மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு
ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே.

2

2868

ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறுபடுவன நான்கு பனையுள்
எற்றகு அரியதோர் ஏணியிட்டு அப்பனை
எற்றலு ரேன்கடல் ஏழுங்கண் டேனே.

3

2869

வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுதுகொண்டு ஒடினோர் தோட்டக் குடிகண்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.

4

2870

ஜனனும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லை
மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
பொய்யொன்றும் இன்றிப் புகளளி தாமே.

5

2871

பள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுள
கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு
வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே.

6

2872

மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாமணி கோலித் தறியறப் பாய்ந்திடும்
நாஅணைகோலி நடுவில் செறுஉழார்
காலணை கோலிக்களர்உழு வாரே.

7

2873

எற்றம் இரண்டுள ஏழு துரவுள
முத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்
பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே.

8

2874

பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள
குட்டிப் பசுக்களோர்ஏழுள் ஜந்துள
குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்
பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே.

9

2875

ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள
ஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும்
காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து
மாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே.

10

2876

தட்டான் அசுத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.

11

2877

அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி
திரிக்கின்ற ஒட்டம் சிக்கெனக் கட்டி
வரிக்கின்ற நல்ஆன் கறவையைப் பூட்டில்
விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே.

12

2878

இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்
கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்
கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாரே.

13

2879

விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்

விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு
விளைந்து கிடந்தது மேவழுக் காதமே.

14

2880

களர்உமு வார்கள் கருத்தை அறியோம்
களர்உமு வார்கள் கருதலும் இல்லைக்
களர்உமு வார்கள் களரின் முளைத்த
வளர்இள வஞ்சியின்மாய்தலும் ஆமே.

15

2881

கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து
ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு
நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழழ
ஏற்பட இல்லத்து இனிதிருந்தானே.

16

2882

மலைமேல் மழைபெய்ய மான்கண்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.

17

2883

பார்ப்பான் அகத்திலே பாற்பச ஜந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசஜந்தும் பாலாச் சொரியுமே.

18

2884

ஆமாக்கள் ஜந்தும் அரியேறு முப்பதும்
தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்
தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன
முவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.

19

2885

எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்
தெருளாத கண்ணி தெறிந்திருந்து ஒத
மலராத பூவின் மணத்தின் மதுவைப்
பிறவாத வண்டு மணமுண்ட வாரே.

20

2886

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி
ஆநின்ற வைங்கூழ் அவையுண்ணும் ஜவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.

21

2887

மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினில் சார்ந்து கிடந்த பணையிலோர்
பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாரே.

22

- 2888
பத்துப் பரும்புலி யானை பதினெந்து
வித்தகர் ஜவர் வினோகர் ஈ ரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஜவர் அமர்ந்து நின் றாரே. 23
- 2889
இரண்டு கடாவண்டு இவ்லூரின் உள்ளே
இரண்டு கடாவக்கும் ஒன்றே தொழும்பின்
இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்
இரண்டு கடாவும் ஒருகடா வாமே. 24
- 2890
ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப்
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொருது நிரம்பநின் றாரே. 25
- 2891
கூகையும் பாம்பும் கிளியொடு பூசையும்
நாகையும் பூமும் நடுவில் உறைவன
நாகையைக் கூகை நண்ணகல் உறுதலும்
கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே. 26
- 2892
குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழுக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்குப் புறமெனில் ஒடும் இருக்கும்
புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே. 27
- 2893
காடுபுக் கார்இனிக் காணார் கருவெளி
கூடுபுக்கு ஆனது ஜந்து குதிரையும்
முடுபுக்கு ஆனது ஆறுள ஓட்டகம்
மூடு புகாவிடின் மூவனை யாமே. 28
- 2894
கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெண்யும்
காறையும் நானும் வளையலும் கண்டவர்
பாறையில் உற்ற பறக்கின்ற சீலைபோல்
ஆறைக் குழியில் அமுந்துகின் றாரே. 29
- 2895
துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்
விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்
வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள்
ஒருத்திஉள் ளாள் அவர் ஊர்அறி யோமே. 30
- 2896

பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெருந்தவப் பூதம் போலுரு வாகும்
இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.

31

2897

கூடும் பறவை இரைகொத்தி மற்றதன்
ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும்
சூடுள்ளி நெய்யுண்டு மைகான்று இடுகின்ற
பாடுஅறி வார்க்குப் பயன்னிதி தாமே.

32

2898

இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை
தலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்
குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும்
தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே.

33

2899

அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாரே.

34

2900

கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்
காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்
காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்
கூப்பிட மீண்டதோர் கூரை கொண்டாரே.

35

2901

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாரே.

36

2902

பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்
குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும்
குடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்ட
பெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே.

37

2903

கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதன்
எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே
வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது
கொல்லசெய் நெஞ்சம் குறியறி யாதே.

38

2904

தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது

விட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்குக்
குட்டத்தில் கிட்டதோர் கொம்மட்டி யாமே.

39

2905

ஆறு பறவைகள் ஜந்தக்கு உள்ளன
நாறு பறவை நுனிக்கொம்பின் மேலன
ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே.

40

2906

கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங்
கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள்
ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே.

41

2707

ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
யாழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழு மிருநிலந் தன்மை ய்துகண்டு
வாழு நினைக்கில தாலய மாமே.

42

2908

ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்
சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள்
மால்இங்கன் வைத்துஅது முன்பின் வழியே.

43

2909

கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.

44

2910

கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறையொன்று கண்ட துருவம் போ லாமே.

45

2911

கோரை எழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படுக்கின்றாற் போலல்ல நாதனார்
பாரை கிடக்கப் படிகின்ற வாரே.

46

2912

கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும்
எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி
எல்லை மயங்காது இயங்க வல் லார்கட்கு
ஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே.

47

- 2913
உழவொன்று வித்து ஒருங்கின காலத்து
எழுமழை பெய்யாது இருநிலச் செல்வி
தமுவி வினைசெய்து தான்பய வாது
வழவாது போவன் வளர்ச்சடை யோனே. 48
- 2914
பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார்களி ஆரமுது ஊறப்
பொதுங்கிய ஜவரைப் போய்வனைத் தானே. 49
- 2915
தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்
நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்து
ஆவிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே. 50
- 2916
முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள்
செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன
பக்கனார் மிக்கார் படங்கினார் கண்ணியர்
நக்கு மலருண்டு நடுவுநின் றாரே. 51
- 2917
அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி
முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையும் கோட்சரன் ஜஜந்து
மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாரே. 52
- 2918
பன்றியும் பாம்பும் பசுமுச வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்
குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்
குன்றி நிறையைக் குறைக்கின்ற வாரே. 53
- 2919
மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்
கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம்
பற்றுவிட்டு அம்மனை பாழ்ப்பட நோக்கினால்
கட்டுவிட்டார்க்கு அன்றிக் காணஞன் ணாதே. 54
- 2920
நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்
யாவரும் என்றும் அறியவல் லார் இல்லை
கூரும் மழைபொழி யாது பொழிபுனல்
தேரின் இந் நீர்மை திடரின்நில் லாதே. 55
- 2921

கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில்
மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து
நாகமும் ஓன்று நடுவேர செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே.

56

2922

வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்
வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு
வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாரே.

57

2923

நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்
விளக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாது
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.

58

2924

தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக்
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
அளிக்கும் பத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே.

59

2925

குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை
படைகண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையா நெடுங்கடை ஜந்தொடு நான்கே.

60

2926

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டெடாடு நாலு புரவியும்
பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே

. 61

2927

பாசி பாடர்ந்து கிடந்த குளத்திடைக்
கூசி யிருக்கும் குருகு இரைதோர்ந்துண்ணும்
தூசி மறவன் துணைவழி எய்திடப்
பாசங் கிடந்து பதைக்கின்ற வாரே.

62

2928

கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு
வம்பாய் மலர்ந்ததோர் பூவுடைப் பூவுக்குள்
வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.

63

2929

வீணையும் தண்டும் விரவி இசைமுரல்
தானுவும் மேவித் தருதலைப் பெய்தது

வாணிபம் சிக்கென்று அதுஅடையாழுன்னம்
காணியும் அங்கே கலக்கின்ற வாரே.

64

2930

கொங்குபுக் காரோடு வாணிபம் செய்தது
வங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை
திங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர்
தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.

65

2931

போதும் புலர்ந்தது பொன்னிறங் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கும் இருக்கர
எதமில் ஈசன்இயங்கு நெறியிது
மாதர் இருந்ததோர் மண்டலம் தானே.

66

2932

கோழுற்று அமரும் குடிகளும் தம்மிலே
காழுற்று அகத்தி இடுவர் கடைபொறும்
வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி
யாழுற்ற அதட்டினால் ஜந்துண்ண வாமே.

67

2933

தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும்
முட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டு
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாரே.

68

2934

புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்
புலம்பின் அவளொடும் போகம் நுகரும்
புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே.

69

2935

தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது
வாணி மிதித்துநின்று ஜவர்கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை
ஆணி கலங்கில் அதுகிடு வாமே.

70

18. மோன சமாதி

2936

நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லை
சென்றார்தம் சித்தம் மோன சமாதியாம்
மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு
சென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாரே.

1

2937

காட்டும் குறியும் கடந்த அக் காரணம்

- ஏட்டின் புறத்தில் எழுதிவைத்து என்பயன்
கூட்டும் குருநந்தி கூட்டிடின் அல்லது
ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே. 2
- 2938
உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே. 3
- 2939
மறப்பது வாய்நின்ற மாயநன் ணாடன்
பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன்
சிறப்பிடை யான்திரு மங்கையும் தானும்
உறக்கமில் போகத்து உறங்கி டெந் தானே. 4
- 2940
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரியம் அதன்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழங்கி உமிழுந்தே
உரையில் அநுடை திகத்தினுள் ளானே. 5
- 2941
உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்துளன் மனம்புகுந் தானே. 6
- 2942
கண்டறி வார் இல்லைக் காயத்தின் நந்தியை
எண்டிசை யோரும் இறைவன் என்று ஏத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத்
தொண்டர் முகந்த துறையறி யோமே. 7
- 2943
தற்பரம் அல்ல சதாசிவன் தான் அல்ல
நிட்களம் அல்ல சகள நிலையல்ல
அற்புத மாகி அனுபோகக் காமம்போல்
கற்பனை இன்றிக் கலந்துநின் றானே. 8
- 2944
முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙானே. 9
- 2945
அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாயக் கலந்தமை

எப்படி அப்படி என்னும் அவ்வாறே.

10

2946

கண்டார்க்கு அழகிது காஞ்சிரத் தின்பழும்
தின்றார்க்கு அறியலாம் அப்பழுத் தின்சுவை
பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே.

11

2947

நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியின் உள்ளே உதித்தெழும் சோதியைப்
புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே.

12

2948

விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்ததக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றானே.

13

2949

வாடா மலர்புனை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்
சேடார் கமலச் செழுஞ்சுடர் உட்சென்று
நாடார் அமுதுற நாடார் அமுதமே.

14

2950

அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.

15

2951

தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு
ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்துபின்
நானும் அழிந்தமை நானறி யேனே.

16

2952

இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்
பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள் ளாகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கன்மனம் உற்றுநின் ரேனே.

17

2953

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின் ரேபல ஊழிகண் டேனே.

18

19. வரையுரை மாட்சி

2954

தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது
தான்அவ னானபின் ஆரை நினைவது
காமனை வென்றகண் ஆரை உகப்பது
தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.

1

2955

உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்று இருந்தான் புரிசடை யோனே.

2

2956

மனமாயை மாயைஇும் மாயை மயக்கம்
மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை
பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா
தனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே.

3

20. அணைந்தோர் தன்மை

2957

மலமில்லை மாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே.

1

2958

ஓழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்
அழிந்தாங்கு இனிவரும் ஆக்கழும் வேண்டேன்
செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே.

2

2959

ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும்
சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்
பீவிக்கண் அன்ன வடிவுசெய் வாளொரு
கோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே.

3

2960

ஆராலும் என்னை அமட்டஒண் ணாதிதினிச்
சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவதால் லால் இனி
யார்படுஞ் சாரா அறிவறிந் தேனே.

4

2961

பிரிந்தேன் பிரமன் பினித்ததோர் பாசம்

தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில்மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகிள் ரேனே.

5

2962

ஒன்றுகண் டர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண் டர்உல குக்குடயி ராவது
நன்றுகண் டர்இனி நமசிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாரே.

6

2963

சந்திரன் பாம்பொடும் குடும் சடாதரன்
வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவித் தியக்கு அறுத் தானே.

7

2964

பண்டுளங்குள் ஈசன் நெடுமால் பிரமனைக்
கண்டுஅங்கு இருக்கும் கருத்தறி வாரில்லை
விண்டு அங்கே தோன்றி வெறுமனம் ஆயிடில்
துண்டு அங்கு இருந்ததோர் தூறுஅது வாமே.

8

2965

அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லது
அன்னையும் அத்தனும் ஆரறி வார்என்னை
அன்னையும் அத்தனும் யானும் உடனிருந்து
அன்னையும் அத்தனை யான்புரிந் தேனே.

9

2966

கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்துளே
உண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனே.

10

2967

தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே வடவரை ஆதியுமாய் நிற்கும்
தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே.

11

2968

நமன்வரின் ஞானவாள் கொண்டே ஏறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்
தவம்வரும் சிந்தைத் தான்எதிராரே.

12

2969

சித்தம் சிவமாய் மலழுன்றும் செற்றவர்
சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம்
சுத்தும் சிலகும் கலகழும் கைகாணார்

சத்தம் பரவிந்து தானாம்என்று எண்ணிyo.

13

2970

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற்று அறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே.

14

2971

சிவபெரு மான்என்று நான்அழைத்து ஏத்தத்
தவப்பெரு மான்என்று தான்வந்து நின்றான்
அவபெரு மான்என்னை யாரூடை நாதன்
பவபெரு மானைப் பணிந்துநின் ரேனே.

15

2972

பணிந்துநின் ரேன்பர மாதி பதியைத்
துணிந்துநின் ரேன்இனி மற்றொன்றும் வேண்டேன்
அணிந்துநின் ரேன்உடல் ஆதிப் பிரானைத்
தணிந்துநின் ரேன்சிவன் தன்மைகண் டேனே.

16

2973

என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்து
முன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்
தன்நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னம்செய்து என்னைப் பினக்கறுத் தானே.

17

2974

பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத்து எண்ணும்
கணக்கறுத் தாண்டவன் காண்நந்தி என்னைப்
பிணக்கறுத்து எண்ணுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் ரேன்சிவன் வந்தது தானே.

18

2975

சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடறின்ற பாசம் அறுத்திட்டு
அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே.

19

2976

கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே.

20

2977

உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்
கைவளம் இன்றிக் கருக்கடந் தேனே.

21

2978

மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
 தூண்டா விளக்கிக் தகளிசெய் சேர்தலும்
 பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி
 மாண்டான் ஒருவன்கை வந்தது தானே.

22

2979

ஆறே அருவி அகங்குளம் ஒன்றுண்டு
 நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
 கூறே குவிமுலை கொம்பனை யாளோடும்
 வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.

23

2980

அன்புள் உருகி அழவன் அரற்றுவன்
 என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
 என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
 தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே.

24

2981

மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்
 மனம்வி ரிந்து குவிந்தது வாயு
 மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்
 மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே.

25

21 தோத்திரம்

2982

மாயனை நாடி மனநெந்டும் தேரெறிப்
 போயின நாடறி யாதே புலம்புவர்
 தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனைக்
 காயம்மின் நாட்டிடைக் கண்டுகொண் தேனே.

1

2983

மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல்
 இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில்
 முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்
 பன்னினர் என்றே பாடறி வீரே.

2

2984

முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை
 எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனனை
 அத்தனைக் காணாது அரற்றுகின் ரேனையோர்
 பித்தன் இவனென்று பேசுகின் றாரே.

3

2985

புகுந்துநின் றான்ளங்கள் புண்ணிய மூர்த்தி
 புகுந்துநின் றான்ளங்கள் போதறி வாளன்
 புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சுசம்
 புகுந்துநின் றானையே போற்றுகின் ரேனே.

4

2986

பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு
நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியில் கேட்டுநின் ரேனே.

5

2987

நாமம் ஓர் ஆயிரம் ஒதுமின் நாதனை
ஏமம் ஓர் ஆயிரத் துள்ளே இசைவீர்கள்
ஓமம் ஓர் ஆயிரம் ஓதவல் லார்அவர்
காமம் ஆயிரம் கண்டொழிந் தாரே.

6

2988

போற்றுகின் ரேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத்
தேற்றுகின் ரேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் ரேன்அறை யோசிவ யோகத்தைப்
போற்றுகின் ரேன்எம் பிரானென்று நானே.

7

2989

நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்டபின்
தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.

8

2990

வந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள்
இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர் துழனியொன்று அல்லது
அந்தர வானத்தின் அப்புறம் ஆமே.

9

2991

மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி இறைவன் இவன்என்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே.

10

2992

மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே.

11

2993

அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம்
சமைந் தொழிந் தேன்தடு மாற்றம்ஒன் றில்லை
புகைந் தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே.

12

2994

வள்ளல் தலைவனை வானநன் னாடனை
வெள்ளப் புனற்சடை வேதமுதல்வனைக்
கள்ளப் பெருமக்கள் காண்பர்கொலோன்று
உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருந்து ஆளுமே.

13

2995

ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடும் வைத்தொழிந் தேனே.

14

2996

விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்
திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும்
வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே.

15

2997

வானகம் ஊடறுத் தான்இவ் வுலகினில்
தானகம் இல்லாத் தனியாகும் போதகன்
கானக வாழைக் கனிநுகர்ந்து உள்ளாறும்
பானகச் சோதியைப் பற்றிநின் ரேனே.

16

2998

விதியது மேலை அமரர் உறையும்
பதியது பாய்புனல் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்
பதியது வவ்விட்டது அந்தமும் ஆமே.

17

2999

மேலது வானவர் கீழது மாதவர்
தானிடர் மானுடர் கீழது மாதுஅனங்
கானது கூவிள மாலை கமழ்சடை
ஆனது செய்யும்என் ஆருயிர் தானே.

18

3000

சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி
யாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன்
வாழும் எழுந்தைந்து மன்னனும் ஆமே.

19

3001

உலகமது ஒத்துமண் ஒத்தத்தயர் காற்றை
அலர்கதிர் அங்கிஒத்து ஆதிப் பிரானும்
நிலவிய மாழுகில் நீர்ஒத்து மீண்டுஅச்
செலவுஒத்து அமர்திகைத் தேவர் பி ரானே.

20

3002

பரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன்
பரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன்

பரிசுறிந்து அங்குளன் மாமதி ஞானப்
பரிசுறிந்து அந்நிலம் பாரிக்கும் ஆறே.

21

2903

அந்தம் கடந்தும் அதுஅது வாய்நிற்கும்
பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள்
தந்த உலகெங்கும் தானே பாராபரன்
வந்து படைக்கின்ற மாண்பது வாமே.

22

2904

முத்தண்ண ஈரண்ட மேமுடி ஆயினும்
அத்தன் உருவம் உலகுர ஷீனப்படும்
அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்துஉண ராரே.

23

2905

ஆதிப் பிரான்நம் பிரான்அவ் அகவிடச்
சோதிப் பிரான்சுடர் மூன்றுஒளி யாய்நிற்கும்
ஆதிப் பிரான்அண்டத்து அப்புறம் கீழவன்
ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.

24

3006

அண்டம் கடந்துஉயர்ந்து ஓங்கும் பெருமையன்
பிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன்
தொண்டர் நடந்த கணைகழல் காண்டொறும்
தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானே.

25

3007

உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ
நிலம்முழுது எல்லாம் நிறைந்தனன் ஈசன்
பலம்முழுது எல்லாம் படைத்தனன் முன்னே
புலம்முழு பொன்னிற மாகிநின் றானே.

26

3008

பராபர னாகிப் பல்லாழிகள் தோறும்
பராபர னாய்இவ் அகவிடம் தாங்கித்
தராபர னாய்நின்ற தன்மை யுணரார்
நிராபர னாகி நிறைந்துநின் றானே.

27

3009

போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை
ஊற்றுமும் ஓசையும் ஓசை ஓடுக்கமும்
வேற்றுடல் தானென்றும் அதுபெருந் தெய்வமாம்
காற்றது ஈசன் கலந்து நின்றானே.

28

3010

திகையனைத் தும்சிவ னேஅவ னாகின்
மிகையனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே
புகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு
முகையனைத் தும்ளங்கள் ஆதிப் பிரானே.

29

- 3011
 அகன்றான் அகலிடம் ஏழும் ஒன்றாகி
 இவன்தான் எனநின்று எனயனும் அல்லன்
 சிவன்தான் பலபல சீவனு மாகி
 நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே. 30
- 3012
 கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற
 தலைவனனை நாடுமின் தத்துவ நாதன்
 விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப
 உரையில்லை உள்ளறும் உள்ளவன் தானே. 31
- 3013
 படிகால் பிரமன்செய் பாசம் அறுத்து
 நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச்
 செடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கி
 அடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே. 32
- 3014
 ஈசனென்று எட்டுத் திசையும் இயங்கின
 ஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலி
 தேசமொன்று ஆங்கே செழங்கண்டம் ஒன்பதும்
 வாச மலர்போல் மருவி நின் றானே. 33
- 3015
 இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம் இறை
 நல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்
 தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி
 சொல்லரும் சோதி தொடர்ந்துநின் றானே. 34
- 3016
 உள்ளத் தொடுங்கும் புறத்துஞும் நாளெனனும்
 கள்ளத் தலைவன் கமழ்ச்சைட நந்தியும்
 வள்ளற்பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்
 அள்ளற் கடலை அறுத்துநின் றானே. 35
- 3017
 மாறேதிர் வானவர் தானவர் நாடொறும்
 கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்
 ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறத்துஞும்
 வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே. 36
- 3018
 விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்
 கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்
 பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்
 எண்ணில் ஆ னந்தமும் எங்கள் பிரானே. 37
- 3219

உத்தமன் எங்கும் உக்கும் பெருங்கடல்
நித்திலச் சோதியன் நீலக் கருமையன்
எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச்
சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே. 38

3020
நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்
அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்
மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்
புறம்பல காணினும் போற்றகி லாரே. 38

3021
இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்
கங்குலநின் றான்கதிர் மாமதி ஞாயிறு
எங்குநின் றான்மழு போல்இறை தானே. 40

3022
உணர்வது வாயுவே உத்தம மாயும்
உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப்
புணர்வது வாயும் புல்லிய தாயும்
உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே. 41

3023
தன்வலி யால்உல கேழும் தரித்தவன்
தன்வலி யாலே அனுவினும் தான்நொய்யன்
தன்வலி யால்மலை எட்டினும் தான்சாரான்
தன்வலி யாலே தடம்கட லாமே. 42

3024
ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை
ஹனே சிறுமையும் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே. 43

3025
பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக்
குண்டாலம் காயத்துக் குதிரை பழுத்தது
உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்
பிண்டத்துட்ட பட்டுப் பிணங்குகின்றார்களே. 44

22. சர்வ வியாபி

3026
ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓரொளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியும் தனதுள்ளும்
சாயும் தனது வியாபகம் தானே. 1

3027

நான்அறிந்து அப்பொருள் நாட்டிடம் இல்லை
 நான்அறிந்து அங்கே வழியற விம்மிடும்
 ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
 தான்அறிந்து அங்கும் தலைப்பட லாமே

2

3028

கடவிடை வாழ்கின்ற கெள்வை உலகத்து
 உடலிடை வாழ்வுகொண்டு உள்ளொளி நாடி
 உடலிடை வைகின்ற உள்ளஞு தேவனைக்
 கடவின் மலிதிரைக் காணவும் ஆமே.

3

3029

பெருஞ்சுடர் முன்றினும் உள்ளொளி யாகித்
 தெரிந்துட ஸாய் நிற்கும் தேவர் பிரானும்
 இருஞ்சுடர் விட்டிட்டு இகவிடம் எல்லாம்
 பரிந்துடன் போகின்ற பஸ்கோரை யாமே.

4

3030

உறுதியின் உள்வந்த உள்வினைப் பட்டு
 இறுதியின் வீழ்ந்தார் இரண்மது ஆகும்
 சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
 பெறுதியின் மேலோர் பெருஞ்சுட ராமே.

5

3031

பற்றி னுள்ளே பரமாய பரஞ்சுடர்
 முற்றினும் முற்றி முளைக்கின்ற முன்றொளி
 நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரு
 மற்றவ னாய்னி ன்ற மாதவன் தானே.

6

3032

தேவனும் ஆகும் திசைதிசை பத்துனும்
 ஏவனும் ஆம்விரி நீரூலகு ஏழையும்
 ஆவனு மாம் அமர்ந்து எங்கும் உலகினும்
 நாவனும் ஆகி நவிற்றுகின் றானே.

7

3033

நோக்கும் கருடன் நொடிஏழ் உலகையும்
 காக்கும் அவனித் தலைவனும் அங்குள
 நீக்கும் வினைன் நிமலன் பிறப்பிலி
 போக்கும் வரவும் புனரல் லானே.

8

3034

செழுஞ்சடை யன் செம்பொ னேயொக்கும் மேனி
 ஒழிந்தன னாயும் ஒருங்குடன் கூடும்
 கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்
 ஒழிந்திலகு ஏழை ஒத்துநின் றானே.

9

3035

உணர்வும் அவனே உயிரும் அவனே

புணர்வும் அவனே புலனும் அவனே
இன்றாம் அவன்தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

10

3036

புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை
நலமையின் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள் வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்துநின் றானே

. 11

3037

விண்ணவ னாய்டலகு ஏழுக்கு மேலுளன்
மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும்
தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர்
கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.

12

3038

நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
நின்றனன் தான்நிலம் கீழொடு மேலென
நின்றனன் தான்நெடு மால்வரை ஏழுகடல்
நின்றனன் தானே வளங்கனி யாயே.

13

3039

புவனா பதிமிகு புண்ணியன் எந்தை
அவனே உலகில் அடர்பெரும் பாகன்
அவனே அரும்பல சீவனும் ஆகும்
அவனே இறையென மாலுற்ற வாறே.

14

3040

உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும்
விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின்று இயங்கும் வாய்வு மாய் நிற்கும்
கண்ணின்று இயங்கும் கருத்தவன் தானே.

15

3041

எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்
பண்ணும் திறனும் படைத்த பரமனைக்
கண்ணிற் கவரும் கருத்தில் அதுஇது
உண்ணின்று உருக்கியோர் ஆயமும் ஆமே.

16

3042

இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம்
உருக்கொடு தன்னடு ஒங்களுவன்னம்
கருக்கொடு எங்கும் கலந்திருந் தானே
திருக்கொன்றை வைத்த செமுஞ்சடை யானே.

17

3043

பலவுடன் சென்றஅப் பார்முழுது ஈசன்
செலவுஅறி வார்இல்லை சேயன் அணியன்
அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி

பலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே.

18

3044

அதுஅறி வானவன் ஆதிப் புராணன்
எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்
பொதுஅது வான புவனங்கள் எட்டும்
இதுஅறி வானநந்தி எங்கள் பிரானே.

19

3045

நீரும் நிலனும் விசம்புஅங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியு மாய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞுகன் எம்திரை
ஊரும் சகலன் உலப்பிலி தானே.

20

3046

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூலன் உரைசெய்த முன்னாறு மந்திரம்
மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே.

21

23. வாழ்த்து

3047

வாழ்கவே வாழ்களன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே. 1.

ஒன்பதாம் தந்திரம் முற்றிற்று.
திருமூலர் திருமந்திரம் முற்றிற்று

திருச்சிற்றம்பலம்